

செயிராம்
வாழவு.

குருகுருபான் தனி.

{ மணி
8.

யாக்ஞ வல்கிபம்.

ஓ

தத்துவ விளக்கச் சாதுரியக் கதை.

டி ஃ து

ம து ரை

மிழுச் சுக்கத்துன் அங்கத்தின ரூப. வீணாவஷ்டா வைஹஸ்கால்
தலைக்காமத்தமிர்ப்பான்துதரும். அஙகே உலாசாலைத் தமிழ்ப்
பாண்டிக்காலாதநு அலூங்கும். அற்புதக கண்ணயாழி,

தீதி சாரத்திரட்டு முதலிய ராக்ஷியரும்;

பாண்டிய தீரன் பத்திராத்திபரும்

ஆகிய

திருத்தது. 4. சிதம்பர புனிதோபணாத முதலியா அவர்களால்
தீயற்றப்பெற்று

ம து ரை

புத்தக ஓப். P, N. சிதம்பர முதலியா கம்பேணியாரால்.

மதுரைத்திமீனுக்கு விளாஸம் பிரவிலில் பதிப்பிக்கப்பெற்றது.

முக்கியத்திப்பு. செப்டம்பர் 1919.

காப்பி கோட்டை

[விலைத்தினு 9.

**1. Part Printed at Sri Ramachandra Vilas Press,
11 Part Page 1 to 8 Sri Prasanna Venkateswara Press,
" " Page 9 to 39 Meenakshi Vilas Press.**

MADURA—1919.

— பாயிரம்.

இந்நாற்குப்பாயிரம் ஒன்று எழுதி உதவும்படி வேண்டிய பண்டிட் டி.சி.பி.நாதன் அவர்களின் சொல்லை மறுக்கத் துணியாது, வல்லவாறு ஒன்று எழுதத்துணிந்தனன். இந்நாலீப்பார்க்கலுற்று யான், இதன் அருடமை பெருமைகளையும், தத்துவ ஈடுங்களையும், இல்லறத்தின் சிறப்பையும்; சிறுவரும் எனிதில் உணர, உடித்துக்காட்ட விரும்புகின்றனன்.

இதுவரை பொருந்தார்கள் நான்டத்துள் நம் பாதகன்டம் ஒன்றே புண்ணிய பூமியென்றும், ஞானத்துக்கு உறையுள் ஆவதென்றும், புகழும் முன்னேற்பொன்மொழி முற் றிதும் பொருத்தபே. ஒவ்வொருவர் குணமும் நம்தம் கல்வியறிவுக்குத்தக்கவாறும், கல்லாரினாக்கத்துங்குற்றம்வாறு பே. அமைக்கின்றதாகும். மனதின் சலன சபாவத்தை ஆன்றேரும், புராணம் இதிகாசம், சாஸ்திரம் இவைகளைக் கொண்டு ஒழுங்குபடுத்தியுள்ளார்கள்.

பல முன்னால்களோ ஆராப்ஸி செய்து பூர்விக ஆசாரத் தைக் கதாருமார்களைக்கிக்காட்டும் இந்தால், தற்கால நாகரிகத்தை முற்றிலும் தழுவியிருப்பதுபற்றி இந்துவின் கருத்து, கல்வியறிவுக்கேற்றவாறே என்றும், தொழிலால் பேத மேயன்றி, ஜாதியால் பேதமின்ற என்றும் வெளிப்படையாம். சிலர் கல்வியெனும் கருத்தனத்தை வயிற்றுப்பிழைப் புக்காகவே சிறிது காலம் சிறிது கற்று, பட்டம் முதலியன பெற்று விடுவதால் முற்றிலும் கற்றவாகக் கருதுகின்றனர். இக்கற்று, பொருந்தாதெல்ல ‘கல்வி கரையில் கற்பவார்னாள்

சில் கற்றது கைம்மண்ணளவு கல்லாதுலகளுவு' என்ற வாக் கெயங்களால் விளங்கும். கற்பவை கசடறக்கறறவரே; கல்வி யாலாய், அறம் பொருள் இனபம் வீடு முதலிய நான்து புருஷர்த்தங்களை அடையும் பேறுற்றவர். இக்கருத்தை மனதில் இருஷதியே, பிராஷ்சஸ்ரியத்தை அனுசரிக்கவேண்டுமென்றும், அப்பொழுது கற்கும் பலசாஸ்திரங்களும் பசு மரத்தாணி போல மனதில் பதியததக்கவையென்றும், மனமீதுமும் பங்கையைக் கல்வியியலும்கலையுடுத்தி, ஆன்மாவெனும் உத்தமபுருஷ ஒக்கு மாணம் புணர்த்தவேண்டுமென்றும், அதனால் மேலான ஞானத்தை துடையாம், என்றும் நல் அபிப்பிராயத்தைக்கொண்டு பல சாஸ்திரங்களையும் முறையே அபைத்துளார். இதனை ஆரியாது மாங்கும் இக்காலத்து, முது மொழியில் ரகஸ்தார்த்தக்களும். கல்விக்கு ஓர் எல்லையில்லாத மகததுவமும், வாழத்துக்கொடுப்பின் சரிதையால் ஒர் பகுதி விளங்கும். ஆரியாவானிக்கும் வேதம் யாவுருக்கும் பொது. அதன் ஆராப்ஸ்கீன் முதிர்ச்சிபாலுடு, அதித்திரபக்குவத்தாலும், குருவின் அவுக்கிரகத்தாலும் ஒப்புயர்வற்ற மெப்பியனர்வு உண்டாம். மூர்விதத்தில் ஞானத்தை ஒவ்வொருவரும் அடையாற்றும்போன்றிருக்கத்தால் ஸ்திரீகளும் அவ்வழிகளில் நியன்து மேன்னையைடந்திருக்கிறார்கள் என்பது, சாஸ்திர ஆராய்ச்சியில் நன்கு புலப்படுகிறது. சுகம் துக்கம், நன்மை தீமை, ஏறபம் வஷ்டம், என இரு விளைப்பளன் உலகில் இயற்றகயாயிருப்பது போலும், தலைச் சன்மார்க்கத்தையும் நல்ல சமபத்தையும் தரத்தக்கதாக இருக்கின்றது. நூனம் அஞ்சானம் என்னும் இவ்விரண்டுக்கும் காரணமாகவிருக்கிறது. வைழி சிலபவன், தீயவழியில் கழுவுள்ளாறின் வந்தவழி ஆறியாகவும், அப்பெருங்கென சூடு அனுமார்த்தத்தில் உழல்வன். அஞ்சான அஞ்சகுராத்

க்கு அடிமைப்பட்டவன் என்றும் சொல்லப்படுவன். ரூண ததுக்குச்சாத்தமான நூல்களையே நன்கு கற்பதால் மகனைகள் வரியத்தைப் பெறலாம்.

இளம்பிராயத்தில், கண்டதே காட்சி கோண்டதே கோலம், என்று மாறுபடாமல் நம்காட்டுச் சிறுவர்களுக்கு மட்டு மன்றி, சிறுமிகளுக்கும், பொய்யை மெய்யென்றழியும் புல்ளை ஸ்வை நீக்கி; அன்னின் நெகிழ்ச்சியையும், பக்தியின் பரவசத் தையும் தரக்கடிய பேரின்பத்தைப்பரிக்கவல்... இச்சிறுறூல்; ‘போம் வழிவிட்டேத்திருப்பு’ என்டது போல் இல்லத்திலையே பிருந்து இன்புறும் மார்க்கத்தை, இனிய மொழிகளாலும் கலாவல்லவர்களின் செனிக்கினிய மரிகளை விரவியும், சுவை ததும்பச்சுந்தரமாய் எழுதப்பட்டிருக்கிறது. கற்கண்ணடக்காட்டி நல்மருந்தை அன்றை தன் ஏசுவுக்கீவுபோல், பெற வேர்தம்பெண்மக்கள் மேன்பாடுடையராகவேண்டில், இந்தாலைக்கொடுப்பதே சிலாக்கியமாரும்.

தமிழுக்கடல் தனைத்து அழுதெனப் பண்ணால் மொழி பெயர்த்துதலைப் பண்டிதரவர்கள் இப்பற்றியிருக்கும் இந்துல்; ஆண் பெண் இருபாலரூபை அழிவு, ரூணம் இவற்றைப் பெறநூக்கிக்கொள்வதற்குப் பெருங்குமீண்பாக விளங்குகின்றதா தனின், சர்வகலாசங்கத்தார் இதனைக் குமிழுப்பாடப்படுத்தகமாக ஏற்றவகுப்புக்குப் போற்றிவைத்தலை கடமையும் பெருமையுமாம்.

தமிழுல்ளோரும் இத்தகைய நாலைத் தந்தம் அகத்திற் கொண்டு ஆதரித்தல் ஆக்கிரையாருக்கு ஸக்கமனிக்கறபால தென்பது என் துணிபு.

குமரகுருபான் துணை.

நான்முகம்.

“பிறப்பேன்னும் பேதைமை நீங்கச் சிறப்பேன்னும்
சேம்போருள் காண்ப தறிவு”——: திருவள்ளுவா.

‘யாக்ஞ வல்கியம்’ என்னும் பெயர்கொண்ட இந்துஸ், வடமொழியினின்றும் வடநாட்டுத் தத்துவசிகாமணியொரு வரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ‘மைதகிரேயி’ என்ற செலு வேதாங்கக் கதையைத்தமுகி எழுதப்பட்டது. ஜினக மகாராஜாவின் வேதாங்கத் தோழருட், வைஸம்பாயனரின் பிரதம ஓட்டாயிருந்து பின் அவரினும் சிறக்க இரவியிடம் வாசனேயஸம்ஹிதையைக்கற்றுச் சும்பயஜார்வேதமியற்றிய வரும் ஆன ஸ்ரீயாக்ஞவல்கியமுளிவர் தமது இருமணையை ச்க்கும் ஆன்மபோதத்தை உபதேசிப்பது இங்குல் முதற்பாகத்திலும், இராஜ விசவாசத்திலும், தேசத்தொண்டிலும் சிறந்த தளகர்த்தன் ஸ்ரீயாக்ஞத்தனின் செல்வி ஸ்ரீமதி கங்காபாய் சுயாவரச்சிறப்பு, யாக்ஞவல்கியர் துறவு முதலிய வை இரண்டாம் பாகத்திலும் பலநன்னால் மேற்கொள்களுடன், மாணவர் உள்ளிக்கூருமுறையில் எழுதப்பட்டிருக்கின்றன.

“பேறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிறு”

என்ற செங்காப்போதார் திருவாக்ஞுக் கிணங்க, மகன யாவனும் பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செய்பியெருளிக்கண வேண்டும் என்பது ஒருதலை. ஆவ

ஸைப்போற் பெண்டிரும் இருமைக்குமுரிய கலசி கேள்வி யாராய்ச்சியுடையவராயிருத்தல்லசியிம்” என்றதும், இக்காலம் வளியுற்றிருக்கும் ஜாதியித்துப்பாசம் முறகாலத்தில் விடே ஷமாகப் பாராட்டப்படவில்லை என்பதும், இவ்வாழ்வியல்பும் இறநற்குணங்களும் இந்துஷ்வில் விரிவாய்க்கணப்படும்.

முதற்பாகததிலுள்ள ஆன்மீபோதப்பகுதி; அந்மீழும் ஸ்ரீத்தசிவாந்த சுவாமியவர்களால் பார்வையிடப்பெற்றிருப்பதுடன், நாளது ஜனவரிமீ மதுரைத் தமிழகசங்க சீவல் நூற்பாரிசோதகரும், திருவாவுடிதுறையதீனவித்வாலும் ஆகிய ஸ்ரீமத் சே. ரா. சுப்பிரமணியக்கவிராயங்வர்கள் தலைமெயில்லாந்த அரீராமம் ஸ்ரீபாஸ்கரவித்பா சௌதமிழ்ச்சங்க வருடோத்ஸுக் கூட்டத்திலும் அரங்கேற்றப் பேற்றுள்ளது.

லெட்சமிராம தோலை யணிகளைப் பதிப்பித்து என்னை யுற்சாகப்படுக்கும் பி. நா. சி. ஏஜன்டு ஸ்ரீ மு. சிருஷ்ண விள்ளை அவர்களுக்கும், இந்நாற்குப்பாயிரம் ஒன்றெழுதி யுதநிய எனதுரிமையன்பர் ஸ்ரீ M. A. செல்லியப்பர் அவர்களுக்கும் எனது நன்றியுடன் கூடியவந்தனம் உரித்தார்கள்றது.

கலாசாலை யதிகாரிகளும், கல்வியிலாகாத் தலைவரும் இந்துக்கூட ஏற்றவதுப்புக்குப் பாடப்புத்தகமாக்கி என்னை அதிகரிக்குமாறு வேண்டிக்கொள்கின்றனன்.

அதவிலாஸம் }
19-7-19 }

தன்டமிழ்த் தொண்டன்,
P. C. P. நாதன்.

குமரசூரபான் துணை.

யாக்ஞவல்கியம்

அஸ்லது

ஆன்மபோத விளக்கம்.

Part I

முதலாவது அந்தியாயம்.

“ தவாத் தழுவைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் வருந்தமீந் தறித்தே ”

நிர்வளமும் நிலவளமும் சீதோஷ்ணமும் நிகரங்கு
விளங்கும் நாட்டில்தான் நாகரிகமும் மனிதரின் என்முயற்
சியும் சிறந்து விளங்கும் என்பர் சரிதானியர். இற்றைக்கு
முப்பது நாற்பது நூற்றுண்டுகட்கு முன்னரும் நாகரிகத்
திற் சிறந்து விளங்கிய ‘நாடுகள்; பழைய உலகம் என்ற
ழழக்கப்படும் பகுதியிற் பொருந்தும் எகிப்து, பேரிலங்,
கிளம், இந்தியா என்ற நான்குமே.

இப்புண்ணிய பரதகண்டத்தில் ஈஸ்யீரம் ஆண்டு
கட்குமுற்கொண்டு ஏற்பட்டுள்ள வேத இதிகாசங்களும்,
புராணங்களும்; வைபங்களும், இந்தோத்தின் கண்ணி தேவம்
பாட்டையும் அரச தருமத்தையும், குத்தனியல்கைப்பயும்,
தெய்வத்திபானம்; வழிபாடு முதலியவற்றையும் ஈன்று
விளக்குவனங்கள். மற்ற நாட்டார் அக்டோபாத வேதத்தில்
யுணம், வேதப் பயிற்சி தத்துவகிசாரம் முதலியலை இந்

நாட்டில் ஏற்பட்டிருப்பதும், இராஜாங்க முறை தாமத் துயர்வு முதலியவற்றை விளக்கும் சாஸனங்கள் கல்விதுயம் செம்பிதும் பத்திரத்திலும் ஏற்பட்டு இலங்குவதும், இந்தி யாவின் நாகரிகப் பலமுறையைப் புலப்படுத்துவன்றே. எழுத்துக்கள் வடிவாக்கப்படாத காலத்தில் வேதம் முதலிய கலைகளை நங்காட்டினர். வாய்மொழியாகவே குருபரம் பரையாகக் கேட்டுப் பீராற்றிச் சிந்தித்து ஒழுகுவராயினர். இருக்குவேதத்தில் இந்துக்கள் தாயகம் பஞ்சாப் எனப் பட்டிருப்பிதும், இதிகாச காலத்து, கங்காநிரமீ இந்து ராஜ்யப்ரேடமாக விளங்குவதாயிற்று. இப்புண்ணிய நதியின் தூர்வ பாகங்களில் இக்கண்டப் பெயர்க்காரணரான ஸ்ரீ பரதன் உதித்த குருதல மன்னர்களும், உத்தரபாகத்தில் மீதவர்துயர் போக்கி யுலகையின்புறுத்திப் ஸ்ரீராமபிரான் அவதரித்த குரியகுல மன்னராதியரும் ஆண்டு பெருமை பெற்றவர்கள். இவர்களைப்போன்று பெருமை பெற்ற விதைக அரசர்கள் கண்டகி நதியைக் கடந்து கங்கைக்கு வடபாகத்தில் அரசுபுரிந்து வந்தார்கள்.

இவ்விதைக மன்னரின் முன்னேரான ஸ்ரீமாதவ விதைகள் என்பவன், பஞ்சாப்பிதுங்ள சரஸ்வதிதீரத்தினின்றும் தனது குருவான கெளதமருடன் அனைக இடங்களைக் கடந்தும் அக்கினி தேவனின் அனுமதிப்படி கண்டகி நதை குக் கீழ்ப்பாகத்தில் வகிப்பனுயினன் எனப்படுகிறது. இப்பிரதைசமே இன்றும் திரிகர்த் (Tirhut) என்றழைக்கப்படுகிறது. காசிமண்னர்களின் முன்னேரும் இவ்விதமே மேற்கொண்டிப்பாவிலிருந்து தற்பொழுதைய காசிக்குவந்து ஆட்சி பீரிவீர யினர் என்பார்.

பஞ்சாப் பிரதேசத்தில் காலத்து அதி சரித்துவந்த தெய்வ வழிபாடு மதக்கொள்கைகள் முதலியன இப்பிரதேசங்களிற் குடியேறிய பின்னர் மாற்றப்பட டையவே, வேதமுதலியவும் புதுமுறையிற் பகுக்கப்படுவனவாயின. யக்ஞம் முதலிய சடங்குதளைச் செய்யும் குருமார்களும் தங்களைத் தனிவகுப்பாகக் கொள்வார்களா னர்கள். கங்காதீர இந்துக்களின் அநுஷ்டானத்தில் இருக்கு, யசர், சாமம் என்ற ஏன்று பாகுபாடுகளே யிருந்தன வென்றும், குருபாஞ்சால பாத்தத்துக்கு முன்னர்தான் அதர்வைவதம் பிரித்து வகுக்கப்பட்டதென்றும் சொல்லப் படுகின்றன.

இவ்விதம் வேதக்கருத்துக்கள் குருமார்கள் இஷ்டப் படிக்குச் சொல்லப்பட்டும் அநுஷ்டிக்கப்பட்டும்வர ஆரம் பித்த நிலைமையைக்கண்ட இந்து அரசமேதானிகள் வேதர் பொருளைத்தக்கவரைக்கொண்டு வரையறுத்து, ஒழுங்கு செய்யமுற்பட்டனர். அதாவது வேதத்திற் கூறப்பட்ட சடங்குகள் நிறைவேற்றப்படவும், வேதத்திற் சொல்லப் படும் ஆத்மபோத விஷயங்கள் நன்கு விவகரிக்கப்படவும் யிரும்பினர். இங்ஙனம் குருமார்களின் அனுஷ்டானத் தைச்சிரப்படுத்தி வேத தத்துவங்களை விளக்க முயற்சித்த விதேகநாட்டு அரசர்கள், காசிமண்ணர்கள் இவர்கள் நல்லா தரவாலேயே உபாவிஷ்டம் வெளிப்படுவதாயிற்று.

உபாவிஷ்டங்கள் செய்வதற்கான விஷயங்களை உபகரித்த தாலுமாகிய சுமார் 4000 வருடங்களுக்குமுன் நடந்ததாகச் சொல்லப்படு மிக்கதையை வாசிப்பவர்கள் தங்களோப் பேரோரிஸ் வசிப்பவர்களாகப் பாவித்துக்கொள்ள

வேண்டும். மிதிலாபுரியைச்சார்ந்த ஜனகபுரியின் கடையெல்லையினின்றும் பார்ப்போமாகில், நகரத்திலும் நம்மைச் செற்றிலும் நடக்கும் விசேஷங்களையறியக்கூடியவர்களாகவோம். கதாசிரியர்கள் சொல்கிறபடி, ஸ்ரீராமாரியானின் மாமனுரும், சீதாபிராட்டியின் தந்தையாரும், யாக்ஞவல்கிய முனிவரின் வேதாந்தத் தோழரும், பூர்வீகக் கலைகளின் களைகண் ஆனவருமான ராஜரிவி யெனப்படும் ஜனகமகா ராஜன் நகரம்தான் இந்த ஜனகபுரியென்பது. வசந்த காலத்தோர் காலை, சுமார் 7 மணிக்கு, ஜனகபுரியின் புற வெல்லைப்பக்கமுள்ள குன்றுகள் அடர்ந்த பாழான மைதா ணத்தில் நாம் உலாவச்செல்வதாக வைத்துக்கொள்வோம். தற்காலபேகார் மாகாணவாசிகளில் வித்தியாசமுள்ள நெட கையும், நல்ல தேக்கட்டும் பொருந்திய மூன்று யாத்ரிகர் கள் அந்த மைதானவழியாய் நகரத்திற்கு மெதுவாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களில் இருவர் பூர்வீக ஆயுத சந்தத்ராய் ஒவ் வொருவரும் கையில் வில்லும், தோளில் அம்பரூத்துணி யும், இடுப்பிற் செருகிய உறைவாரும், உடையவர்களா யிருந்தார்கள். மூன்றுவது மனிதரோ சுத்தமரன் சுரதா ரண் உடையாலும், அதிவிருப்பங்காட்டும் முகத்தின் பொலீவாலும், அந்தணக்கலைவலாளர் எனக்காணப்பட்டார். அருகாண்மையிலுள்ள அருக்கு ஏதோ அவசர காரியங்கிழித்தம் ஜனகமகாராஜாவினால் அனுப் ப்பட்ட பிர தம அந்தாங்க மந்திரியாகிய மித்தீசமுனிவரே இவர். இவ ர்கள் மூலாரும் மேற்படியுருக்குப்போய்க் காரியம் பூர்த்தி பட்டு ஜனகபுரிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்

இரண்டாவது அத்தியாயம்.

முதலில் மூவரும் சம்பாஷித்த விஷயத்தின் சிலபகுதி கையக் கவனிப்போம்.

கூத்திரியர்களில் ஒருவன் ரிவியை விளித்துச்சொல் அடிக்கிறான்; “கெளரவந்தக்கீய ஜேய! வாராணவி (Benares) யினின்றும் வந்ததுமுதல் தங்கள் முகத்தில் ஓர் அழுர்வ மான ஏக்கத்தைக் கவனித்து வருபவனுக்கிறேன். இப்பொழுது நமது சம்பாஷணை சமயத்திலுங்கூடத் தங்கள் கவனம் வேற்கிறேன்றெப்பற்றி யிருப்பதாகவும் விளங்குகிறது. எங்களிடத்தில் தாங்கள் ஏக்கங்கொள்வதற்கான காரணத்தைத் தெரிவிக்கக்கூடாதா? காரணமறிய மிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.”

மித்திரர்:—யக்ஞத்தத! உனக்கும் விஷ்ணுமித்திரனுக்கும் மறைத்து வைக்கும் காரியம் ஒன்றாமில்கீ. விஷ்ணு மித்திரனே மாக்கபை முடிந்த மறுகாளே எனது ஏக்கத்தைக் கவனித்துக் காரணத்தைக்கேட்டனன். அவனிடத்தில் அதைப்பற்றிப் பின்னர் சொல்வதாகக்கூறியிருந்தேன். ஆனால் இதுவரை சந்தர்ப்பம் வாய்க்காமற்போயிற்று இங்கிபார்முதோ நீவீர் இருவீரும் ஒரு சேர இருப்பதால் கலக்கமின்றி எனது அபிப்பிராயத்தை வெளியிடத்துணி கிண்றனன்.

யக்ஞத்தை:—தாங்கள் எந்த மகாஸ்தையைக் குறித்துப் பேசுகிறீர்கள்? நான் ஊரில் இல்லாததீர்ல் அதைப் பற்றி ஏனக்கு ஒரு தும் தெரியாது. நான் காசிக்குப் பிரசாணப்பட்டபொழுது, அரண்மனையில் ஒரு பெரிய யக

ஒத்திற்கு எற்பாடுகள் கடந்துகொண்டிருந்தன, அது விஷயமாக நடந்த கூட்டத்தைப்பற்றிபா குறிப்பிடுகிறீர்கள்?

விஷ்ணுவித்தீரன்:—நீ அப்பொழுது நகரில் இல்லாம் சிருந்தது உனக்கு அதிக நஷ்டத்தை விளைத்துவிட்டது. அதைப்போன்ற பெரிய கூட்டம் ஒன்றை நான் நாளது வரை பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை.

யக்ஞத்—அந்தச் சபையில் நம் வித்வான்கள் யாவ ரும் பேச்னார்களோ?

விஷ்ணி.—பிரசித்தமானவர்கள் யாவரும் பேசினார்கள்
யக்ஞத்—தர்க்கிக்கப்பட்ட விஷயம் யாது?

விஷ்ணி.—முன்னாக யாதொரு விஷயமும் குறிக்கப் படவில்லை. வந்திருந்த புலவர்களெல்லாரும் வெவ்வேறு விஷயங்களை கேள்விகளைக்கேட்டார்கள். அவைகள் மாரிகா ஸத்து மழைப்பெருக்கைப் பேரன்றன. இவைகளுக்கு யாக்ஞவுல்கிட முனிவர் பதிலளித்தபோது பலவேறு விஷயங்களையும் எடுத்துக்கொல்லவேண்டியதாயிற்று. ஸ்ரீமதி காங்கியம்மை பிரமத்தின் சர்வ வியரபகத்தைப்பற்றியும், ஸ்ரீமத் உதலகமுனிவர் பிரமத்தின் அநதர்யாமியத்தைப் பற்றியும், கேட்டார்கள். எனக்கு ஒய்வு ஏற்றட்டுபொழுது அதனைவித்துரைக்கிறேன். அவர், தெய்வீகத்தன் மையைக் குறித்து. அன்று சபையில் எடுத்துரைத்தது போல் அவ்வளவு அழகாக இதுவரை ஒருபொழுதும் வெளிவிட்டதில்லை.

யக்ஞத்—அவரை மற்றவர்கள் எதிர்க்கக் காரிக்க மென்ன?

வி. பி.—அவர் முதலில் நிதானமில்லாமல் நடந்து கொண்டதே எதிர்ப்புக்குக் காரணம். என்றாலும் முடிவு நன்றாயிருந்தது. யாக்ஞால்கியரின் படிப்பும் பரமார்த்த ஞானமும், மறக்கப்படமுடியாத மகசசபையில் பிரகாசிக்க இதுதான் நல்ல சந்தர்ப்பமாயிருந்தது. முனிவர் முடிப்பது வயதுள்ள யெளவன் புருடரே அவரது இளம்பருவத்திலேயே மனக்சக்தியின் விளக்கம் இவ்வளவெண்ணால் சரி யானபருவத்தில் எவ்வளவு விசைமுடையதாகுமோ இத் தகைய மேன்மையான சீஷருடன் ஸ்ரீமத்தீவுசம்பாயன முனிவர் இணங்கிபிராது பகைமை பாராப்பு விளக்கத்து தான் விந்தையாயிருக்கிறது.

யக்ஞத்த.—அந்த சிஹையம் யாக்ஞவல்கியகர எந்த சிதத்திலும் கெடுத்துகிடாதென்றே நினைக்கி வீறன். அதனால் நமக்கும் யாதொரு கெடுதியுமில்லை. வைசம் பாயனர் போதித்த வேதத்தைக் கிருஷ்ணயஜார் வேதம் என யாக்ஞவல்கியர் சூறிப்பிட்டது சரியானதே. அவருடைய மாரூக்கர்கள் அந்தவேதத்தை ஒதும்பொழுது, சுலோகம் வியரக்யானம் யாவும் ஒருவிதமாகக் கலங்கிறார்த்தமையால் அந்தவித்தை இருட்டறைக்குப்போவதே போன்றதாதலால் அதைக் கறுத்தவேதமென்று சொல்லலாம். பாக்ஞவல்கியர் இப்பொழுது தங்கள் உதவியால் தொகுத்துக் கொண்டிருக்கிற வேதத்திற்குச் சுக்ல (வெள்ளை) யஜார் வேதமென்ற பெயர் பொருத்தமென்றே கம்புகின்றேன். என்றாலும் அதைப்பற்றி விரிவாக மற்றொரு காலத்திற் கேட்கக் கருதின்னோன். இப்பொழுது விஷாதமித்திரன் சொல்கிறபடி, யாக்ஞவல்கியரிடத்தில் தெரிந்துகியான கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணத்துக்கூட தகைய செய்து கூறியிக்கவேண்டுகிறேன்.

மித்தி—அந்த மகாசபா மண்டபத்திற்கில் அரசன் தங்கக்குப்பிசன் கட்டியுள்ள ஆயிரம் பசுக்களைக்கொண்டு வந்து நிறுத்தி, சபையோரைப் பார்த்து, அறிவுடைப் பெரியோ! உங்களில் விசேஷ புத்திமான் இதோ நிறுத்தப் பட்டிருக்கும் பசுக்களைத்தன் விட்டுக்கு ஒட்டிப்போகலா மென்று தெரிவித்தனன்.

யக்ஞத்த—என்ன! எவன் அடக்கமில்லாமல் தானே அதிக அறிவாளியென்று சொல்வான்?

மித்.—ஆண்மயால்தான், யாக்ஞவல்கியர் முதல்முதல் புத்திக்குன்றுவர்ய் நடந்துகொண்டார் என்றேன். பசுக்களின்மேல் அவருக்கிருந்த அதிக ஆசையே அவருக்குக் குறைவாயுண்டுபண்ணக் காரணமாயிற்று. அவர், யாவரும் அமைதியாயிருப்பதையும், எவரும் சுக்களை விரும்பாதனதையும் கண்ணுற்றுத் தமது சீதன் ஒருவனிடத்தில் பசுக்களைத் தமது கிருகத்திற்கு ஒட்டிப்போகும்படியாகச் சொன்னார்.

யக. நத்.—ஆ! ஆ!! எவ்வளவு ஆச்சரியம்!!!

மித்ர.—அவர் நடத்தை உண்மையாகவே யாவருக்கும் அதிசயமாகத் தோன்றியது. எல்லரும் தத்தமக்குண்டான் கோபத்தை வெளிக்காட்டாது அடக்கிக்கொண்டு ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். சிறிது ரேத்தில் ஜனகமன்னரின் ஹோத்திர குருவாகிய ஸ்ரீமத் அஸ்வாலா என்பவர் அதிகக்கோபங்கொண்டு யாக்ஞவல்கியப்பெர்பார்த்து “எங்களுக்குள் நீயே அதிக அறிவாளியே ஏன்று விளைக்கிறோயா” என்று கேட்டனர். அப்பெரிய யாக்ஞவல்கியர் எழுந்து, “ஆண்டோர்களே! அநேகி நூற்று

மையான வந்தனம். எனக்கு உண்மையாகவே இந்தப் பசுக்களின்பேரில் விருப்பமாகையால், என்னிடத்திற் கேட்கும் சகல கேள்விகள்கும் சரியான பதில் அளித்து விடுவேணுமின் அவைகளை எனக்குக் கொடுத்துவிடுவதில் தங்களுக்கு யாதொரு ஆட்சேபணையும் இராதென்று நினைக் கிடேறன். கேள்வி கேட்கப்படுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.” என்று கூறிவார். இதுதான் விஷ்ணுமித்ரன் சொல்கிறபடி கேள்விமேற்கேள்வி கேட்கக் காரணம். உனக்குச் சௌகரியப்பட்ட காலத்தில் எல்லா விபரத்தையும் அவனிடமிருந்து கேட்டிக்கொள்ளலாம்.

யக.-தத.—சரி, அப்படியே தவறுது கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இப்பொழுது என்னுடைய பிரதான கேள்விக்கு மாத்திரம் விடையளிக்கவேண்டுகிறேன். மகாசபை யைப்பற்றி சிசாரித்தபொழுது கேட்கவேண்டியதைக் கேட்க மறந்துவிட்டேன். நாம் இப்பொழுது பேசுக்கொள்கிற சபைக்கும் தங்கள் ஏக்கத்திற்கும் காரணம் என்ன? மேற்படி சபைக்கும் அதற்கும் சாஸ்பட்டசம்பந்தம் யாது?

மித்.—எனது ஏக்கத்திற்குக் காரணம் எனது குமாரத்தியே. அவனுக்கு இப்பொழுது வயது 18. அவன்கள் கலியாணஞ்சு செய்துகொடுக்க எனக்கு அதிக சந்தோஷம். ஆனால் நான் இது விஷயத்தில் தவறுசொல்லுவிட்டேன்.

விஷ. மி.—தங்கள் தவறுதவில் தாத்பரியம் என்ன? தாத்பர புத்திரியைப்போன்ற அழகும் சிறப்பும்பொருந்திய நீண்டளைக் காண்பதறிது. மேலும் நமது ஸ்திரீகளில் பூருஷபான்மையோர் பெற்றிராத கல்வியைத் தங்கள் தங்கள் மகனுக்கு அளித்துள்ளிருக்கார். ஸ்திரீ எனது சம்மா

பர்களிடத்தில் சௌபாக்கியலை மைத்திரேயி சித்திரத்தில் அவனுடைய சிறியதாயார் ஸ்ரீமதி கார்க்கிஷயப்போலவே ஒரு பண்டிதத்தையும் பிரசங்கியும் ஆய்விடுவர் என்று அடிக்கடி சொல்லியிருமள்ளேன். இவ்வளவு சிறப்புள்ள பெண் ஆக்குக் கணவனைத் தேடுவது கடுமையான காரியமா? நமது நகரத்திலோ வாசித்துணர்ந்த வாலிபரே மிகுதி.

மித்தி—படிப்பும் ஒழுக்கமும் வாய்ந்த வாலிபர்களுக்குப் பஞ்சமில்லை. நீ இவ்வளவு தூரம் பாராட்டிப்பேசிய மைத்திரேயி கல்வியே அவர்களை இப்பொழுது மணஞ்செய்து கொடுப்பதற்கு இடையூருக் கிருக்கிறது. ஆகையினால் தான் பெருந்தவறு செய்துவிட்டேன் என்றேன்.

யக்தி—அஃது எப்படி?

மித்—யாக்ஞவல்கியர், வைசம்பாயனரைப் பிரிந்தது முதற்கொண்டு ஒரு பெரிய யஜார் வேதத்தைத் தொகுப்பதில் என்னுடன் பெரிதும் உழைத்து வருகிறார். தொகுப்புக்கு உதவி செய்வார்கள் கிளர் பிரதிதினமும் எனது வீட்டிற் கூடுகிறார்கள். இக்கூட்டங்களில் பிராமண தருமத்துக் கேற்றவிதம், முக்கியமான வேலைக்கூடசெய்யாது பரமார்த்தவிஷயங்களையே தர்க்கிப்போம். இவ்விததர்க்கங்கள் எங்களுக்கு மிகக் மகிழ்ச்சியையும் தெளிவையும் கொடுப்பதோடு அவைகளை ஆழந்து சிந்திக்கும்பொழுது எங்கள் ஆண் உறக்கத்தையுங்கூட மறக்கடிக்கின்றன. இவ்வித தர்க்கங்கைப்பயில் அடிக்கடி ஸ்ரீமதி கார்க்கியும் வந்திருப்பன். எனது புத்திரி என மைத்தனியிடத்தில் அதிகப்பற்றாட்டயவளாதலால், அவள் சிறிய தாய்சாலிய கார்க்கியம்மாள் செல்லுமிடமெல்லாம் தடையில்லாமல் இவனும் போவார்.

தேசத்தின் பலபகுதிகளினின்றும் வந்திருந்த வித்வாங்கள் நிரம்பிய அந்த மகாசபைக்கும் ஸ்ரீமதி கார்க்கியுடன் போயிருந்தாள். சபை மத்தியில் அமைக்கப்பட்டிருந்த பிரசங்கமேடையில் மற்ற வித்வாங்களுடன் கார்க்கியும் வீற்றிருந்தனாள். இவ்விடத்தில் கார்க்கியினருகிலிருக்க வசதி யில்லாமையால், நமது மைத்திரேயி சதகின் வலதுபக்கத் தில் வீற்றிருந்த சீமாட்டிகளுடன் தங்கியிருந்தாள். என்றாலும், எனது மகள் விஷயமாக நான் சொல்லவேண்டிய தென்னவென்றால், நாங்கள் தர்க்கித்த விஷயத்தில் மைத்திரேயி ஏதாவது அறிந்துகொண்டாலோ என்பதுதான். ஆனால் இப்பொழுதோ அவள் அனேகமாய் நாள் முழுமூடி யையும் இந்தவிஷயப்களைப்பற்றி யோசிப்பதிலும் பேசுவது அமே ஈழித்து வருகிறான். இதுதான் அவள் மணத்திற்குத் தடையாயிருக்கிறது.

விட்ட. பி.—தாங்கள் விவகரிக்கிறவிதம் தங்கள் சூமாரத்தியிருப்பாளன்றி வேறு எவ்விதம் இருக்கக்கூடும். பதி னெட்டுவயதில் ஆவள் ஒரு வேதாப்பியாலியாலுதில் ஆச்சியம் ஒன்றுமில்லையே. எனது தீர்க்கதரிசனம் நிறைவேறு வகுதப் பார்க்கிறேன். இதனால் மைத்திரோயி தனது சிற்றனஜையப்போலக் கண்ணியாக இருக்க விரும்புகிற வளன்று நினைக்கிறீர்களோ?

மித்—அனேகமாய் அப்படியே. “தாங்கள் என்னையாக்குவல்கிப்பகுக்கு மண்ணுச்செய்து கொடுப்பீர்களாயின் மணம் புரிந்துகொள்வேன். இல்லையேல், சிறியதாயாகவுப் பேசேல் ‘நீர்மாத்துவவிரதம்’ எடுத்துக்கொள்வேன்” என்றே சொல்லுகிறான். அந்தமா சபையின் பின்னர் இந்த

என்னுமே அவளை தூ முழுமனதையும் கலர்த்துள்ளது. ஆகையால் இப்பொழுது அந்த வித்வக்குட்டம் எனக்கு வாக்கத்தை எவ்விதம் உண்டுபண்ணியிருக்கிறதென்பதை அறிந்துகொள்.

ய.க. தத்—தெரிந்துகொண்டேன். ஆனால் தங்களுக்கு வருத்தமேற்படக் காரணம் தெரியவில்லை. ஏனென்றால் யாக்ஞவல்கியருக்குத் தங்கள் குமாரத்தியை மனைத்து கொள்ள மிக்க விருப்பமிருக்குமென்று எனக்குத்தோன்றுகிறது.

மீத—யாக்ஞவல்கியரின் குடும்பவாழ்க்கையைத் தெரியாத காரணத்தினுலையே நீ அப்படிச் சொல்கிறோய். ஒரு வேளை அவருக்குக் கல்யாணமாயிருக்கிறதென்று மட்டும் நீ உணர்ந்திருக்கலாம். அவர் எனதருமைத் தோழராகிய ஸ்ரீமத் காத்தியாவின் மகளையே மனமுழுத்துள்ளார். இக் காத்தியாயனியோ, “மனைத்தக்க மாண்புடையளாகித் தற்கொண்டான், வளத்தக்காள் வாழ்க்கைத்துளை” என்ற வள்ளுவர் வாசகத்துக்கிணங்க அநேகமாய்ச் சகலவித்தி இம் யாக்ஞவல்கியரின் சிறந்த துணையாகவே விளங்குகிறார். இவள் அதிக அழகும் நற்குண நற்செய்க்கையும் குடும்பப்பாதுகாப்பில் தேர்ச்சியும் வாய்ந்தவன். “மூத்த காள் அமர்ந்தினிது நோக்கி அகத்தானும் இன்சொலிகேதே ஆறுப்” “மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து, நோக்குத்துழையும் விருத்து” என்ற பொய்யர மொழிக் கேற்பத்தன் விடுத்தக்கு வருபவர்களை இன்சொற் கூறியப் பரித்துச் சிறப்பிக்கும் பெருங்குணமும் பொருந்தியவன் நான் யாக்ஞவல்கியரின் விட்டிற்குப் போனபொழுதெல்

வாம் மனங்குளிர்ந்த மரியாதையுடனும், விநயத்துடனும், முகமலர்ந்த நகையுடனும் இன்சொல்லால் உபசரித்ததை நோக்க அவளைத் தெய்வீகப் பிறப்பென்றே கருதவேண் டியவனுகிடேன். யாக்ஞவல்கியரும் இவ்வுத்தமியிடத்தில் அதிகப்பற்றுடையவராகவே காணப்படுகிறோர். இரண்டாவதாக விவாகம் செய்துகொள்ள அவருக்குப் பிரியமேற்படி னும், இவ்விதசுகமான குடும்ப வாழ்க்கையைக் கெடுக்க எனக்கு மனமில்லை. முக்கியமாய், எனது குமாரத்தி சிறு பெண்ணுக்கும் அதுபவமற்றவராகவு மிருப்பதால், அவ்வளவு புத்திசாசித்தனமாய் நடந்துகொள்வாள் என்றும் நிச்சயங்கூறவும் முடியவில்லை.

விஷ. பித்.—முனிபுங்கவு! ஸ்ரீமதி காத்திபாயனியைப் பற்றி விவகரிக்கும்பொழுது அநேகமாய்ச் என்ற பதத்தைப் பிரயோகித்தீர்களே அச்சொல்லின் பொருள் யாது என் பதைளவியேனுக்குவிளக்கியருளக்கிருப்பைச்செய்யவேண்டும்.

மித்ர.—(கிரித்துக்கொண்டு) நமது யுவ முனிவரின் மனைவியர்கிய சாத்தியாயனி அநேகமாய்ச் சகலனித்ததி னும் சிறந்தவளைன்றதாவது, மற்ற வகைகளில் அதிகத் தேர்ச்சி பெற்றவராயினும், வேதாந்த விஷயங்களில் பிரிய மற்றவள் என்பதைக் குறித்தே. அவள் எப்பொழுதும் குடும்பக்காரியாதிகளைப் பார்ப்பதிலும், குழந்தைகளைச் சுராமரிப்பதிலுமே சுறுசுறுப்புடையவள். எனது மகள் அல்லது மைத்துணியைப் போல அவளுக்கு ஆராய்ச்சி அறிவுகிடையாது.

யக்தத்.—அப்படியானால், யாக்ஞவல்கியர் தமது வீட்டில் நமது வூடுத்திடேயினால் எடுத்துக்கொள்ள இடமுண்டு

என்று கருதுகின்றன. காத்தியாயனியால் பூர்த்தி செய்யப் படாத ஆங்தப்பகுதியை நமது ஒமத்திரேயி பூர்த்திசெய்யக்கூடும்.

மித்ர—அந்தப்பகுதி பூர்த்தி செய்யப்படவேண்டுவதும், வேண்டாததும், யாக்ஞவல்கியரின் கவனத்தைப் பொறுத்தவை. மற்றவர்க்கு அதைப்பற்றிக் கவலை என்ன?

கடைசி வாக்கியத்தைச் சொல்லிக்கொண்டிருந்த பொழுதுங்கூட மித்திரர் ஏதோ ஓர் திக்கை நோக்கித் திகைத்து விண்றார். இதுவரை இம்முன்று பிரயாணிகளும் குன்றுகள் மத்தியில் மரமடர்ந்த ஒடுங்கிய பாதைக்கு வந்து சேர்வாராயினர். இன்னும் கிலேராம் மித்திரர் பேச்சுப் பேசிக்கொண்டே சுற்றிலும் அழகான மரங்கள் நெருங்கிய ஒரீரு குன்றின் உச்சியில் தனிமையாலா ஒருநாவத்தைக் கவனித்தார். அந்த உருவத்தைக் கவனித்ததில், ஓர் புருடன் ஆழந்த யோஜனையில் அதாவது நிட்டையில் இருப்பதாக்கண்டு, யார் என அறிய முயற்சித்தார். குன்றின் மேஸிருந்த புருடர் யாக்ஞவல்கியரென்றே தெளிந்ததும், அவர் அக்கணம் விவரத்திசெய்யப்படவேண்டிய அபாயத்திலிருப்பதைபும் கவனித்ததுமே; மித்திரரின் போக்கைத் தடைப்படுத்தினா.

பிரயிர்த்தியினின்றும் புலன்களை ஒடுக்கி வீற்றிருந்த முனிவருக்கு, ஒரு பெரும் புளி நம்மைச் சூறவைத்து மெதுவாக்கச்சத்தமின்றி அடுத்துவருகிற கொடிகளினாங்கலில்லை. அனுலமித்திரரோ இந்த அபாய விலையினை உடனே பக்காதத்தன். சிக்க ஆழமித்திரன் ஆகிய இரு யூதினிர்க்குக்குங் காட்டினார். அதைகீலை இவ்விருங்கும்

தனித்தனியே அம்பெடுத்து, புலியை நோக்கி எய்தார்கள். வரிசிலை குழழய வாங்கி விட்ட அப்புகள், புலியின் கால்களில் ஊடுருவிப் பாய்ந்துவிடவே அது, மேற்செல்லமுடிய வில்லை. அவர்கள் அதன் மார்பை நோக்கி மீண்டும் இரண்டு அம்புகளைத் தொடுத்தார்கள். தொடுத்த அம்புபட்டதும் வீழ்ந்த பிராணியின் பக்கம் வந்து தங்கள் வாள்களால் அதனை இருதுண்டாக வெட்டி வீழ்த்தினார்கள். அது உயிர் விடும்பொழுது அலறிய சப்தம் முனிவரின் ஒர்க்கமையைக் கெடுத்து அவரை விழிக்கச்செய்தது. ஞான திருஷ்டியால் நடந்த விஷயங்களை உணர்ந்து, அதிக நங்கியறித இடன் விருத்த மித்திரவின் பாதடத்மங்களைத் தொட்டு நமஸ்கரித்தும், இருவீர்களைத் தழுவியும் மகிழ்ந்தனர். அடிக்கடி அவர்கள் தமக்கு வரவிருந்த விபத்தை விலக்கி யமையைப் பாராட்டி வந்தனங் கூறினார். இத்தகைய இடத்தில் மேலும் தாமதித்திருத்தல் ஏன் றல்லவேன நால் வருங்கருதி, வெகு கிரைவாக நகரத்திலுள்ள தத்தம் விடுதிகளுக்குப் புறப்பட்டு கேந்தமாய் விடு அடைந்தனர்.



முன்றுவது அத்தியாயம்.

இரண்டாவது அத்தியாயத்தின் இறுதியிற் கூறப்பட்ட சம்பவம் மித்திர முனிவரின் எண்ணம் பூந்தியாவதற்கு நேர் சாதகமாயிருக்கவில்லை. அவர் கீழ்க்கூக்குணங்களுக்குயவரா யிருப்பாரானால், யாக்குவைல்கியரின் உயிரைப்பாதுகாத்தகைமக் கீடாகத் தமது முகளை மணம்புரிந்து தெள்ளவேண்டுமென்று பிரஸ்தாபித்திருப்பார். பூர்வ சாலத்துத் தேச சமூதாசாரப்படி விவாகமாயிருக்கிற ஒரு

வருக்கு, அழகும் அறிவும் மிக்க பெண்ணை மணந்து கொடுப்பதில் முறைக்கேடுமில்லை. அப்படிப்பட்ட மணத்திற்கு அவரும் பிரியப்படுவார். இது சாதாரண மனிதர்களின் வழக்கம். முதல் அத்தியாயத்தை வாசிக்கவர் மித்திரரும் யாக்ஞவல்கியரும் எவ்வளவு விசீசங்கமான மனிதர்களைன் பதையும் "தனை யாக்ஞவல்கியருடன் மைத்திரேயி மண விஷயம் எளிதில் நிறைவேறக்கூடியதல்ல வென்பதையும் முணரலாம். என்றாலும், புலி யின் சம்பவத்தாலேற்பட்ட நேர் பயன் யாகெனின், இரண்டு முனிவர்களுக்கும் விசேஷ நட்பு ஏற்பட்டது காரணமாக இரண்டு குடும்பஸ்தீக ஞும், ஒருவர் வீட்டிற்கொருவர் பரஸ்பரம் அடிக்கடிபோய் வருவதே. இதன் முக்கிய யலனுக்கேவு மைத்திரேயிக்கும் காத்தியாயனிக்கும் நெருங்கிய பழககம் விருத்தியாயிற்று. இந்தக்கதையை என்கு அறிய விரும்புகிறவர்கள் இந்தப் பெண்மனிகளைப்பற்றிச் சொல்லப்படும் விதயங்களையும் என்கு வனிக்கவேண்டும்.

இவ்விரு பெண்மனிகளும் ஏறக்குறைய ஒரே வயது கடையவர்கள். நன்னு தோழியையிட காத்தியாயனி சுமார் இரண்டு முன்று வயதே மூத்தவள். இவ்விருவர் சுபாவ மூம் அடைகமாய் எல்லா விவைங்களிலும் ஒன்றுக்கொன்று ஓராறப்பட்டதாகவே யிருந்தது. இப்படிய ஒருவரிடத்தில் இல்லாதகுணம் ஒருவரிடத்திலிருப்பதை இருவரும் உணர்ந்துகொண்டதே பரஸ்பரம் அன்புகொள்ள ஆஸ்பதமாயிருந்தது. காத்தியாயனி இலகுவில் எதையும் கெளிக்கும் மனமுடையவள். கேளிக்கப்படவேண்டியது மாதநிரம் அவள் கண்ணில் தென்பட்டாற் போதும். உடனே அவள் மனம் காழ்கிறும். அவள் திடைசென்று மாறும் மிகு

விடத்து முகமலர்ச்சியும், வருத்தத்தைத் தரத்தக்க காட்சியை அல்லது சங்கதியைக் கொண்டால், கண்ணீர் பெருக்கும் தன்யையும் வாய்ந்தவள். அவள் மனம் சரளமூம் ஆராய்ச்சியும் மற்றதாதலால், பொழுது போக்கான விளையாட்டுக்களிலும், கதைகள் கேட்பதிலுமே அதிக நேரத்தைக் கழிப்பானால்; அவனுடைய காதலன் சித்திக்கக்கூடிய அல்லது எடுத்துச் சொல்லக்கூடிய முக்கிய விடயங்களுக்குக் கொஞ்சமும் செவி சாய்ப்பதில்லை. என்றாலும், அவள் நாள்துவரை தனக்குக் கடவுள்ளால் கிடைத்துள்ள இரண்டு மக்களிடத்திலும் அதிக அன்பாயிருத்தலிலும், தனது பர்த்தானிற்குச் செய்யும் பணி விடைகளிற் சிரத்தைபாயிருப்பதிலும் தனது மூழுக்கடமையையும் நன்குணர்ந்திருந்தாள். அவள் அநேகமாய்நாள் முழுவதையும் தனது நாயகதுக்கு சிகிஞ்சுக்கூட்டு செய்வதிலும், குழந்தைகளைவளர்ப்பதிலுமே கழிப்பாள். அவள் வீடு சுத்தத்திற்கும், ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாதனினங்கிறது. நான் இப்பொழுது கூறுவதைக் குணங்களுக்கு அநேக விதங்களில் மாறுகவே கூழந்தீரயி குணங்கள் இருந்தன. இவனும் உண்மையில் அன்புடையவளாயினாலும் இவள் அன்பு அபுபவத்தில், பொறுக்கிய சில சீதையங்களிற் செல்வதாயிற்று. அந்தர்ப்பாகத்தில் இவனுடைய கட்டுலதும் செனிப்புலதும் செலுத்தப்பட்டிருந்ததால், இன்பழும் இன்பமற்றதுமான புறந்தீதாற்றங்களும் சப்தங்களும், இவள் மனதை யாசக்கக்கூடியில்லை. இவள் முகம் பருவத்துக்குமேற்பட்ட ஆவணையும், வசீகந்தையும் கொண்டுவிளங்கியது. சாதாரணமாக, பெண் அழிக்கப்பொழுதுயோக்காவன்ஸ் விளையாட்டு, பேச்சன், கொத்தன். இவனுக்கு வெறுப்பானானவும் பல்லவீனானவும்,

இவள் அவைகளில் அதிகாரம் கழியாமல், விசேஷமாக மாணத சாஸ்திரப்பியாசம் முதலிய காரியங்களிலேயே தனது பெரும்பான்மையான காலத்தைச் செலுத்தவாள். திவனுக்கு வீட்டு வேலைகளைச் செய்வதில், உண்மையாகப் பிரியமில்லையாகினும், தனது தங்கை வீட்டில் செய்ய வேண்டி சேரிட்ட சில அவசியமான வேலைகளைமட்டும் செய்துவந்துள்ளவள். என்றாலும், மாறுபட்ட குணங்களை யுகடய இவ்விரு பெண்களுக்குள்ளும் முதிர்ந்த கட்டுவளர்க்கீதாக்கியது.

ஈத்தியாயனி மைத்திரேயியிடத்தில் அதிக கிருப புகட்டுவளாயிருந்தமையால் அவளது சபாவப்படி, அவளுடன் வீற்றிருக்கும்பொழுது அதிக சந்தோஷத்தையும் அடையுவளானார்.

ஒரு கால் சின்வருமாறு இருவரும் சம்பாவிக்கலானுர்கள்:—

ஈத்தியாயனி:—அருமைத்தோழி! உனக்கு விவாகம் முடிந்துவிட்டால் நான் எப்படித் தனித்திருப்பேன். எனது சோதரிகளின் கலியாணமென்லாம் எனக்குப் பெரிய ஏமாற்றத்தை விளைத்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது “தவலருந் தொல்கேள்வித் தன்மையுடையார், இகளிலர் எஃகுடையார் தம்முட்குழீஇ, நகலின் இனிதா விற் காண்பாம், அகல் வரவைத் துட்பருறைவார் பதி.” என்ற நாலடி நீதிக்கணங்க, சாஸ்திரப்பயிற்சி யுற்றள்ள தங்கையே! உன்னுடன் அளவளாவியிருத்தல் பெருமகிழ் சுதிகளைப்பதாயிருப்பதால், அவர்களினின்றும் பிரிவு உழைதும் ஒருவரு என்னும் கலிக்கக்கூடியதாயிருக்கிறது.

ந. ஆனாலோ உனது பிரிவு என்னைக் கொன்றுவிடு மென்றே அடிக்கடி நினைக்கிறேன்.

மைத்தேபி:—நீ என்னை விட்டுப் பிரிச்துறவுதான் நினைக்கவே வேண்டாம். நாம் ஒரு பொழுதும் பிரியமாட்டோம்.

காத்தி:—என்ன! அப்படிச் சொல்கிறோய்? என் சமீபத் தில் உணக்குக் கலியாணம் நிறைவேறுமானால்தானே உன்னை அடிக்கடி சந்தித்துக்கொள்ளலாம். நீ வாழ்க்கைப் படும் இடம், பக்கமாயிருக்குமென்று எப்படி நம்பக்குடும்?

மைத்தி:— முதலில், எனக்குத்தான் விவாகம் ஆகுமென்று நீ எவ்வாறு யூகிக்கக்கூடும்?

காத்தி:—நீயுமா! பிரமச்சாரினியாய் (கண்ணியாய்) இருக்க விரும்புகிறோய். உனது கொள்கை மிக விநோதமாயிருக்கிறதே! எத்துணையோ புருடர் உன்னை மணக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருக்கக் கூடுமே.

மைத்தி:— நான் அவர்கள் எவருக்கும் இடங்கொடாத பண்டத்தில், அதாவது நான் அவர்கள் யாவரையும் விரும்பாவிட்டால் என்ன செய்யமுடியும்?

காத்தி:— நீ ஏன் மணம் புரிந்துகொள்ள மனமில் ஸாமலிருக்கிறோய்? எனக்கு அப்படி விருப்பதில் பிரியமில்லை. பெண்களுக்குக் குடும்ப வாழ்க்கையே சிறந்த முறை என்பது எனது அபிப்பிராயம்.

மைத்தி:— குடும்ப வாழ்க்கை பெண்களுக்கு காத்திரமல்ல, புருஷர்களுக்கும் சிறந்த இடம்தான். ஆனால்

உணங்கள் குடும்ப வாழ்க்கைதான் ஸ்திரீகளுக்குச் சிறந்த காப்பு என்று பேசுகிறபொழுது குடும்ப கைங்கரியங்களைத் தனியாக, செய்யவேண்டிய வேறு பிரவிர்த்திகள் வேறு இல்லை யென்பது அன்னூர் கருத்துப்போலும்.

காத்தி:— வேறு என்ன பிரவிர்த்தி பெண்களுக்கு உண்ணிர் மதச்சடங்குகளார் யாகங்களுக்கு உதவிசெய்தல், கடையினைத் துறித்தல், நோன்டி விரதமனுஷ்டித்தல் போன்ற மனவரவும், ஒய்யவாரு கல்யாணமான பெண்ணும் செய்வத் தட்டமைப் பட்டவளாதலால், அவைகளை விடவாம் இல்லாதுக்கையின் தருமத்துப் போலே அடக்கியிருக்கின்றனவே.

மைத்தி:— இவைகளான்றி வேறு கடமை பெண்களுக்கு இல்லை யென்ற கருத்தா? தன்னையறிதல் அதாவது ஆத்மஞானத்தையடைய முயற்சிப்பது முக்கிய கடமையால்லவா?

காத்தி:— ஜம். அ.து. அறிவாளிகளின் கடமை. ஆனால் பெண்களில் ஏத்தனை பேர்கள் கற்றறிந்தவர்களா யிருக்கிறார்கள். ஆத்மஞானத்தையடைய நாடி முயற்சிக்கக் கூடியவர்கள் உள்ளது சீறிப் தோராச் சீரிமதி கார்க்கியைப் போன்றவர்களே; முக்கியமானப் பார்க்குமிடத்து அது ஆடவர் கடமையே.

மைத்தி:— ஆத்மா ஆடவரிடத்தில் தான் இருக்கிறது. ஸ்திரீகளிடத்தில் இல்லை யென்கிறுயா?

காத்தி:— (கிரித்துக்கொண்டு) உறுதியாக ஸ்திரீகளி டத்திலும் தான். இல்லாவிட்டால் நாம் எப்படிப்பார்க்க வோம். கேட்கவும் அறியவுங் கடும்.

மைத்தி:— அது இருபாலாரி டத்திலும் சமமாகவா அல்லது ஸ்திரீகளையிடப் புருஷர்களிடத்தில் அதிகமாகவா?

காத்தி:— (மீண்டும் சகைத்துக்கொண்டு) இருபாலாரி டத்திலும் சமமாகவே. இந்த விஷயத்தில் ஆண் பெண் களுக்குள் வித்தியாசமில்லை.

மைத்தி:—ஆனாம் ஏற்பட்டாலன்றி முந்தி யில்லை யென்பதைப்பற்றி ஸ்ரீ யாக்ரூவல்கியரின் மனையா கிப நி, என்னிடமிருந்து தெரிந்துகொண்ட வேண்டிய தில்லையே?

காத்தி:—இல்லை; இதைப்பற்றிக் கேள்விப்பட்டுமிருங்கிறேன்.

மைத்தி:—ஆண் பெண் ஆகிய இருபாலரும் முத்தி யடையவேண்டுமென்பதும் உண்மையான்கோ?

காத்தி:—ஆம், அதைப்பற்றி யாதொரு சந்தேகமு மில்லை.

மைத்தி:— அப்படியானால், ஸ்திரீகள் முத்தி விஷயத்தை மறந்துகிட்டதுமன்றி, ஆனாம் ஞானத்துதயகடைய முயற்சித்தல் ஆடவர் கடபையெனவும் நினைப்பதேன்? புருஷர்கள் பொருள் தேடுவதிலும் மற்ற உலக வியவகாரங்களிலும் முயற்சியாயிருப்பது போலவேதான், பெண்களும் குடும்பக் கடமைகளையும் கவனிக்கவேண்டுவது. புருஷர்கள் உலக வியவகாரத்தில் பழகுவதோடு, முந்தியெஷ்ட முயற்சிப்பதே வாழ்நாளின் நன்மைக்கமெங்க கொண்ட டோழுதும்பொழுது, ஸ்திரீகளோ கங்கள் வீட்டு வேதிலு கண்ணாமல்லது. கடமை, தாங்கள் செய்யவேண்டியனால்

தன் பெஸ்லாடி செய்தம் விட்டதென்று சிகிச்தத் து விடுகிறார்கள். இதைவிட்டத் தன்னைத்தான் மறத்தல் வேறுயாது?

காத்தி:— அருமைத்தோழி! நீ சொல்வது முற்றி ஆம் சரி. உன் அருமையான வார்த்தைகள் என் இரு ண்ட கண்களைத் திறக்கின்றன. பால்வேறுபாடு, ஆன் பெண்களுடைய வளைகை விஷபங்களில் தான் வேற்று கூம்யைச் சிறிது உண்டுபண் ஆகிறது. ஆனால் அப்படிப் பட்ட வித்தியாசம் ஆத்மாவில் இல்லை. எல்லாரிடத்தி அம் ஒரே வித ஆத்மா இருப்பதாகவே நன்கு கேள்விப் பட்டிருக்கிறேன். முத்தியடைய ஆன்ம ஞானத்தைப் பெறுதற்கு முயற்சிப்பது ஆடவர் பெண்டி.ர் ஆகிய இரு பாலார்க்கும் ஒத்த டெமையே! உன் சம்பாஷணை இந்த உண்மையை எனக்கு இன்று இனிது விளக்கக்கூடியதா யிற்று. இவைகளோப்பற்றி யெல்லாம் யான் முன்னரே கேள்விப்பட்டிருந்த பொழுதிலும் அவைகள் எனக்கு அப் பொழுது விளங்கவில்லை. மேலான விஷபங்களின் உணர்ச் சிகை அடைய முயற்சியாமலிருப்பது பெண்களின் சொங் தக்குற்றமென்றே இப்பொழுது நான்றனர்பவளாகிறேன். எனக்குச் சந்தர்ப்பங்கள் பலவிருந்தும் அவற்றைப் பயன் படுத்திக்கொள்ளாதது முற்றிலும் எனது தவறே.

கமத்தி:— நீ அதிக அதிர்ஷ்டசாலி; அநேக பிறப்பு களில் செய்துள்ள புண்ணியத்தின் பலனுகவே அப்போர்ப் பட்ட புருஷனையடைந்துள்ளாய். தங்கள் புருஷர்களைத் தாங்களே தெரிக்கெடுக்கும் சுதந்தரம் பொருந்திய உயர் குழந்தெபண்கள்; விசைஷமாகச் செல்வாண்களும், இனப் பிக்க விராவன புருஷர்களாயு முள்ளவர்களைப் போக்கள்

வாழுக்கைத் தூண்வர்களாக வரித்துக் கொள்ளுகிறார்களன்பது ஆச்சரியமாகிருக்கிறது. மேலும் முத்தியமைத் தற்கு உதவியாயிருக்கக்கூடிய உள்ளது கணவர் போன்ற படிப்பும் யோசனையும் குணமும் ஒன்று புருட்களை நாடாமலிருப்பதைப் பார்க்க ஆச்சரியப்படுகிறேன்.

சம்பாஷத்தீணவின் நிலைமையிப்படி யிருக்ககையில், காத்தியாயனி வீட்டுப்பஸ்லக்குச் சமப்பவன் ஒருவன், பல்லக்கை வெளியேவத்துவிட்டு உத்தரவின்டு ரில் ஸ்தீரன் இருக்கும் இடத்திற்கு வந்து எஜமானியைப் பார்த்து “அம்மா! தாங்கள் வீட்டை விட்டு வந்து வெரு நேரமாய் விட்டபடியால், தங்கள் குழந்தைகளும் வேலைக்காரியும் தங்களையழைத்துவரும்படியாகச் சொல்லியதுப்பினார்கள். பகலும் கழிந்துவிட்டது. பஸ்லக்கும் வெளியே தயாராயிருக்கிறது.” என்றான்.

இதைக் கேட்டதும் காத்தியாயனி வீட்டுக்குப் புறப்பட எழுந்தனள். மதசப்பார்தமான சம்பாஷத்தீணயில் அதிக நேரங்கழித்தது அவளது ஓவியத்தில் இதான் முதல் தடவை. குழந்தைகளைப்பற்றிக்கறியதும், வீட்டில் அவள் கவனத்திலும் மேற்பார்வையிலும் செய்யப்படவேண்டிய அனேக வேலைகளின் ஞாபகமும், அவள் மனதைக் கலக்கி ணதினால், மித்திரர் வீட்டிலுள்ள தோழிகளிடம் விரைவில் விடைபெற்றுக்கொண்டு தன் மெய்க்காவலர் துணியுடன் வீட்டிற்குப் பஸ்லக்கிலேறிப் புறப்பட்டாள்.



ஈன்காவது அத்தியாயம்.

வீடு சேர்ந்ததும், காத்தியாயனி தன் மக்களோத் தமுனிப் பாராட்டினன். பின்னார் குடும்ப காரியங்களிற் சுறுசுறுப்பா யிருந்தபொழுதிலும், மைத்திரேயியிடன் சம்பாவித்துக்கொண்டிருந்த முககியமான விஷயங்களைப் பற்றிக் காத்தியாயனியால் கிந்தியாமலிருக்கமுடியவில்லை அதிகமாய்ச் சிந்திக்கவேண்டிய விஷயங்கள் அவருக்கு நாள்கையில் அதிகமப்புமந்தாரமாய்த் தொன்றின. ஆனால் உயர்வுப்புப் பெண்கள் பொதுவாகப் புருஷர்களைத் தெரிந்தெடுக்கும் முறையை விநித்தத்திலும், தன்னுண்டய கணவரைப்பற்றி விசேஷமாய்ப் புகழ்ந்து பேசியதிலும் அவள் மனம் அடிக்கடி சென்றது. மித்திரர் குடும்பத்தி அள்ள மற்றப்பெண்கள் மைத்திரேயிக்கு மனஞ்செய்து கொள்ள விருப்பமில்லை யென்று கூறியதையும், கலியா ஜஞ் செய்துகொள்வதில் மைத்திரேயி காட்டிய விருப் பின்மையையும் இத்துடன் சம்பந்தப்படுத்திப் பார்த்தாள். “அமத்திரேயிக்கு எனது கணவரை மாலாந்துகொள்ள மன மிருக்குமா? அப்படியானால் எவ்வளவு அழகும் கேரத்தி யுமான சாதகமாயிருக்கும். ஒருவர்க்கொருவர் முத்திக்கு எவ்வளவு சாதகமாயிருக்கும். நான் யாக்ஞவல்கியருக் குடும்பையோஜனமற்ற மனைவியாயிருக்கிறேனே” என்று ஏத்தியேயளி தனக்குள் எண்ணுவரளாயினன்.

ஶ்ரீ பாக்ஞவல்கியரிடம் சமயா சமயங்களில் இரண்டு ஆடவர்கள் சம்பாவித்துக் கொல்லாராயினர். இவர்கள் முடிவிப்பத்தி அடைவிடுகிறத பக்ஞத்தன் விவ்ஞாமித்திரன்

என்ற இரண்டு சூத்திரியர்களேயன்றி வேற்றங்களை ஒரு நாள் விஷ்ணுமித்திரதூடன் தன் பர்த்தாவென்கு நேரம் சுகசியமாய்ப் பேசிக்கொண்டிருக்கையில், சினை குறிப்புரைகளால், “மைத்திரேயி விஷ்ணுமான் சம்பா விஜோ நடை பெறுவதாக யூகித்தனாள். பின்னர் விஷ்ணுமித்திரர் சென்றதும் நனாது பிராண்நாயகிடத்தில், “நாத! தங்களுடன் சம்பர்வித்த சமந்திரியர் என்ற விஷ்ணுமாக அடிக்கடி வந்து பேசிக்கொள்கிறோர். அதன் தாத்திரி யங்யாது?” எனக்காத்திரியாயனி ஆட்டதூண்டேபில் இன் வரும் சம்பாவினோ யாக்ஞவல்கியருக்கும் காந்திரியாயனிக்கும், நடந்த பேசுகினின்றும் குறிக்கப்படுதல் அவசிரிமாறி?

யாக்ஞு:— எவ்வளவு ஆச்சிரியம் இதில் உள்ளது மாதாரா தொரு ஆட்சேபமும் இல்லைபா?

காத்தி:— எனக்கு எவ்வித ஆட்சேபமுமில்லை? அப்படி கடக்குமானால், நான் அதிக சங்கோஷமூலமைப்பவர்கள் விருப்பேன். இது விஷயத்தைத் தாங்கள் விருப்பமாறு பாட்டால் வலியுறுத்தாது விட்டுக்கொள்ளலால் அது எனக்கு மிகுந்த வருத்தத்தை யுண்டுபென்றுவநாம். இதைப்பற்றி முன்னரும் யான் ஏன்கு எடுத்துக் கூறியின்னோனே.

யாக்ஞு:— நீ அவளைப் பார்த்துப் பொறுமைகள் மாட்டாயா?

காத்தி:— “அழுக்கர் றெவொரு பாவி திருக்கெற்ற அத் தீயுழியும்துவிடும்” என்ற திருவள்ளுவங் வங்கமோழிக் கேந்ப, பொருகம் கெல்வமுதலியெவற்றைற்றியுள்ளெதுத்து ஒருவனா நாகத்தும் ஆழுத்தியிடுவது. மேலும், தூர்க்கள்

என்னிடத்தில் கொண்டிருக்கிற விசேஷ அன்டில் எனக்கு ஏதாவது சங்தேக முண்டானால் அல்லவோ, நான் பொரு மையுடையவளாகலாம். இப்பொழுதிருக்கிறபடியானால் எனக்கு ஒருவிதப் பொருமையுமில்லை.

யாக்ஞு:— நாளைடவில் உன்னையிட அவளை அதிக மாக சேசிக்கமாட்டே வென்று உனக்கு எப்படித் தெரி யும்?

காத்தி:— அவள் விஷயத்தில் தங்களுக்குள்ள தன் மையைத்தான் தாங்களே தெளிவாக வெளிப்படுத்தியுள்ளீர்களே.

யாக்ஞு:— அவைகள் தினக்குக்குத் தினம் மாறலாம்; அதிகமாகவும் பெருகலாம்.

காத்தி:— மாறினுமும் குற்றமில்லை. அப்படி ஏற்பட்டால் நான் தப்பிதம் செய்தவளாகமாட்டேன். அவள் அதிகமாக சேசிக்கப்படவேண்டியவள். மேலும், இதையைத் தேவையிட்டு தேவையிட்டுக்காக அல்ல, அந்தரியாமிக்காக வேயென்று தாங்களே சொல்லியிருக்கிறீர்களே. சினங்கால இத்தகைய அரிய விஷயங்களைத் தாங்கள் உணர்ந்திருப்பதுபோலப் பேதயாகிய என்னால் உணர்ந்து வொள்ள முடியவில்லை. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட தர்க்கங்களாலும், “அன்டோர் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற நீதிப்பொருளைக் கேள்விப்பட்டிருப்பதாலும், தங்கள் மனைவியாயிருக்கிற காரணத்தால், அற்பமான சுயகூபம் பார்வட்டுதலை விகிதம் மேம்பட வேண்டுமென்று தீர்மானித்துக்கொள்ள என்றாலும், இதற்கு விஷயத்தில் என்று உறுதியான என-

ஈம் தாங்கள் இரண்டாவது மனைவியை மனங்குதொண்ட போதிலும், என்னைப்பார்க்கிறும் அவளை அதிகமாக சேசிக்கமாட்டார்களென்பதே.

யாக்ஞு:— டுன்சிரிப்புடன், காத்தியாயனி! உன்னை சேசிப்பதிலேயே நிமுழுக்கிக்கையும் உடையவளாயிருக்கிறோம். நான் மாறக்கூடுமானாலும் மாற விரும்புகிறேனேன் லேன்.

இன்னவிதமாகக் காதலனும் காதலியும் கொடு கேரம் சம்பாவித்துக் கொண்டிருந்து கண்டசியாக ஒர் வித முடிவுக்கு வந்தனர். யாக்ஞவல்கியருக்கு இரண்டாவது மனைவியை யடைவதில் ஏற்பட்டிருந்த விருப்பத்தைப் பார்க்கிறும், காத்தியாயனிக்கு ஒத்துழைக்கும் மனைவி டுண்டா வதைப் பற்றி விருப்பம் அதிகமே.

ஆனால், யாக்ஞவல்கியருக்கும் மைத்திரோயிக்கும் ஏற்படக்கூடிய சம்பந்தம் ஏற்பட்டதின் பின்னால் தானே, இந்த உணர்ச்சி ஏற்படலாம், இப்பொழுது கூடாதே. சில அடையாளங்களால் அது நிறைவேறக்கூடுமென்று கண்ட பொழுது அதைப்பலப்படுத்த வேண்டுமென்றும், தன் மன்றில்பெறி தும் சூழும்பிக்கொண்டிருந்தார். அதன் தன்மையை விஸ்தரிப்பதையிட யோசனை செய்துகொள்வதோடு பொருத்தமானது. அதே நாட்கள் வாரங்களாக அவ்வெண்ணம் அவளைக் கவல்வித்து வந்தது. கண்டசியாக அவள் மனதானது கவலைப்ப யொழிந்து சாந்தமநடவதாயிற்று. வெற்றி எவ்வளவு மூர்த்தியும் கீர்த்தியுமான தெண்பது அவளது பின் நடத்தையால் வெளிப்படுவதாம். காத்தியாயனி தனது நாதனுடன் சம்பாவிக்கும் பொழுதும் அதனைப்பற்றிச் சொல்லவில்லை.

ஆனால் புளினிபத்து ஏற்பட்டது முதல், அவனுக்கு இன்னுரென்று தெரியாத இரண்டு பிரபுக்கள் அடிக்கடி தன் கவுவரைக் கிருத்தில் சந்தித்து நெடுங்கம் சம்பா வித்துப் போவதைக் கவனித்திருக்கிறோன். அவர்கள் அவருடைய உயிரைப் புளினிபத்தினின்றுங்காத்த யத்தீத்த தன், விஷ்ணுமித்தோன் என்ற இருஷர்களே. காத்தியா பனி தன் நீது செலுத்தப்பட்டுவரும் முழுஅன்புசுக்கவைத் தீடுபொருத்தி ஏற்படுவதானால் பாகிக்கப்படுமே என்றும் கருதாது சக்களத்தி எற்படுவதில் சந்தோஷம் பாராட்டுவது ஆச்சரியகரமானது. இது விஷயத்தில் காத்தியாயனி யுட், இரண்டு ரெண்டாட்டிக்காரராக ஆகச்சுற்றுவான் மாக்ஞவல்கியரும் நாலாயிரம் வருஷத்திய நாகமிகம்பெற்ற வராயிருக்கும் நம்மாவால் பெரிதும் குற்றங்க்கறப்பட வேண்டியவர்களே. அவர் எப்படி யிருந்தார் என்ன வினைத் தார் என்பதையறிய யாவரும் விரும்பக்கூடும். இரண்டாம் அத்தியாயத்திற் கூறப்பட்ட புளியின் சம்பவம் விகழ்ந்த இரண்டு வருஷங்களின் பின்னர் தான், மித்திரமுனிவர் மகன் வைத்திரையிக்கும் யாக்ஞ வல்கியருக்கும் சிறப்பாக மணவினைமுடிந்தது. அந்நாளானது “என்னுறு கட்டவா வத்திரன் முடிந்தும் மண்ணுறு திருநாளே”போன்று

ஃக்தாவது அத்தியாயம்.

இது மூதல் இரண்டு அத்தியாயங்களிலும் மாஸத் தால்தீப தர்க்கமேவிரிவாக விளக்கப்படும். ஆண்மபோர்த்த வதயனிக்கவல்ல இவ்விஷயங்களோ வாகிக்க விருப்பமளித் தூப்பவர்கள் கணதயின்போக்குமைட்டுங் கவனிக்க வேண்டுமானால், இவ்விரண்டு அத்தியாயங்களையுட் விட்டு மேசுத்தி

யாயமுதல் வசைக்துக்கொள்ள வாய். ஆனால் இவ்விரண் டத்தியாய்வுகளிலும் பீமத் யாக்ஞவல்கிய முனிவரின் இருமைகையிர் குனுதிசயங்களும் விரிவாகக் கூறப்படுமாத வால்ஜிது, தத்துவ சாஸ்திர விருப்பில்லாதவருக்கும் ஒர் வித விருப்பத்தைக் கொடுக்கக் கூடியதாம்.

நூற்றிரெட்கு மணம் முடிந்து ஒருபகும் ஆளும், ஒரு நாள் மாலை ஜெப கிருஹத்தில் மூனிவர் தம்மிரு மணை வியருடன் விற்றிருக்கார். அவ்விடம் தனித்த ஓர்அறை. அக்கினிசேஷன்திசம் இப்பொழுது தான் முடிவுற்றது. பீடத்தினின்றும் புறப்படும் வாசனைத்திரவியத்தின் புகை யுடி வாசனையும் அறை முற்றிலும் நிரம்பியிருந்தன, தவச் சாலை கல்ல காற்றேஞ்சுட்டமுள்ள அறையான படியால்புகை அறையில் மண்டாது வெளியில் ஆகாயமெங்கும் பரந்தது. புகை வேகமாய்க் கழிவுக்கு மூவரூம் எதிர்பார்த்திருக்க னர். கடவுளுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் அவர் களுக்கு வெறுப்பில்லை. யாக்ஞவல்கியரின் பக்தியின்திறத் தையறிந்து, சாவதானமாகப் புகை முற்றிலும் வெளியா வுக்கை கருதியிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அத்தகைப் படங்குகளில் அதிக திருப்பதிகிடையாது. ஆகையால் கடவுளுக்குத் திருப்பதிசெய்துவிட்டு, பலிகளால் மகிழ்வாத ஆங்மா விடுபயமாக, அருவமும் பரிசுமற்றுமானதி விருந்து ஆங்தத்தையடைய நாடினார்கள். முதலில் நூற்றிரெட்கி சம்பாஷனையைக் கூறுகின்றனர்.

மைத்திரேயி:— பிராணநாத! அந்த விடுபத்தை இன் கூறக்கு விளக்குவேண்டும்.

ஈடுகாத்தி:— சாந்த சிஷ்யம்? உண்மைடைய னேங்கிள் என்ற சொல்லுறுத்தியின் கருத்தென்ன?

யாக்ஞு:—காத்தியாப்பனி! மைக்திரேயி ஆன்ம ஐக்கியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுகிறார். வேவண்டுமென்றது விவாகமான நாள் முதல், அந்த விஷயத்தை விளக்கும் படியாகக் கேட்டுக்கொண்டே வந்ததுபற்றி. ஆனால்லில அசௌரியங்களால் அது காலங் தாழ்த்தப்பெற்றது.

காத்தி:— ஆன்ம ஐக்கியத்தைப் பற்றித் தர்க்கிப்பதன் முன், ஆன்மாவைப்பற்றி என் முதலில் தர்க்கிக்கப்படாது.

மைத்தி:— அதைப்பற்றி விசாரிக்க எனக்குத் தேவையில்லை.

காத்தி:— ஆளூல், எனக்குத் தேவை ஆன்மா என்றால் என்னவென்று எனக்குச் சொல்க.

யாக்ஞு:— உனது வினாவுக்கு நியே ஏன் விடை சொல்ல முயற்சிக்கக் கூடாது?

காத்தி:— உயிரிருடையது ஆன்மாவென்று நினைக்கிறேன்.

யாச்ஞு:— உயிர் என்றால் என்ன? அதன்தொழில் கள் எவ்வ? அதாவது நாம் உயிரையுடையவராயிருத்தலால் என்ன செய்கிறோம்?

காத்தி:— உயிரிருப்பதால் நாம் சுவாசிக்கிறோம். மூச்சை வெளிவிடுகிறோம்.

யாக்ஞு: தின்கிறது, குடிக்கிறது ஜீரணிப்பாது முதலிய கால உயிர்த்தொழில்களா?

காத்தி:— அப்படி யானால் சுவாசிக்கிறது தின்கிற குடிக்கிறது முதலிப் காரியங்களைச் செய்வது நான் ஆன்மாவாகும்.

யாக்ஞ:— நீ கொண்டபடி அந்தப் பொருள் இன்ப துண்பங்களை யணராமலிருக்குமென்று வைத்துக்கொண்டால், அதை ஆண்மாவென்று சொல்லாயா?

காத்தி:— அப்படியானால் அதை ஆக்மாவென்னாது, ஒரு உயிருள்ள பொருளென்றே சொல்வேன்.

யாக்ஞ:— ஆகையால் ஆண்மாவைப் பற்றிக் கூறிய உனது விவரணம் தப்பென்று அறிவாயாக.

காத்தி:— பகுத்தறிவில்லாததை ஆண்மாவென்று சொல்லக்கூடாதென்றுணர்கிறேன்.

யாக்ஞ:— பகுத்தறிவென்று வென்ன?

காத்தி:— பகுத்தறிவென்றால் அறிதல்.

யாக்ஞ:— அறிதலுக்குத் திருவ்டாந்தங் கூறு?

காத்தி:— உதாரணமாக, தங்களையும் மைத்திரேயியையும் பார்ப்பதும், தாங்கள் சொல்வதைக் கேட்பதும்.

யாக்ஞ:— நீ இப்பொழுது பார்ப்பனவற்றை எப்பொழுதும் பார்க்கிறாயா, இப்பொழுது கேட்பவற்றை எப்பொழுதும் கேட்கிறாயா?

காத்தி:— இல்லை எனது கண்களைப் பொத்திக்கொள் வேணுயின், தங்களைப் பார்க்கவும் முடியாது; இந்த இடத் தினின்றும் கரவுமுடியாது; எனது காதுகளை அடைத் துக்கொண்ட காலத்திலாவது அல்லது தாங்கள் ஒன்றும் பேசாமலிருந்த காலத்திலாவது என்னுல் ஒன்றும் கேட்க விழுமுடியாது.

யாக்ஞ:— ஆனால் அப்பொழுதுக்கூட உள்கு மூ பகமிருந்துகொண்டிருக்கிறதல்லவா?

காத்தி:— ஆர். அ. கு இருக்கிறது.

யாச்சு:— பின்னால் என்ன அறிகிடோ? சூபகத்திற் குப்பொருள் யார் அல்லது எது?

காத்தி:— நாம் ஆர்பொழுது நம்மையே அறிகிடோம்

யாச்சு:— அப்படிகானால், மூபகம் தன்னையறிகிற நிலையே அடங்குகிறது?

காத்தி:— நம்மைப்பற்றி அறிகிறதில் மட்டுமல்ல, உயிர்ப்பொருள்களையுமிக்கிறும்.

யாச்சு—ஆனால் உயிர்ப்பொருள்கள் தெரியாத காலத்திலும் சூபகமிருக்கிறதென்று சொன்னாலே?

காத்தி—ஆம் அப்படித்தான் சொன்னான்.

யாச்சு—ஆனால் நம்மை யறிகிறது தன்னிலிழ்கு அவசியமாயிருக்கிறது; அதில்லாமல் தன்னிலிழ்க்காமல் யாதே.

காத்தி:— எனக்கு இது விளக்கவில்லை தன்னிலில் சில சமயம் புலன்கள் சம்பந்தப்பட்டதாயும், சில வேளை ஆண்மை சம்பந்தப்பட்டதாயுமிருக்கிறது. நாம் சில வேளை விஷயத்தையும், சிலவேளை ஆண்மை வையும் அறிகிடோமா?

மைத்தி:— விஷயத்தை யன்றும்பொழுது நம்மை யறிகிடேற்றில்லையா?

தட்டாத்தி:— அறியலாம், அறியரமலும் இருக்கலாம்.

மைத்தி:— நாம் அதையறியவே வேண்டும். நான் குடும்பத்தின்பெருமையைப்பற்றியிருப்பது எனக்கு அவற்றைப் பார்க்கிறே ஜென்ற உணர்ச்சியே யிருக்கிறது.

காத்தி— நீ எப்படிப்பட்ட பார்வையினுற் பார்க்கி ருயென்று எனக்குத் தெரியவில்லை. நானே அவரைப் பார்க்கும்பொழுது என்னை முற்றினும் மறந்துவிடுகிறேன்.

இந்த உபசரணைச்சொல்லில் முனிவர் சிரியாமலிருக்க முடியவில்லை. இவ்விதம் காத்தியாயனியின் தன்னை மறந்த ஆசைதான் அவரை மயக்கிவிட்டது. ஆனால் மைத்திரேயி செய்த உண்மையான மரியாதை புகழ்ச்சிகட்டும் ஆழந்த விசுவாசம் பாராட்டி வரு. மைத்திரேயி என்ன செய்தாலும் நிறைந்த தன்ன ரிவுடன் செய்தாள். முற்றினும் மேம்பாடுற்ற ஆத்மாவுடையவர் (அதிப்க்குவி). காத்தியாயனியோ என்றால் இப்பொழுதுதான் தன்னைப்பற்றிய நிய ஆரம்பித்திருக்கிறான். என்றாலும் சம்பாஷணை இடையூறின் ரி நடைபெற்றது.

யாக்ஞ.— கல்லது. காத்தியாயனி! நீ புலன்களையறி யரமல் உண்ணைமட்டும் அறிகிறபொழுது, பின்தியதைப்பற்றி ஞாபகமிருக்கிறதா?

காத்தி.— ஆம் சிலவேளை ஞாபகமிருக்கிறது.

யாக்ஞ.— அவைகளை ஒருதரம் அறிந்திருக்கிறதாக மட்டும் ஞாபகங்கொள்கிறோயா?

காத்தி.— ஆம்.

யாக்ஞ.— நீயறியாத தொன்றை எங்கனம் ஞாபகம் வைக்கக்கூடிடும்?

காத்தி.— அறியாதது! என்ன நான் அறியாதது?

மைத்தி.— சிலவேளை விஷயத்தை யறியும்பொழுது உண்ணேயே உணராததாகவும், முனியைப் பார்க்கிறபொழுதே உண்ணேயே மறந்துவிட்டதாகவும், நீசொல்லவில்லையா?

காத்தி.— ஆம், நான் அங்கன மே சொன்னேன். வேறு பொருள்களைப் பார்க்கிறபொழுது என்னையே சில வேளை மறந்துவிட்டபோதிலும், பின்னால் என்னைப்பற்றிய ஞாபகமிருக்கிறதென்பதில் என்ன பேதமிருக்கிறது.

மைத்தி.— ஒரு காலத்திலும் அறியாததொன்றை ஒருவரும் ஞாபகங்கொள்ளமுடியாது. அறிந்ததின் மறு தோற்றுமே ஞாபகப்படுத்துவது.

காத்தி.— விஷயத்தை யறிதலினால் நான், என்னை அதையறிந்தவரென்று தெரியவில்லையென்று சொல்ல வருகிறோ? ஆகையால் அவைகளை யறிந்தவரென்று என்னை நினைத்துக்கொள்ள எனக்கு முடியாததாயிருக்கிறது.

மைத்தி.— ஆம் அதைத்தான் நினைக்கிறது. விஷயங்களை ஞாபகஞ் செய்வதால் நீ உன்னையே அவைகளின் உணர்வாளியென்று ஞாபகஞ் செய்கிறோயாதலால் அவைகளை முனர்ந்தவன் நீதானென்று நிச்சயமாகிறது.

காத்தி.— அப்படியா விஷயம்! ஆனால் அது அதீசயமாயிருக்கிறது. திரும்பவும் அதை நினையாமல் முடிவாக எல்லது மனதை அதில் ஆவகனம்பண்ணமுடியாதே. அறிவினது ஒவ்வொரு செய்கையிலும், நீ சொல்லுகிறபடி நாம் ஈம்மை அறிகிறபோதிலும் “நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என நாம் எப்பொழுதும் நினைக்கிறோமில்லையே. ஆதலால் உள்ளது சமாதானத்தை ஒப்புக்கொள்ளமுடியாது.

மைத்தி.— நாம் உண்மையில் இந்த வாச்த்தைகளை நினைக்காவிட்டாலும், அவைகளின் கருத்து எப்பொழுதும் நமது தன்னறிவி விருந்துகொண்டேயிருக்கிறது. எனது விவாகத்தின் முன்னர் எண் தந்தை விட்டிலிருக்கும்பொழுது முனிவர்மூலமாய் தன்னுணர்ச்சியில்லாமல் எவ்வளவு மந்தமும் ஒழுங்கற்றதுமான அறிவும் இருக்கமுடியாது என்று கேட்டிருக்கிறேன்.

காத்தி.— நானும்கூட இதையெல்லாம் அவரிட மிருந்து முன்னமே கேட்டிருந்தாலும், அதை ஓணவில்லை இப்பொழுது அதை யணர்ந்தபோதிலும் நமது சம்பாஷ்ணையின் முக்கியாக்கத்திற்கும் அதற்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதென்பது விளங்கவில்லையே.

மைத்தி.— சம்பந்தம் இது. சீ இரண்டாவதாச ஆண்மா தன்னீர்யாவது விஷயத்தையாவது அறியலாம் என்பது விஷயத்தை யுணருக்காலத்திலும்கூட ஆண்மாவையறிகிறோம், முந்தியதை அறியாதபொழுதும் அதையறிகிறோமாதலால் ஆண்மாவை யறிதலே மூலாதாரமும் முக்கியமுமான அறிவுள்ளபதையிப்பொழுது அறிவாயாக

காத்தி.— அப்படியானால், மாறுதலற்ற ஆண்ம அறிவு மாறுதலுடைய விஷய அறிவு, என்ற இரண்டுவித அறிவு உண்டா?

மைத்.— நீ ஏன் பொருள்களின் அறிவை மாற்க்கடிய தென்கிறோய்?

காத்தி.— ஏனென்றால், அது அம்மிடத்தில் எப்பொழுது மிருக்கிறதில்லை. நான் முனிவரப்பார்க்கிறபொழுது

உன்னை எப்பொழுதும் பார்க்கிறேனில்லை. உன்னைப் பார்க்கிறபொழுது முனிவர் எனது ஞாபகத்திலில்லாமலிருக்கிறார்.

மைத்தி.—ஆனால், பார்த்தும் மறந்துபோனதான பொருளைப்பற்றிய அறிவு நமக்கு எற்படுகிறதே. நான் நேற்று அறிந்திருந்து மறந்துவிட்ட பொருள்களை இன்று திரும்பவும் அறிகிறபொழுது நேற்று அறிந்த அதே பொருள்களைவிட்டு ஞாபகங்கொள்கிறேன். ஆன்ம அறி வைப் போலவே பொருள்களின் அறிவும், (விஷப் அறி வும்) நிலையுள்ளதென்று இதனால் விளங்கவில்லையா?

காத்தி.—ஆனால் தன்னிலும் உறுதியாயிருக்கிறபொழுது விஷப் அறிவு போவதும் வருவதுமாயிருக்கிறதே?

யாக்ஞு.—கூறித்த பொருளின் அறிவுபோய்விடும்பொழுது அந்தப்பொருளையறிந்துள்ளது என்ற தன்னிலும் விஷப் அறிவைப்போலவே மாறுதலுடையதாயிருக்கிறதே

மைத்தி.—ஆனால் ஒரு புதிய வஸ்துவை அறிகையில் முன்னால் வேறுபொருளையறிந்துள்ள அதே தன்னிலும் தானென்று என்னையறிகிறேன். ஆகையால் தன்னிலும் இரு செய்கையிலும் உறுதியுடையதாகவே யிருக்கிறது.

யாக்ஞு.—உன்னால் கூறப்படுகிறபடி விஷப் அறிவு தன்னிலைப்போலவே உறுதியாயுள்ளது. ஆன்ம ஜூக்கியத்தை இரண்டு தொடர்ந்த செய்கையின்றிலினால் அறிவுதில் இருதொழிலுமுள்ள விஷப் அறிவு (பொருளின் அறிவு) ஞாபகத்திற்கு ஒருசேர்க்கொண்டு வரப்படவேண்டும்.

மைத்தி.—ஆனால் சுசுப்தியில், நாம் பொருள்களை முற் றிலும்மறந்துவிட்டாலத்தினும் ஆண்மாவை (தன்னிலை) அறிகிறோம்.

யாக்ஞ.—நாம் உலகத்தை மறந்துவிட்டால், நம் ஆண் மாவையும் மறந்துவிடுகிறோம். அதாவது நம்மை நாமே அறிகிறோமில்லை. நம்மை நாம் திரும்ப அறிகிறபொழுது விஷயத்தையும் அறிகிறோம். நாம் எதை தன்னிலைவென்கிறேமோ அதுவும் பொருள்லிலைப்போல் உறுதியற்றதும் வழுவக்கூடியது சொயாம்.

மைத்தி.—நான் இதற்குமுன் இருந்ததைவிட இப்பொழுது அதிகங்குறிப்பத்திற்குள்ளாகி விட்டேன். தாங்கள் சொல்லுதிலிருந்து ஒவ்வொன்றும், நட்பிக்கையில்லாமல் மாறுதல்லடையக் கூடியதும் அழியக்கூடியதுமாகத் தெரிகிறது. ஆண்மா அறிகிறவனுக்கத்தான் நிலைக்கும் ஆனால் நாம் சுசுப்தியில் தன்னிலைவையும் விஷயத்தையும் இழந்து விடுவேரானாலும், ஆண்மா எப்படித் தங்குகிறது? சுசுப்தியிலில்லாமலிருந்த அறிவு சாக்கிரத்தில் எவ்விதம் திரும்பத் தோன்றுகிறது?

யாக்ஞ.—உனது குழப்பம் உண்ணமயான ஆத்மாவையும் மனதையும் ஒன்றூய் நினைத்ததிலிருந்து உண்டாயிருக்கிறது. மனம் ஒருவிதத்தில் ஆத்மாவினுடன் சம்பந்தமுடையதேனும், மற்றொரு விதத்தில் அதினின் றம் வேறு னதே. கேள்வியிலுள்ள மாறுதல்கள் ஆத்மாவின் மாறுதல்கள்லீல், மனதின் மாறுதல்களே.

மகாமகோபாத்தியாப்

நாத்தி—மனமென்று வென்ன? அது எவ்விதம் ஒரு விதத்தில் ஆத்மாவோடு வூற்றுமையுடையதாயும் வேறு விதத்தில் வேற்றுமையுடையதாயுமிருக்கிறது.

யாக்ஞ.—நாம் பேசிக்கொன்கிற வேறுதோற்றங்கள் அல்லது மாறுதல்கள் வேறு பொருளின் மாறுதல்களாயிருக்கவேண்டும். அவைகள் ஒருபொருளின் பல ஸ்திதி. அந்தப்பொருள் ஆத்மாவல்ல. சாக்கிரத்தில் ஒவ்வொரு பொருளின் மறுதோற்றத்தையும் நீ பார்க்கிறபடியால், ஒவ்வொருபொருளும் ஆத்மாவில் நிலைபெற்றிருக்கிறது. ஆகையினால்தான் இந்த மாறுதல்களுக்கா, ஒரு ரொருளைக் குறித்து மனதென்று சொல்லுகிறோம் இந்த விஷபத்தில் ஆத்மாவினின்றும் மனம் வேறு. ஆனால் ஒவ்வொரு பொருளும் அவசியமாய் ஆத்மாவினுடன் சப்பந்தமுடையதாய் அதன் அம்லமாக இருக்கிறது. இந்த விஷபத்தில் ஒவ்வொரு பொருளின் குணிப்பொருளாய மனமும், ஆத்மாவில் ஒன்றுமிருக்கிறது.

மைத்தி.—ஆ! இப்பொழுது அறிந்தேன்; என்னுடைய கந்தேகங்கள் எவ்விதம் தெளிவிக்கப்பட்டன. அந்த மகாசபையில் தாங்கள் ஆண்மா எல்லாப்பொருள்களையும் உள்ளிருந்து ஆளுவன் என்றீர்கள். சில வேறு பொருள்களை உதாரணமாகச் சொன்னபொழுது மனதையும் ஒன்றுக்கூறியீர்கள். தாங்கள் ஆத்மா பஞ்ச பூதங்களையும் ஆளுபவன் என்றீர்கள். அவைகளை நன்கறிந்தேன்; ஆனால் மற்றையப் பொருள்களைப்போல மனமும் அறிவற்றதும், சார்புள்ளதும் ஆண்மாவினால் ஆளப்படுவதுமானது என்று சொன்னதை அப்பொழுது அறியாமலிருக்கிறேன்; இப்பொழுது அறிந்துகொண்டேன்.

காத்தி — அதிக காலமாகிறப்படியால் இன்றிரவு இத்து
டன் நிறுத்திக்கொள்ளவேண்டாமா?

மைத்தி:—எனது கேள்விக்குப் பதிலின்னும் வரவே
யில்லையே! கேட்டது கேட்டதாகத்தான் யிருக்கிறது;
உனது கேள்விக்குத்தான் பதில் கூறப்பட்டிருக்கிறது,
ஆண்மா இயற்கையிலேயே அறிவுடைய தென்பதையும்
அதன் அறிவு உறுதியுடையதும் மாறுதலற்றதுமானது
என்பதையும், அறிந்தோம். இப்பொழுது எனது கேள்வியாவது; நம் ஒவ்வொருவரிடத்திலும் வெவ்வேறு ஆண்மா
இருக்கிறதாகத் தோன்றுகிறபடியால், எல்லாரிடத்திலும்
ஒரேவித ஆண்மா இருக்கிறதென்று எப்படி அறிகிறது
என்பது.

யாக்ஞு — நீ உண்மையான ஆண்மாவை அறிகிறபொ
ழுது, அதே ஒன்றூகவும் பலவாகவுமிருக்கிறதாக அறி
வாய். சுத்தமான வரம்பற்ற ஆண்மாவிற்குள்ள வேறுபாடு
கள் அநித்திய (அழிதலையுடைய) ஆண்மாக்களுக்குள்
இல்லை. ஆனால் விஞ்ஞானத்திலுண்டு

காத்தி.—விஞ்ஞானமென்பதன் தாற்பரியமென்ன?

மைத்தி:—எனக்கும் இது தெரிய வேண்டும். அந்தப்
பெரியசபையில் அந்தர்யாமியைப்பற்றிப் பேசியபொழுது
மனதைப்போலவே விஞ்ஞானத்தையும் பிரித்துக் கூறி
ஙீர்கள். ஆத்மாவிற்கும் மனதிற்கும் உள்ள வித்தியாசத்
தைத் தெரிந்துகொண்டேன். ஆனால் ஆத் து மா விற்
கும் விஞ்ஞானத்திற்குமுள்ள வேற்றுமை தெரியவில்லை.

காத்தி.—அவ்வளவு விஷயங்களையும் எவ்விதம் ரூப
கம் வைத்துக்கொண்டிருக்கிறோம்? முனிவர் மொழிகளையே
ஒப்புவிப்பாய் போல் தெரிகிறதே!

மைத்தி.— ஆம், என்னால் கூடும், ஆனால் எனது சாமர்த்தியத்தால் அல்ல, ஏனென்றால் முனிவர் தமது சொல்லை வற்புறுத்தவதற்காக, அதே வார்த்தைகளை அடிமிற்குறியபடி அடிக்கடி பிரயோகித்தார். “அது விஞ்ஞானத்தில் தங்கியிருந்தபோதிலும், விஞ்ஞானத்தினின்றும் வேறு, ஷஞ்ஞானம் அதைபறியாது. அது தனது சீர்மாகிய விஞ்ஞானத்திலிருந்து அதை ஆருகிறது. அது தான் அழியாத அந்தர்யாமியாகிய நீ” சுத்தமான ஆண்மானி னின்றும் விஞ்ஞானம் எப்படி வேறுபட்டுள்ளதென்பதை இப்பொழுது அறிய விரும்புகிறேன்.

காத்தி.—முதலில் விஞ்ஞானமென்றாலென்ன என்பதையும், நம் ஒவ்வொருவரிடத்திலும் அப்படிப்பட்ட ஒரு பொருள் இருக்கிறதென்று எப்படி அறிகிறதென்பதையும் சொல்லியருள்க.

யாக்ஞ—உனக்கு ஒவ்வொன்றையும் விளக்க அதிகசங்தோஷமுள்ளவனு யிருக்கிறேன். நான் இப்பொழுது வெகு நோமாக அதைச் சொன்னாலும் உனக்குத் திருப்தியுண்டாகமாட்டாது. அப்படியிருந்து கேட்கச் சம்மதமா?

மைத்.—எனக்கு முற்றிலும் சம்மதம் இராமுமுகே ண்றலு மென்னுவிருக்கக்கூடும்.

காத்தி.—(எனவிடியத்தில்) நானே அப்படிச் சொல்லமுடியாது. நான் இப்பொழுதே கலைத்துத் தூக்கமுடையவனா யிருக்கிறேன்.

மைத்தி.—நீதூங்கவேண்டுமானால் போய்கிடு; எனக்கு முனிவருடன் கொஞ்சம் அதிகநேரம் பேசிக்கொண்டிருக்க

வேண்டும். நான் நாளைக்கு எங்களுக்குள் நடந்த சம்பா ஷனையை உனக்குச் சொல்கிறேன்.

காத்தி.—இவ்வொரு சொல்கியும் நானே கேட்டா லொழிய எனக்குத் திருப்தி வராது. ஆகையால் இப்பொ முது நிறுத்தித் தூங்கப் போவதே நலம். மேலும் நான் தூங்குவதற்கு முன், முனிவரிடத்தில் வேறு சில சங்கதி பேசவேண்டும்.

மைத்திரேயி அச்சொல்கைக் கேட்டு, தன் சக்களத்தையைப் புருஷனுடன் இருக்க விட்டுவிட்டு, தான் தனது வழக்கப்படி தபோகிருகத்தில் முனிவரிடத்தில் தான் கேட்டவைகளையெல்லாம், கூடக்கொஞ்சனேரம் இருந்து சின்திக்க உட்கார்ந்தாள். முனிவரின் உடல் காத்தியாயனியிடத்தும், ஆவி மைத்திரேயியிடமுமாய் இருந்தன.

ஆறுவது அத்தியாயம்.

மறுநாள் ஈயந்திரம் தர்க்கம் முனிவராலேயே நுவக்கப்பட்டது. நாம் ஒவ்வொருவரும் எதை நமது ஆத்மாவென்று சொல்கிறோமோ அதே, பரமாத்மாவாக இருக்கிற தென்று காட்டப்படுமானால், உனக்கு ஆத்மாவின் ஜக்கியத்தைப்பற்றி நன்கு தெரியவரும். ஆனால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே தன்மையது என்று நமக்கு எப்படித் தெரியும்? நான் நேற்றுச்சொன்னதுபோல வியாபக ஆண்யாவகியங்கை ஆன்மா பகுக்கப்படாத ஒன்றே என்று மட்டு மறியவேண்டும். எல்லா மனிதர்களிடத்திலும் வஸ்துகளிடத்திலும் ஒரேவித ஆன்மா இருக்கிறதென்பதை

ஆண்மகள் அறிகிறார்களில்லை. உனக்குப் பரமாத்மாவைப் பற்றி அறிவு இருக்கிறதா? அல்லது அநேக ஜனங்களுக்கு நம்பிக்கைப் பொருளாயிருப்பதுபோலத்தான்டனக்குமிருக்கிறதா? என்பதையறிய வேண்டுகிறேன்.

மைத்தி—நான் ஒவ்வொன்றும் பிரமமென்றே அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். எந்த கஷணத்திலும் நமக்குத் தெரிகிற எல்லாப் பொருள்களிலும் பரமாத்மா இருக்கிறதென்ற பயனற்ற எண்ணம் எலக்குண்டு. ஆனால் எனது கொள்கையை எவ்வளவு தூரம் விளக்கக்கூடுமென்று எனக்குத் தெரியவில்லை.

காந்தி—உன்னால் கூடிய அவ்வளவு முயல்வாயாக.

யாக்ஞா—நமது நேற்றைய சம்பாஷணையுமிதற்குத்தவியாயிருக்கும். இந்த அறையைப்பற்றி நீ அறிகிறபொழுது வேறு எதையாவது அறிகிறோய்க் கொள்கிறேன்?

மைத்தி.—இந்த அறையை அறிகிறபொழுது எனது ஆண்மா அதை அறிகிறதென்று தெரிகிறேன்.

யாக்ஞா.—இந்த அறையை அறிகிறபொழுது உனது ஆண்மாவைத்தவிர வேறு ஆண்மா அறிகிறதா?

மைத்தி.—இல்லை.

யாக்ஞா.—ஆனால், இந்த அறை பரமாத்மாவிற்குள் அடிக்கடியிருக்கிறதாகவாவது; அல்லது அப்படி இருப்பதாகவாவது நம்புகிறோயா?

மைத்தி—ஆம், நான் அதை நம்புகிறேன். ஆனால் எனக்கு விளங்கவில்லை,

யாக்ஞ.—படிப்படியாக நீ அதை அறிவாய், உனக்கு அதை தெரிந்த பொருளைப்பதைத் தவிர அவதப்பற்றி வேறு அபிப்பிராயம் கொண்டிருக்கிறோ?

மைத்தி.—இப்பொழுது அது தெரிந்த பொருளாயிருக்கிறது. ஆனால் கிலவேலை தெரியாமலிருக்கும் பொருளாயுமிருக்கலாம்.

யாக்ஞ.—அது தெரியாத பொருளாயிருக்கும்பொழுதும் இப்பொழுதிருக்கிறபடியே இருக்கிறதா?

மைத்தி.—இப்பொழுது இருக்கிறயடியேதான்.

யாக்ஞ—இப்பொழுது அது தொட்டறியக்கூடியதாயும் கண்டறியக்கூடியதாயுமிருக்கிற மேற்கண்ட நிலைமையடையதாகவே எப்பொழுதுமிருக்குமா?

மைத்தி.—அப்படித்தான் ஆனால் அறிந்தபொருள் அறியப்பட்டாத பொருளாயிருக்கிற பெர்முதும், ஒரே தன்மையை யுடையதாயிருக்கிறதென்பதனால், முன்னுக்குப் பின்மாறுகச் சொல்கிறேனே!

யாக்ஞ.—மிரபஞ்சத்தை உள்ளபடியறியாதவர்களை ஸ்லாரும் முரண்படுகிறதுபோலவே; நீயும் முரண்படுகிறோய்.

மைத்தி.—அப்படியானால் அதையும் அப்பொழுதும் தெரிக்கபொருளைன்றே கொள்ளப்படவேண்டும்போதும்.

காத்தி.—ஆனால் அதை அறியப்படாத பொருளாயிருக்கும் பொழுது மற்றை அட்சங்களையடையதாகவும் தெரிய

ந்துள்ளதென்பதைமட்டும் மாற்றிக்கொள்கிற தென்பதாக வைத்துக்கொள்வோம்.

கமத்தி.—அது எப்படி இருக்கக்கூடும். அறையின் எல்லாப் பொருள்களும் தெரிந்த பொருள்களே! அறையின் எல்லாவஸ்துக்களும் அறியப்படுபொருளேயாதலால், அறிந்தபொருளென்று நினைப்பதைத் தவிர வேறுவிதமாக நினைக்க முடியவில்லையே!

யாக்ஞ.—அப்படியானால், எஃபொழுதும் அறையை உள்குத் தெரிந்த பொருளாகவே கொள்ளவேண்டும். உள்கு வேறு அபிப்பிராயமில்லை யென்கிறூடா?

கமத்தி.— ஒனக்குமட்டமல்ல, பிறராலும் அறியப் படலாம்.

யாக்ஞ.—ஆனால் அது இப்பொழுது உன்னுடைய அறிவிலிருக்கிறது.

கமத்தி.—ஆம்; அப்படியே.

யாக்ஞ.—அதன் ஒவ்வொருபாகமும் உன் ஞாபகந்தில் இருக்கிறது.

கமத்தி.—ஆம், அதன் ஒவ்வொரு பகுதியும் என் ஞாபகந்திலிருக்கிறது.

யாக்ஞ.—உன்னுடைய அறிவுதான் உன் ஆன்மாவோ?

கமத்தி.—ஆம்

யாக்ஞ.—அப்படியானால், அறை உனது ஆத்மாவிலிருக்கிறதா அல்லது ஆன்மா அறையிலிருக்கிறதா? ஆ

மைத்தி.—அப்படியே தோன்றுகிறது.

யாக்ஞ.—அந்த அறை நீ இப்பொழுது பார்க்கிறது. போலவே எப்பொழுது மிருக்குமா?

மைத்தி.—எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ள வேண்டி யதாயிருக்கிறதென்பதைப் பார்க்க எனக்கே அதிசயமாயிருக்கிறது.

யாக்ஞ.—ஜனங்கள் பொருள்களையறிகிற பொழுது தங்கள் ஆத்மாவையும் அவைகளில் செலுத்தி அவைகளையறிந்தபின் தங்கள் ஆத்மாவைத் திருப்பிக்கொள்கிறார்களென்ற பாவனையினால்தான், ஆச்சரியமேற்படுகிறது. ஆகையினால் தான் பொருள்களையடக்கிக் கொண்டிருக்கிறதும், அவைகளுக்கும் நமக்கு மதுதாரபூதமரன்துமான ஆத்மாவை அவைகளில் கண்டுகொள்கிறோம்.

மைத்தி.—தங்களின் சொற்ப வார்த்தைகளால் எவ்வளவு சங்கதிகளை அறிகிறேன்.

காத்தி.—வஸ்துக்களையறிகையில் அவைகளில் ஆத்மாவைக்கண்டு பிடிக்கிறோம். என்று தாங்கள் சொல்லுகிறபடியால் காம் அவைகளில் அதை அறிந்து கொள்கிற தற்கு முன்னுக்கே அவைகளில் அது தங்கியிருக்கிறதல்ல வா?

யாக்ஞ.—அது உண்மைதான்.

காத்தி.—அப்படியானால் அது விஸ்வாத்மாவா?

யாக்ஞ.—ஆட்ட, அதேமாதிரி விஸ்வாத்மாதான்.

மைத்தி.—அந்த மகா சபையில் தாங்கள் பேசிய பாசமும் (ஆண்மபந்தமும்) அதுவா?

யாக்ஞ.—ஆம், நான்கூறிய பாசமும் அதுதான். ஆனால் பெரிய கூட்டத்தில் அவ்வளவு தெளிவாக அதை விளக்கவில்லை.

மைத்தி.—இப்பொழுது எங்களுக்கு அதைத் தெளி வாய் விளக்குக

யாக்ஞ.—நீங்களே அதையறிந்து சொல்லக்கூடிய வர்களா? மிருக்கிறீர்கள், எவ்விதம் பொருள்களைப் பந்திக் கிருதென்று? யோசித்துச் சொல்லுங்கள்.

மைத்தி.—அது என்னையிட்டீரான் அறிகிற பொருள் களையும் பந்திக்கிறது. அது என்னிடத்திலும் அவைகளிடத்திலும் மிருக்கிறது. எனது ஆத்மாவும் அவைகளின் ஆத்மாவும் ஆகிய இரண்டும் அதாயிருக்கிறது சபையில் தாங்கள் சொல்லிய சொற்களையே ஒப்பிக்க வேண்டியதா மிருப்பதறிய எவ்வளவு ஆச்சரியம்!

காத்தி.—அது எப்படி உண்ணையும் எண்ணையும் கட்டுப்படுத்துகிறது. எப்படி நான் உனது ஆத்மாவே எனது ஆத்மாவென்று அறியக்கூடும்?

மைத்தி.—ஜகத்தை யறிகையில் விஸ்வாத்மாவும் உன்னுடைய ஆத்மா போன்றதென்றே அறிகிறோம். பிரபஞ்சத்தைப்பற்றிய எனது அறிவோ, பரமாத்மாவுடன் எனது ஆத்மா ஒக்கியப்பட்டிருப்பதாகக் காட்டுகிறது. ஆகையினால் தான் உனது ஆத்மாவும் ஒன்றென்று பெறப்படுகிறது.

கூத்தி—தெரிகிறது. ஆனால் உனக்கும் எனக்கும் வித் தியாசங்களும் இருக்கின்றன மேல் அவைகளை எனக்கு விளக்கிக்காட்டு?

யாக்ஞ—நான் விஞ்ஞானத்மாவைப்பற்றி விளக்கும் பொழுது அவைகள் விளக்கப்படும் இப்பொழுது பாசத் தைப்பற்றி உனக்கு இன்னும் ஆதிகந்தெரிவதைச் சொல்.

மைத்தி—பாசமானது, பரிமாணத்தின் பற்பலபாகக் கண்ணுயிம் ஒன்று சேர்க்கின்றது. பரப்பின் பலபாகங்களும் சம்பந்தம்பட்டவேபோல அறிந்து யோசிக்கவில்லை அறிவுடைய ஆத்மாவில் அவைகளிருப்பதாக அறிந்து நினைத்துக்கொள்கிறேன்.

யாக்ஞ—பரப்பின் பலபாகங்களும் சம்பந்தமுடையன வென்பதும் முக்கிய வெளிகள் பாகுபடாத வெளியொன்றில் அடங்கியிருக்கின்றன வென்பதும் உனக்குத்தெரியுமே.

மைத்தி—எனக்கு அது தெரியும். அதனால் விஸ்வாத்மா அல்லது பாசம் பிரிவுபடாத ஒன்றென்று பெறப்படவில்லையா.

யாக்ஞ—அப்படியே பெறப்படுகிறது. எவ்வளவு ஆசிரியமாக எனது சொற்களைக் கிரகித்துக்கொள்கிறோய்! எல்லா வெளியிலும் விஸ்வாத்மாவும், எல்லா வெளியும் விஸ்வாத்மாவிலும் இருக்கிறதை அறிகிறோய். வேறு விதமாகச் சொன்னால் அது பரப்பின் ஆகங்களுக்கு (அளவைக்கு) அதிதமானது. மேலுஞ்ச சொல்.

மைத்தி—திரும்பவும் அந்தப் பரமாத்மா காலத்தின் பூலபருவங்களையும் பந்தித்திருக்கிறதாகத் தெரிகிறது.

ஏனென்றால் ஒன்றின்பினென்றாய் நடைபெறுகிற வர்த்தமானங்கள் மாறுதலில்லாத சான்றூக இருக்கின்றன.

யாக்ஞ—முற்றிலும்சரி ஆகையால் பரமாத்மா நித்தியமாய் அல்லது காலாதீதமாயிருக்கிறதென்பதை யறிகிற யல்லவா?

காத்தி—அது மாறுதலடையாததனால் அது நித்தியமானது என்று சொல்கிறீர்கள். இப்படியாயின் இயற்கையின் மாறுதல்கள் எதனுடையவை?

. மைத்தி.—எல்லா மாறுதல்களும் மனதின்மாறுதல்கள் தான்.

காத்தி—ஆனால் நப்மில் மனம் வரையறைக்குட்பட்டது. பிரபஞ்சமாறுதல்கள் அதன் மாறுதல்களாயிருக்குமுடியா?

யாக்ஞ.—நாம் அப்படி வைத்துக்கொண்டால் பிரபஞ்சமனம் பிரபஞ்ச மாறுதல்களுடைய பாசம்தானே?

காத்தி—ஆனால் பரமாத்மா பிரபஞ்ச வர்த்தமானத்தை அறிகிறபொழுது மாறுகிறதில்லையோ?

யாக்ஞ.—அறிவு மாறுதலுடையதல்ல, ஆனால் ஆண்மானின் சாஸ்வதமான சொத்து. மைத்திரேயி சொன்னது போல் பரமாத்மா வர்த்தமானங்களை விகாரமில்லாமற் பார்த்துக்கொண்டேயிருப்பது. வர்த்தமானங்களின் அறிவு வர்த்தமானம் அல்ல. இதனால் வர்த்தமானங்கள் ஏற்படுவதற்கு முன்னும் பின்னும் பரமாத்மானினிடத்தில் வர்த்தமான அறிவு இருக்கிறதாகவே தெரிகிறது, அவரு

ஒரு இங்கு அங்கு என்ற வேற்றுமையில்லாததுபோல இப்பொழுது பிரகு என்ற வேற்றுமையில்லை.

மைத்தி—ஆகையினால்தான் நமது முன்திலிருந்து வெளியேபோய், கொஞ்சனேரத்திற்கில்லாமலிருந்த பொருள்கள் திரும்ப நம்மிடத்தில் வரும்பொழுது, அவைகள் நம்மிடத்திலேயே எப்பொழுதும் தங்கியிருந்தனவென்று நமது அறிவு உணர்த்துகிறது.

காத்தி—ஆனால் நம்முடைய அறிவுமாறுதனுடைய தல்லவா? நான் இந்த அறையைப்பற்றி அறிகிறபொழுது, அறியாமை யென்ற நிலைமையிலிருந்து அறிவாகிப் பிலைக்குக் கடப்பதினால் ஒரு மாறுதலிருக்கிறதே?

மைத்தி—ஆனால் நாமறிகிறதர்கு முன்னரேகூட, பரமாத்மாவிற்கு இந்த அறையைப்பற்றிய அறிவு இருக்கிறதோ அதற்கு அது ஒரு சொத்தாக அல்லது இயல்பாக விருக்கிறதேயொழிய ஒரு செய்கைபாயல்ல.

யாக்கு....அவ்வாரப்பற்றிச் சொல்லுகிற பொழுது அவர் அறிகிற என்னது அறிந்துகொண்டிருக்கிறார் சொல்லவேண்டும். அவர் கர்மமற்றவராயும் கர்மகர்த்தரல்லாதவராயுமிருக்கிறார்.

காத்தி—நாம் அறையை அல்லது ஏத்ரவுது பொருளைப்பறிகிறபொழுது நமது ஆத்மா தொழிலைச் செய்கிற தில்லையா, அதன் அறிவு ஒரு தொழில்லவா?

யாக்கு—இப்பொழுது விஞ்ஞானுத்மாகவைப்பற்றிக் கண்ணக்கீழ்ப் பக்கத்தின் ஆழமையும் தொழிலைச் செய்தி

நமில்லை, மாறகிறதுமில்லை. அவர் தக்தவுமென்று சொல்லக்கூடிய விதமாக, ஒவ்வொரு பொருளையும் வர்த்த மானத்தையும் அறிகிற அறிவும் அவரிடத்திலேயெயிருக் கிறது. ஆனால் அவர் தமிழ்மையை தக்தவுத்தின் பகுதி யாகிப் பீவாண்மாவைச் சில ஆச்சரிப்மானவிதமாய் வித்தி யாசப்படுத்தும்பொழுது, இந்த ஜீவாண்மா முன்னால் அறி பாதை அறிகிறதுபோது, தனது அறிபாரமையாகிய நிலைமையிலிருந்தே அறிபப்போகிறதுபோதும் ஒருசிரதி சிதிபாகத் தேன்றுகிறது. அப்படி வித்தியாசமுற்ற ஜீவாண்மாவைப் போன்ற பரமாத்மாதான் விஞ்ஞான மூட்டுமா. நத்துவத்தில் பரமாத்மாவுடன் ஒர்றுக்கமயிகையை தாக இருப்பினும் பரமாத்மாவின் அங்கங்களை, பகுதிகளைக் கர்க்குறித்த காலத்திலும், அளவிலும், அறிகளிற் பரமாத்மாவினின்றும் வித்தியாசப்பட்டதாக விருங்கிறது.

கமத்தி.— தங்கள் தெளிவுகா, கேட்கவேண்டியது வேறில்லாமற் செய்துவிட்டது இப்பொழுது எனக்கு நியிர்த்திசெய்யவேண்டிய. சங்கீதகங்கள் யாவுமில்லை. முன் எர்கொண்டிருந்த அபிப்பிரையங்களை யொழிப்பதுதான் அசாத்தியாகத்தேன்றுகிறது. இப்பேர்ப்பட்ட அபிப்பிரையங்களில் அதிகம்பற்றியுள்ளது ஒன்று;—இந்த உலகத்தில் நமக்கு விஷயங்களிலிருக்கிறதென்பதும், பிரபந்தத்தையறிகிறதில் ஆண்மாவிற்குச் சம்பந்தமற்ற விஷயங்களை அறிகிறேனுமென்பதும், ஆனால் காம் எவ்விதப்பொருளையறிகிறபொழுதிலும். அதனுடன் ஆத்மாவையும் அவ்வியம் அறிகிறேனுமென்பதும், ஆக்மாவின்றி ஒன்றையும் கொரக்கட்டாதென்பதும் நேற்றைச் சம்பாஷணையால், எனக்கு ஆண்டுக்கப்பட்டன. இன்றைய சம்பாஷணையால்,

எந்தப்பொருளையும் ஆக்மாவிற்கு வேறாக நினைக்க முடியாதன்பதும், நாம் பொருள்களை நினைக்கிறபொழுது அவைகளை ஆக்கவிலையே ஏற்கிறதோங்காக அல்லது ஆக்மாவிலையே ஏற்கிறதோங்காக அறிக்கீழுமென்பதும் அறியப்படாத பொருளாக அறையை நினைக்கமுடியுமென்று கான் சொன்னதுபோல் நாம் நம்பி அதைச்சொல்லும் விதத்தில் விரைவான தப்பிக்கத்தைச் செய்தபோது நூம் உலகம் பரமாத்மாவிலீருக்கிற தென்பதைக் கூறி வேறுவிதமிருப்பதாய் நம்பமுடியாதன்பது; தெளிவான தள்ளமுடியாத முடிபுகளாகப் பெற்றோம்.

காத்தி— வியவகாரத்தின் முக்கியாமசங்களை எவ்வளவு சங்கிரமாகத் தொகுதது எனது மாத்து புத்தியும் அதன் கருக்கதைக் கிரகிக்கும்படி உபகரித்தது வியப்பேடு; நீ இல்லாவிட்டால் என்னும் என்னும்?

பைத்தி— (புகழ்ச்சியில் விருப்பில்லாதவளாய்ச்சிறிது வெறுத்து) அப்படிப்பட்ட சுகார்ப் த்தில் என்னுடைச் சூரைவு செய்யக்கூடாது, எதாவது நிலீர்த்தி செய்யவேண்டியவையிருந்தால்மட்டும் சொல்?

காத்தி.... வியவகாரத்தையெல்லாம் ஒரு கொட்டைப் பூர்க்கனவில் கருக்கின்னது கூட்டத்தை நிலீர்த்தி செய்து என்னாயென்றுகானே சொல்லி கொண்டிருக்கிறேன். நாம் ஆத்மாவில் உலகம் இருப்பதாக அறிக்கிறதெலும், ஆத்மாவில் உலகத்தை நினைக்கிறபடியானும் உலகம் ஆத்மாவிலிருக்கிறதென்று நாபேண்டியதைத் தூர் வேறில்லை. ஆத்துமாவிலில்லாத உலகம் கமக்குத்தெரியாததும் நினைக்

கவும் நம்பவு முடியாக துமான ஒன்றே. வேதசாஸ்திரிடன் சொல்லுகிறபடி (பாஷாரம்மனம்) சொறும்வார் த்தைகளை நிகியதென்றீர் சொல்கிற பத்த தின் பொருளீள யிப்பொழுது அறிந்து கொண்டேன்.

யாக்ஞ—சாத்தியாயனி! முழுவிஷயத்தின் தன்மை நினையும் நீ அறிந்து கொண்டதற்காக அதிக சந்தோஷப் படுகிறேன். உனக்கு வேறு ஏதாவது கேட்கவேண்டிய துண்டா?

எடத்தி—முன்கொண்ட கொள்கைகளை ஒழிய்பதின் கஷ்டங்களைப்பற்றிப் பேசுக்கொண்டிருந்தேன். அவை களில் ஒன்றைச் சொல்லிபாய்விட்டது. மற்றெல்லாம்— நாம் நப்மில் ஆக்மாவைச்சிறிப் பொருளாகவே சாதாரண மாக நினைக்கிறோமன்றி அளவைப்பையும் காலத்தையும் கடந்த அது, உலகத்தைப்பீரன்ற தென்றாவது அல்லது அதைவிட அதிகப்பெரியதென்றாவது கொள்கிறோமில் கூலே! ஆனால் இக்கஷ்டத்தையும் நிலித்திக்க ஏது கூறி யிருக்கிறீர்கள். தாங்கள் ஆக்மாவின் இரண்டு தன்மை நில் ஒன்று பரமாத்மா, மற்றெல்லாம் ஜீவாத்மா என்றும், நியாபகமான பரமாத்மா எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு அதீதமாயிருக்கிறதென்றும், ஜீவாத்மாவாகிய விஞ்ஞானத்மா பிரபஞ்சத்து னெருாகுதியையறியும் சிற்றாறிவுடையதென்றும், காட்டியிருக்கிறீர்கள். இந்த வித்தி யாசம் எனது கஷ்டநிலீர்த்திக்கு அமித உதவியாயிருக்கிறது. அதீதமான பரமாத்மா விஞ்ஞானத்மாவைப்போலத் தன்னை ஏதாந்தப்படுத்தும்பொழுது தனது அழிவின் ஓரு பகுதியைச் சுற்றிலும் பரசுத்தை (திரை) பேரட்டுத்தோன்

கிழத்தினால் அனுபவத்தில் தன்னை வரையறுத்துக்கொள்கிறது. இந்தவிதமாக அந்த விஷயத்தை யோசிக்கும் பொழுது வேற்றறுமையில்லாமலிருந்தபோதிலும், பரமாத்மானின் அம்சமாகிய ‘நான்’ என் திறமையற்றவனுடவும் அறியாமையுடையவனுகவுமிருக்கிறென் என்று தெரிகிறேன். ஆனால் நாம் பரமாத்மானினின்றும் சுவாதீனமுட்பவர்களென்ற கெட்ட நம்பிக்கையைப் போக்குவது அங்கீஷ்டமாயிருக்கிறது.

யாக்ஞா—இன்னும் இரண்டு விஷயத்தை ஞாபகம் வைப்பாராயானால், அதை நிக்குவது அதிக லேசாயிருக்கும் ஒன்று, நீ சொல்லுகிறபாசம், நாம், முன் அறியாத பொருளை அறிகிறதைப்போல இருக்க இருக்க விலகிப்போகிறது. இப்படிப்பாசம் நாள்டைவில் அகன்றுபோவதே அழிக்கடி புதிது புதிதாக நாம் பரமாத்மாவின் அம்சமென்பதையும் அவருடன் இடையற்க சம்பந்தமுடையோமென்பதையும் காட்டுகிறது. இடைவிடாமல் சிக்கிக்கப்படவேண்டிய மற்றொரு விஷயம்; சுச்ப்தியில் நமக்குத் தெரியுத சுவாதீன நிலைமையை மறைத்துவிவத்துத் திரும்புவும் பரமாத்மாவிடத்தில் செலுத்துகின்றதினால் நாம் எப்பொழுதும் அவருடைய சார்பையுடையேம் என்பது.

மைத்—அதிகமேன்மையான இந்தக் குறிப்புக்கள் எனக்குப் பேருதவியாயிருக்கும்.

ஞாத்தி.—நாம் இன்றைக்குப் போதுமான அளவு வேற்றுகிட்டபடியால் இத்துடன் இப்பொழுது திறுத்தி கிடுவேர்மா?

மைத்தி—இன்றைக்குமட்டுமல்ல பலாளைக்கும்போ நுமான விஷயங்களைப்பெற நிருக்கிறோம் என்னால் இப்பொழுது தூங்கப்போகமுடியாது, வித்திரை செய்வதற்கு முன் முனிவரிடத்தில் கேட்டுள்ள அபூர்வ விஷயங்களைச் சிங்கித்து என்னால் கூடிய அளவு தெளிந்துகொள்ளவேண்டும். நீ இளைப்பாறவேண்டுமானால் இளைப்பாறச்செல்.

காத்தியாயனியும் முனிவரும் திரும்பினார்கள். வழக்கப்படிமைத்தி பீரவி தியானத்திலமர்ந்தாள். ஆனால் அன்றை வழக்கமில்லாததொன்று நேர்க்கத்து தனது குருசொன்னிய முறைப்படியே தியானத்திலிருக்க அழியாத அதிக வஸ்துவின் நேர்க்கிரிச்சைமே அவருக்குக் கிடைத்து அவள் ஆக்பா பரமாக்மானின் ஓக்கியத்தைப் பெற்றதி ஆல் பேராந்தக்கதையுர்ரூள். இந்த அங்கத்தின் துவக்கத்திலேயே அதை உலகத்தில் அனுபவிக்கக்கூடிய இப்பங்களிலெல்லாம் விசேஷமானதாக உணர்ந்தாள்.

“நாக்கைசார் தாவர் உடன்பிறந்தார் தாரமெலும் மங்கமிகு காக்கலோடு பல்விலையு—சிக்காதுமெனின் காடகஞ்சைய் பேரவையும் காளிலமேற் கங்கையும்தூ ரேட்டமுமென் நூல்லே யுனர்.

நூலைக் கூத நன்பாதம் நண்ணேன் அவ்வளவில் ஜானக குத்திரவோப் பூநித்தேனே—நானத தாரான் இந்த்தாறும் பாலாய் அயனும் எல்லோடு யுபிரத்த யான்?”

“முத்திரை நிராக மூர்க்கலோடு முயல்வேணைப் பத்திரை நிராக நுப் பழவினைகள் பாறும்வண்ணஞ்சு சித்தயல மறுவித்துச் சிலாயாக்கி பெனையாண்ட அக்கிரைக் கருளியலா ரூர்பெறுவார்க்கேரவே.”
“என்று வியந்து துதித்தாள்”

இது முதல் மாருத உறுதியிடன் அவ்வாணந்தத்தை யடைவதிலேயே கவனமாயிருந்தான் நான்கடவில் பா மாத்மாவின்ஜூக்கியத்திற்கும் இதுதி முற்திக்கும் இடை சூழ்யன்ன உலசஜூசைகளை முற்றினும் அறத்துறந்தான். அவள் கணவன் அதிக வயதில் ஆரணிபந்திற்குப் பிரிந்த காலத்திலும், அவள் உலக ஆசையொன்று மில்லாதவளாய் நாம் மேற்கூறியவாறு உலக நன்மைகளில் பங்கு வேண்டாதவளாய், தான் நித்தியமாயிருப்பதற்குத் தடையாய் என்னவகளுக்கு என்னசெய்யவேண்டு மென்பதைப்பற்றி அடிக்கடி தனது பர்த்தாவைச் சொல்லியருளும்படி கேட்டு அழியாத முத்திப்பேற்றுக்கான உபதேசங்களையே பெறுவதில் விருப்புற்றவளானான். ४

முற்பாகம்,  முற்பாகம்

யாக்ஞ வல்கியம்.

இரண்டாம் பாகம்.

முதலாவது அத்தியாயம்

குருகுலவாசம்.



யாக்ஞ வல்கிய மூன்வரக முதற்பாகத்தில் ஒரு சூடு ம்பத் தலைவராகவும் மனைவியர் குருவாகவும் அறிந்துள்ளோம். இப்பொழுது இவர் பொது ஜன குருவாக விளக்கிய விவரத்தையும் ஆராய்வையும். இவர் சிறந்த வேத போதகராய் விளக்கியவாசாதலின் இவரிடம் வேதத்தைக் கற்றுக்கொள்வதற்காக எண்ணிறங்க வித்தியார்த்திகள் வந்து காத்திருந்தார்கள்.

அக்கால முறைமை, கல்வி கற்றுத் தேர்ச்சியற விரும்பும் மாணவர்கள் குலனருள் தெய்வம் கொள்கை போன்ற அமை, கலைப்பில் தெளிவு கட்டுளை வண்மை, நிலமலை விழை கோல் மலர் நிகர் மாட்சியும், உலகிய லறிவோ டியர்குண மினையும், அமைந்துள்ள ஆசிரியர்களை அவர்கள் விடுதி களில், பொழுதொடு சென்று வழிபடல் முனியாது இருவனை இருந்து சொல்லெனச் சொல்லிப் பருகுவரன்ன ஆர்வத்தராகிச் சித்திரப்பாஸுயினத்தகவடங்கிச் செலி வாயாக நெஞ்சு களஞ்சுக் கேட்டவை கேட்டவை விடாதுளத் தலைமத்தும்; வழக்கறிதல், பாடம் போற்றல் கேட்டவை வினைத்தல் ஆசாற் சார்ந்தவை யமைவரக் கேட்டல் அம்மாண்புவடோர் தம்மொடு பயிறல் வினாதல் வினுயலை விடுத்தல் என்றிக்கை கடனுக்கொண்டும், கல்வி கற்றுத் தேறவேண்டுமென்பது. இவரது வேதாந்தத் தோழ மகாமகோபாத்தியாய்

டாக்டர். உ. வெ. சாமிநாதையர்

நூல் விலையம்.

தினாந்திர மூலம்

சாகீஸ் ஸ்ரீ ஜன்க மகாராஜன் இவ்ரூபையீ வேதப்பயிற்சி கையூம் தேர்ச்சியையும் நேரிற்கண்டுள்ளாந்தல் காதலின், இவ்வாக் கொண்டு சத்வெதத்தைப் பல மாணவர்கள் கற் றம் பயன்கையும்படியான மார்க்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமென்ற பெருநோக்குடையவராகவே யிருந்தார். இவ்வெண்ணம் பூர்த்தியாகிறதற்க கனுகலமாக யாக்ஞவல் கியரது வேதபாடசாலை விளங்கியது. ஆகவே இப்பாட சாலையை விருந்தி செய்யும் நோக்கத்துடனும், வாசிக்கும் மாணவர்கள் வாசஸ்தலம் (HOSTEL) ஏற்படுத்திச் சாலை ராப்பியாலிகளுக்குச் சகலவித வசதிகளையும் உண்டு பண் னின்கொடுக்கும் விருப்பத்துடனும், ஐனக மகாராஜாவான வர் பெரும் பொருளீா நன்கொடையாக அளித்தனர். தற்காலத்திலும் நம்மைப் பலனித ஆபத்தி னின்றும் காத்து, நீதிபுடன் அரசாட்சி புரிந்துவரும் ஜிர்தாவது ஐர்ஷ் மகாராஜா தமது அருமைக்காதலி மேரிமகாராணியுடன் பரத குலந்தரசர்களின் பூராதனந்த்தலீககரானதும் தற்பொழுது இந்தியாவுக்கே தலை நகராக விளங்குவதுமான ஹஸ்தினூ புரம் அல்லது டெல்லிமாநகர்க்கு விஜயஞ் செய்து சக்ர வர்த்தி முடி குடிய காலமாகிய 1911-ம் வருடம் டிஸ்பார் மீ 12-ல்¹ இந்திய மக்களின் கல்லி முன்னேற்றத்தைக் கருதி லட்சக் கணக்கான பொருள் நன்கொடை புரிந்து ஆதரித்து வருவதும் பாராட்டப்படுவதன்கீழே?

இங்கனம்² மகாராஜாவின் ஒளதாரியத்தாற் கிடைத்த பொருளைக் கொண்டு தம் விட்டருகில் மாணவர்களுக்காக ஓர் சிறந்த விடுதியை நிறுமித்தனர். இவ்விடுதி யில் வேதம் பயிலும் டானாவர்கள் யாவரும், உதசிப் போத கார்களின் மேற் பார்வையில் இருந்து வந்தார்கள். பேரா

சிரியான ஸ்ரீ யாக்ருவல்கிடை முனிவர் அங்கு அவர்களுக்குச் சூதிப்பிட்ட காலங்களிற் சென்று போதித்து வருவதுடன், மாணவர்களுக்கு வேண்டிய செளகரிபங்கள் குறைவின்றிச் செய்யப்பட்டுள்ளனவா வென்றும் கவனித்து வருவார். பாடசாலையில் அந்தனை புத்திரர்கள் இளவரசர்கள், வர்த்தகர்கள் விபவசாயிகள் சிற்கிகள் முதலியதொழி லானிகளின் புத்திரர்கள், ஆகிய யாவரும் ஒரே விதமான செளகரியத்தையே யடைந்து வர்தார்கள். அவர்கள் யாவருக்கும் ஒரே விதமான உணவு உடை கடமை தண்டனை ஏற்பட்டிருந்தன. தேசாப்பீர்ச்சமும் யாவர்க்கும் எற்பட்டிருந்தது. சிலர் வேதப்பயிற்சியடிடன், யானையும் இரதமும் இவளியமுதலா வணைய பிறவு மல்லியல் பினினடை வற்று, ஊனுறுப்பை பல சிலைப்பாடு பரிசு நூம் வந்தனர். ஜாதி வித்தியாசங்களின் தெரந்தரவு அக்காலத்தில் இல்லை. மாணவர்கள் யாவரும் ஒரே பந்தியில் ஹண்டும் குடித்தும் ஒருவர்க் கொருவர் சரிசமயாக நடந்தும் வந்தார்கள். அக்காலத்தில் ஒரே வருப்பினர்க் குள்ளேயே விவாகங்கள் நடப்பதாயிருந்தாலும், ஜாதி விட்டு ஜாதி விவாகமும், விசேஷமாய் அதுலோமர் அதாவது மேல் வருப்பு ஆடவர் கீழ்வகுப்பு ஸ்த்ரீகளை மணத்ததும், பிரதிலோமர் அதாவது கீழ் வகுப்பு ஆடவர் மேல்வகுப்பு ஸ்த்ரீகளை மணம் புரிதலும் ஏற்பட்டிருந்தன.

‘கற்றவர்க்கும் நலம் நிறைந்த கண்ணியர்க்கும் வண்ணமானது, உற்றவர்க்கும் வீகர்ன் றயர்ந்த வர்க்கும் வாழ்வுடைக் கொற்றவர்க்கும் உண்மையான கோதில் ஞான சரிதாம் கற்றவர்க்கும் ஒன்று சாதி நண்மை தீழம் யில்லை யால்.’

ஏன்றாலும் கணக்கு, அத்திரிபப் பிரதானினில் ஹயாதி பிராமணப் பெண்ணை மணந்திருப்பதாலும், அரசு கன்னிகள் சுயம்வர காலத்தில் எவ்வகுப்பா ஆயினும் ஒரு வளை ஆரும்பி வரிக்கின்ற முறையாலும், ஜாதி வித்தியாகக் கண் பாராட்டப் படாகூம் எளங்குகின்றது.

ஆகையினால், யாக்ஞ வஸ்தியருடைய பாடசாகிஷித் ராஜிதும் பலவகை மாணவர்களும் பரஸ்பரம் பிறப்பு, சம் பந்தம் ஆகிய இரண்டினுமும் பந்துத்வ முடியவர்களை யிருந்தமைக் கேற்ப, பொது நோக்கும் ஆதரவும் மிகக் அவ்விடத்தில் பல பந்துத்வத்தை அடிப்படையாக்கக் கொண்டுள்ள அவ்விளைஞர் நேசம், செழித்தழுமியில் விழைத்த விகாதபோல் தழைத்தோங்கிறது.

ஶ்ரீ யாக்ஞ வஸ்திய முனிவர் பெயர் யஜார் வேத சம்பந்தமாக மிகுநியும் பிரபலருடைய தெனினும், அத்தாலத்தில் ஒத்திக் கொடுக்கப்பட்ட இருக்கு யஜார் சாமம் ஆகிய மூன்று வேதங்களிலும் விற்பனரா யிருந்தமையால் மூன்று வேதங்களையும் முறைப்படி போதிக்கக் கூடியவாரா யிருந்தார். தற்காலத்தில் நாம் ஏதாவது ஒர் சிறந்த கல் ஊரியில் அந்தப் பாடத்திற்குப் போதன் (CHAIR) உண்டாவென்று கேட்பவர்க்கு, சரித்திரம் சாஸ்திரம் இலக்கியம் இவற்றிற்குத் தனித்தனி பிடமுண்டு என்று கூறுவது போல, அப்பாடசாகிஷிதும் ஆறு வேதாங்கங்கட்கும் நனித்தனி போதகாசிரியர்கள் (CHAIRS) இருந்தமையால் அவைகள் யானும் போதிக்கப்பட்டு வர்த்தன. ஆனால் மற்றவேத வேதங்கங்களின் உபாக்கியானங்களைப் பார்க்கினும், யாக்குவல்கியரின் ஈக்கில் யஜார் வேத உபாக்கியானமே; தீர்ளான் மாணவர்கள் இவரிடம் ஒருத்தருக் காரணமாயிரு

தீது: மைக்கிரேயி யாக்னவல்கியர் இவர்கள் மனம் ரீறவேறிப் பல வருடங்களின் பின் ஒருநாட்காலை நூறு ராணவர்களுக்குக் குறையாத மாணவர்களுக்கு முனிவர் பாடஞ் சொல்லிக் கொண்டிருக்கியில் அடுத்த அக்திபாயத்தின் சம்பந்தமுடைய ஒன்று நிகழ்ந்தது. அதைச் சிற்று கவனிப்போம். யாக்னவல்கியர் பாடஞ் சுற்பிக்க ஆம்பித்து அவர்களின் யிருக்குப். அப்பொழுது பாட சாலைக் கட்டிட முற்றத்தில் எதிர்பாராத வண்டி யோன் நின் சுப்தம் கேட்டது. சிற்று நேரத்தில் ஓர் சேவகன், முனிவர் முன்னிலையில் விரைந்து வந்து, சுவாமி! நமஸ்காரம், சேனுதிபதி யவர்கள் நான்கு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஓர் சிறந்த வாலிப்பூடன் வந்திருக்கின்றார்கள் என்றான். வந்த சேரைத்தலீவர், முனிவரைப் புலினிபத்திலீருந்து பாதுகாந்த பழைய சூத்திரியத் தோழர்களிருவரில் ஒருவராலேயும் யக்ஞத்தீரே. இவர் மேற்கண்ட புலிச் சப்டவம் நிகழ்ந்த சில வருஷங்களில் தமது நன்னடக்கம் யானும், இராணுவப் பயிற்சி வீரத்தன்மை முதலிய விளே ஷகுணங்களாலும் அரசரின் அபிமானத்தை யடைந்து நாள்டையில், இராஜசைந்யத் தளகர்த்தராக உயர்த்தப் பட்டுள்ளார். இவ்வளவு உன்னத இராணுவ அந்தஸ்து வாய்ந்த இவர் இப்பொழுது முனிவர் வீட்டு வர்களில் வரவேண்டிய காரணம் என்னவென்பதை முனிவருக்கும் நத்தருக்கும் நிகழ்ந்த சம்பாஷிணியால் அறிவேர்மாக:—

யக்ஞத்தீர்:—எனது கெளவ நன்பீ உமது போத சிக்கு சிக்கைம் செய்ய நேரங்தமைக்குச் சுற்று வருந்து கிண்டேன். யானும் உமது சிறந்த தொழிலில் சம்பந்தமாக வேசன்து வந்திருக்கின்றேன்.

யாக்ஞவல்கியர்:—ஆருயிர்த்தோழு! “நவில் தொறும் நூல் நயம் பேரலும், பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு” என்ற நிதிக்கிளையை, பரிசுத்த ஞானமகிழமையோடு விளங்குகிற ஒளிவாய்ந்த உம்மைப்பொன்ற தோழு ஸைக் காண்பதருமையே. எனது போதனைக்கு உமது வர யால் எவ்வித விக்கினமும் ஏற்படவில்லை. நளகர்த்தருடன் வந்திருக்கும் பேரழகும் கிறப்பும் வாய்ந்தவாலிபனைச் சிறிது கண்ணுவற்றி, “நண்ப! நும்முடன் வந்திருக்கின்ற இனைஞர் யாவர்ட்”.

யக்ஞத்தர்:—இவ்வினாக்கர் விஷயமாகத் தான் தம் மிடம் வந்திருப்பது. இவ்வினாக்கர் பெபர் பிழமதுப்பதன் இவர், எனது சிறந்த எண்பரும், அட்டதிக்கும் பிரக்யாதி பெற்ற காசி வர்த்தகருமான இந்திர குப்தரின் புதல்வர். முந்திய வித்வமகா சபைக்காலத்தில் ஜனகமகாராஜன் ஆக்ஞைப்படி யான் காசிக்குப் போயிருந்த காலத்தில் இந்திர குப்தரின் நட்பேற்பட்டது. அது முதல் அடிக்கடி சந்தித்துச் சம்பாவித்து முன்னோம். எங்கள் இருவிட்டார்களும் அதிகாகேசமாயிருந்து வருகிறார்கள். இப்பொழுது மேற்படி குப்தர், தமதருமைக் குமாரனை இவ்விடம் தமிழ்த்தில் கலைபயிலுமாறு செய்து என்னை மேற்பார்த்துவரும்படி கேட்டுக் கொரவித்துள்ளார். இச்குமரர் பதினெட்டு வயதினர். வேதார்த்திக எறியவேண்டியவற்றை யும் அறிந்துள்ளார். ஆனால், நீர் வேதபோதகருள் அதிகிரேஷ்டர் என்னும் புகழ் மொழியே இப்பொழுது இக்குமரரை நும்பிடும் கலை பயின்று வித்தையைப் பூர்த்தி செய்திக்கும்படியான எண்ணத்தைக் குப்தருக்கு உண்டாக்கி ஓர்க்கு இப்பிரமதுப்தரை வரும்படி செய்ததென்க. இவ

ரீவ்விடுதியிலேயே தங்கி யிருந்து நம்மாலும் உதவிப்போதகர்களாலும் போதிக்கப் படுபவைகளைக் கற்றுக்கொள்ள வேண்டுவதுடன், தற்பொழுது மிதிலாபுரி அரசாங்க இராணுவப் பயிற்சிச் சாலையில் பிரதம விற்போதசாய்வினங்கும் நமது கண்ணரிய நண்பர் ஸ்ரீவிஷ்ணு மித்திரரிடம் சிறிது நேரம் யுத்தப் பயிற்சியையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

யாக்ஞவல்கியர்:—தத்த ! பிரமகுப்தன் வைசியனு யிருந்த போதிலும், பொதுவாக கந்ததிரியர்க்கு டட்டும் பயனுடையதாமென்று சொல்லப்படும் பயிற்சியையும் பெற யிரும்புகிறேன் என்றநியப் பெரிதும் சந்தோஷப்படுகிறேன். உலகில் பூரண அறிவு என்பதன் பொருள் என்னைவனில், ஒரு வகுப்பான் தனது தொழிலுக் கவசியமான அறிவை டட்டும் அடைதலல்ல, தனது பாது காப்பிற்கும் ஆண்மைமுத்திக்கும் தேவையான பயிற்சியையும் பெறுதலே. [பக்கத்தில் நின்று கொண்டிருந்த அழகும் நீட்காத்திரமும் பொருந்திய வாலிபனைப் பார்த்து விட்டு], ஆகையினால் தான், எனது மைத்துனன் மைத்திரேயா மரபுக்குரிய வேதப்பயிற்சியுடன், நமது விஷ்ணு மித்திரரின் கனிஷ்ட சகோதரரும், துரைத்தன இராணுவ சாலையில் மற்போர் விற்போர் பயிற்றுவிப்பவருமாகிய ஸ்ரீ அக்கிரி மித்திரரிடம் மல் யுத்தமும் பயின்று வருகிற விஷயத்தில் மகிழ்ச்சி யுடையவனு யிருக்கிறேன். மைத்திரேயா பெற்ற ஹவருகிற மல்யுத்தப் பயிற்சி உண்மையில் தேவை யில்லாததாயினும் பல்மும் சுரமும் பொருந்திய புருடஞாகச் செய்வதில் எவ்வளவு சாதகமுடைய தென்பதைச் சிறிது கவனிக்கவும்.

யக்ஞத்தர்:—ஈத்திரேயர் எங்கள் கஷத்திரியப் பயிற்சியைக் கற்பதில் விருப்பமும், தமது தேவ பாதுகாப் பிற் கவனமும் உடையவராயிருக்கிறார்களென்பதைக் கேட்கப் பெருமகிழ் விடைகிறேன். நான் மைத்திரேயாலை ஆல குடைய தந்தையார் வீட்டிலும், விஷ்ணு மித்திரீர் வீட்டிலும் அஜ்ஞா நேர்த்தியான வானிபர்கள் கூட்டத்திலும் அழக்கடி பார்த்திருக்கிறேன். இது நமது இராணுஜ வகுப்பின் நற்காலமே. மைத்திரேயரை நோக்கி “மைத்திரேய! ஒரு வேதாசிரியர் குமாரனும், சிறந்த வேதபோதகரின் மைத் துணைமான சீலி யுத்த வீரனுமாவாய் என்று நினைத்தது யார்?

மைத்திரேயா:—(இந்த நயமொழியைக் கேட்டான் சுதித்துத் தழும்மையுடன்), “ஐபு! எனக்கு எனதுதந்தையார் பார்த்துவரும் தொழிலையே கொண்டு, பிழைக்கப்பிரியான். ஆனால், எனது கண்ணிய குருவாகிய இம்முனிவரது உயிர், தங்களானும், தனுர் வேதாசிரியர் விஷ்ணு மித்திரராலுமே புலிவிபத்தினின்றும் காத்துத் தப்பிழிக்கப்பட்ட தென்று யான் ஜிளமையிற் கேட்டுள்ள கடையே; கூத்திரியர்க்கிடையிரிய பயிற்சி யென்று தப்பாகக் கொள்ளப்பட்டிருப்பதும், உண்மையைக் கவனிக்குமிடத்து, ஒவ்வொருவர் ஈகத்திற்கும் பாது காப்புக்கும் அவசியமா யிருப்பது மான இராணுவப் பயிற்சியைப் பெறுப்பட்டாகத் தூண்டியது. அப்பொழுது தாங்களும் விஷ்ணுமித்திரரும் துணையாக விளங்காத விடத்து என் தந்தையினுடையவும், குருமுனிவருடையவும் கதி அண்ணவாகி யிருக்கும்?

யக்ஞத்தர்:—குமாரி உடை என்னாக்களையறியும் காதோலுப் படுகிறேன். பிரம்முப்தாக்கின் விஷயத்திலோ

இராணுவப்பயிற்சி மிகவும் அவசியமானது. அவன் வயத் வந்து, தனது தந்தையின் வர்த்தகப்பொருளை நடுநாடாப், ஆரூராய்க்கொண்டுபோகையில், வழிகளில் இருக்கக்கூடிய கொள்ளைக்காரர்களினின்றும் தனது வர்த்தகப்பொருளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, தன்னுடன் வரும் வில்லாளர் பரிவாரத்தை நடத்தவேண்டியிருக்கும். விந்திய பருவத்திலுள்ள கொள்ளைக்காரர்கள் வீரதீரப்போர்வீரர்கள், இவைகளைத்தேச்சியுற்றுள்ள இராணுவ வீரர்களாலும் எளிதில் வெல்லமுடியாது. பிரமகுப்தன் இதனிமித்தம், ஒரு நல்ல கூத்திரியனுகவும் வைசியனுகவும் விளங்கவேண்டியவன்.

காலை வகுப்புப்பாடம் பூர்த்தியாவதற்குக்காலம் ஆய்விட்ட தென்பதைக்காட்ட, வெளியிற் கட்டப்பட்டிருந்த சேகண்டியடி க்கப்பட்டது. மணியின் சத்தம் கேட்கவே சம்பாஷணையும் நின்றுவிட்டது. சிநேகர்கள் சம்பாஷணை நின்றதும் தத்தம் காரியங்களைப் பார்க்கமுற்பட்டனர். பிரமகுப்தன் மாணவனுகச் சேர்த்துக்கொள்ளப்பட்டான். யக்ஞத்தர் அவனுடைய சௌகரி யத்திற்குற்ற படிக்கை முதலியவற்றை ஒழுங்கு செய்துவிட்டு, பிரமகுப்தனிடத்தில் “குப்தா ஸி உனது பாடசாஸ்காரியங்கள் முடிவுண்டதும் அடிக்கடி நமது வீட்டுக்கும் வந்து போவாயாக” என்று சொல்லியபின், பாடசாஸ்கப் போதகர்களிடத்தில் வழியனுப்பிக்கொண்டு இரத்திலேறித் தமதுமானிகைக்குப் புறப்பட்டனர்.

இரண்டாவது அத்தியாயம்.

வனவேட்டையும் சரஸ்வதிபாய் மீட்பும்.

சென்ற அத்தியாயத்திற் குறியசங்கதிகள் நடந்து, வருடங்கள் ஏழாயின. அக்காலத்திலுள்ள சிறுவர்கள் புருட்களாகவும், சிறுமிகள் பெண்களாகவும் முதிர்ந்துவிட்டார்கள். யாக்குவல்கியரின் வேதபாடசாலையிலும், விஷ்ணுமித்திரரின் இராணுவப்பயிற்சிச்சாலையிலும், பயின்ற மாணவர்களிற் பலர் ஆளும் பிரதானிகள் மந்திரிகளாகவும், நியாயாதிபதிகளாகவும், சிப்பாய்களாகவும் உத்தியோகஸ்தர்களாகவும், உலகில் விளங்கிக்கீர்த்தியடைவாராயினர். மைத்திரேயர் தமது தந்தைக்கு வேதபோதனையிலுதலிபுரிந்து வந்ததுடன், அவருடைய முழுக்காரியத்தையும் தாழே நிர்வகித்துப்பார்க்கும் சாமர்த்தியமுடையவராயினர். அப்படியே பிரமசுப்தரும் தாம் பயின்றுவந்த வேதப்யமிற்சியையும் இராணுவப்பயிற்சியையும் முடித்துக்கொண்டு சூசியில் தமது தகப்பனுர் தொழிலிற் பிரசிர்த்திப்பாராயினர். ஆனால் தமது பாலியப்பருவம் கழிந்த இடமும், பிரியமிடத்துவருத்தமனிக்கும் உண்மை நண்பர்கள் தங்கும் இடமாகிய ஜனகாபுரியை அடிக்கடி பார்வையிட்டுத்திரும்புவார். ஜனகாபுரி செல்லுங்காலமெல்லாம், தாம் இளமையில் மிகவும் செருக்கமாகப்பழகி வந்த தளகர்த்தர் வீட்டின் விருந்தினராகவே உபாரிக்கப்பட்டனர்.

இக்காலத்தீர், யக்ஞத்தர் தமது செல்வப்புதல்வி ஸ்ரீமத்துக்காபாய் சுப்பவத்தீகாஜ காரியங்களைத்தயார்பண்ணிக்கொள்ளிட்டு நூற்றார். விரீதக தேசத்திலும் சுற்றிலுமுள்ள நாடுகளிலும்கூட “சிசபடுகங்கள் செங்கமலத்தோன் முதல்யாரும்,

எப்பெண்பாலுக் கொண்டுவயிப்போருவழிக்கும், அப்பெண் தானே யரயினபோதிங் கயல்வேறேர், ஒப்பெங்கே கொண்டெவ்வகை நாடியுரை செய்வாம்” என்றபடி விசேஷ அழகாலும் இனிய ருணத்தாலும், சாதுரிய புத்தியாலும் ஒப்பற்று விளங்கி யவள் கங்காபாய். இவட்குவயது இருப்பது. இக்கன்னி தன் நகரத்திலேயே தனக்குத்தெரிந்துள்ள யெளவன புருட்களிற் சிறந்தவரையேதும் மணந்துகொள்ள வேண்டுமென்றாலும் மணந்து கொள்ளலாம். சிறந்த அரசர்களும் இளவரசர்களுமே இவளைக் கைப்பற்றக்கருதிக் காத்திருந்தார்களென்றால், ‘பைங்கழுத்தனுவோன் செங்கைப்பகழியாற் பாவமெய்தி யங்கழுப்பட்ட நெப்போலுருகிய’ ஏனையோர் செய்கையைக்கூறவும் வேண்டுமோ? இவரும் தன்மனதில் இரகசியமாக யாதாமொரு புருட்சீன விரும்பாதவளாயுமில்லை. ஆனால், சாதாரண முறைப்படிக் கனியானஞ்சு செய்துகொடுக்க இவருக்காவது இவள் தங்கைகாவது மனமில்லை. உயர்குல சூத்திரியரின் பழைய உறுதியான வழக்கப்படி ஒரு பெரிப் சுயம்வரக்கொண்டரட்டம் வைத்து, அதில் ஓர் பந்தயம் குறிப்பிட்டு, எவர் தமது வீரத்தன்மையையும் சாமரத்தியத்தையும் காட்டி ஜெயிக்கிறாரோ அவருக்கே கங்காபாய் மனைவியாவாளன்று தெரிவிக்கவேண்டுமென்பதே யக்ஞத்தத்தின் கருத்து. இதற்கிணங்கியவளாகவே கங்காபாயும் விளங்கினால். தகப்பனும், மகரும் சம்மதங்காட்டிய இவ்விஷயத்தை, சூத்திரியருக்குரிய வீரமும் யுத்தாப்பியாசமும் உடைய அவங்கள் சுற்றத்தார்களும் முழுமனதுடன் அங்கிரித்தனர்.

புரதன் இந்தியாவில் அதிபலர் என்ற பெயர்க்கிலக்கிய மாத விளங்கிய மமது தளகார்த்தவின், தகுதிக்கும் கீர்த்திக்குறு

தக்வாறு வேண்டிய காரியங்கள் மிக்க ஆட்மபரத்துடன் செய்யப்படலாயின. ஆரியரல்லாத அரசர்களில் முக்கியமானவர்களும், உயர்ந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள், படித்த வித்து வரங்கள், பெரியவியாபாரிகள், முதலியவர்களுக்கும் திருமுகம் அனுப்பப்பட்டதுடன், ஜாதி உயர்வு தாழ்வு பாராமல், குறித்த பந்தயத்தை கெளிப்பவர்க்கே கங்காபாய் மணஞ்சிசய்து கொடுக்கப்படுவாள் என்று நகர்முழுமையும் வளர்ந்துவரால் முரசும் அறை விக்கப்பட்டது. ஜாதிவித்தியாசம் பெரிதும் கவனிக்கப்பட்ட அக்காலத்திலும் உயர்குல கூத்துரியர்கள்; பகிரங்கமாக நடைபெறுவதான் சுயம்வரத்தில், தங்கள் தகுதியையும் மறந்து கீழான ஜாதியாருக்குப்பெண்மக்களைக் கொடுக்க இயைவது எவ்வளவு வியப்பானது? பூர்வீக இந்தியானில் விசேஷ சுயாதீனமும் ஆழ்ந்த யோசனையும் விருத்திக்குறிப்பும் பொருந்திய வகுப்பினராய் கூத்துரியர்கள் தந்தகுதியை மறந்து இத்தகைய சுயம்வரத்தை ஏற்படுத்த என்னுவார்களாவென்று யோசிக்கின் அதில் ஏதோ தத்துவார்த்தம் இருக்கவேண்டுமென்று தோன்றுகிறது. குறிக்கப்படும் பந்தயம் எப்பொழுதும் கடினமானதே. இத்தகைய பந்தயம் தேசத்தில் யுத்தவீரரில் இராணுவப்பயிற்சியில் தேர்ந்தவர்களாலேயே ஜெயிக்கப்படக்கூடியதாயிருக்கும். அப்படி ஜெயிப்பவர்கள் கீழ்க்குலத்தைச் சேர்ந்தவராயிருப்பினும் குணத்தாலும் தொழிலாலும் கூத்துரியர்களேயாதலால் அப்படிப்பட்டவர்களின் மனைவியாராக கூத்துரியப் பெண்கள் மனமுடிக்கப்பிரஹவதால் தங்களுக்கு எவ்விதத்திலும் மதிப்புக்குறைவை யுண்டுபண்ணுகிறார்களில்லை. இங்ஙனமே சுயம்வரங்கொண்டாடிய பூர்வீக கூத்துரியர்களும் தர்க்கித்திருக்கிறார்கள். தமது இராணுவப்பயிற்சிக்கும் ஹரத்திற்கும் குறையாத அறிவினையு

எபையக்ஞத்தரும் அவ்விதமே தங்கித்திருக்கவேண்டும்.

ஸ்ரீயக்ஞத்தருக்கு ஜனகாபுரியை அடுத்துக் கங்கைப்பக்கமாக ஓர் சிற்றூர் உண்டு; இதற்கும் கங்கையாற்றுக்கும் பத்து மைல் உண்டு. இவ்லூரில் நாதவிலாசம் என்ற ஓர் பெரிய மாணிகை இவருக்குச் சொந்தமானது. தம்மகள் கங்கையக்ஞுச் சுயம் ம்வரம் ஏற்படுத்த இந்நாட்டுப்புறம் மாணிகையே சகல விதத்திலும் சௌகரியப்பட்டதென்று கருதினார். ஆகவே சுயம்வசமன்டபம் ஒன்றை விசாலமாகவும் விசித்திரமாகவும் சமைக்கும் வண்ணம், தமது காரியஸ்தரிடம் சொல்ல, அவரும் மன்டபஞ்சமைப்பாரை விழித்து,

‘நான்க் கிடங்காடை நகர்நாகத் திடைநன்பொன்
வாணங்க்கிடு மாட்சியதோர் மன்டபஞ்ச செய்திரென்ன’

அவர்களும்

மீனத்திடை நாள்கிழமை வெள்ளிசையை பக்கம் காணத்திடை வேங்கையெழுக் கண்ணினர்க என்றே.

இய்விதம் சுயம்வரக்கொண்டாட்டத்திற்கு வரக்கூடிய திசான ஜனங்கள் வீற்றிருப்பதற்காக ஓர் பெரிய வட்டக்கொட்டு கை நாட்டு மாணிகையின் சமீபத்திலுள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டு, எய்யப்படவேண்டிய, மெதுவாகச் சுழன்று கொண்டிருக்கிற மரமயில் ஒரு பத்தியினாந்தத்தில் ஓர் உயரிய கம்பத்தில் வைக்கப்பட்டிருந்தது. ‘எரிகதிர்ப்பசும் பொன் முகடிவேயந்தோங்கி இலங்கிராவதமகன்ற, நிறைமணி குயிற்றி மணவினைக்கமைத்த சித்திலவிதான் மன்டபம்’ அழகிய சித்திரங்களாடும் படங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், நான்கு வாசல்களுக்கும் தக்கீரர் காவலையும் கொண்டிருந்தது. இக்

கொட்டுக்கண்ணால் நிதி விருந்தாவின் தக்கிச்சிலவுதற்கு வேண்டிய வசதிகளைமாந்த பலவகை விடுதிகள் நன்கொமைந்து விளங்கின. இவையாவும் ஒருங்கமைந்த அபிப்பிரதேசம் ஓர் மாநாடு போற் காணப்பட்டது.

அப்பம்வரம் குறிக்கப்பட்ட நாளின் அதிகாலீயில் கடங்கு ஆரம்பிக்கப்படுவதாயிருந்தது. ஆனால் தொலை தேசங்களிலிருந்து குறித்த நாளுக்குப் பல நாட்கள் முன்னராகவே வந்துற்ற விருந்தினர்கள், அவரவர்களுக்குத் தனித்தனியாக அமைக்கப் பட்டிருந்த விடுதியில் அபர்ந்தார்கள். ஐங்கப்பூர் விருந்தினர்கள் சுயம்வரத்தினத்துக்கு முதல் நாள் மதியமே புறப்பட்டு வந்தனர். வாலிபர்கள் அவரவர்கள் போக்கியதைக்கும் தகுதிக்கு தத்கலாலும் துச்சுப்படுன், அந்த இடத்தை முதிச்சேர்வ தில் ஆர்வமுடையவர்களாயிருந்தார்கள்.

பலனிதமான பறவைகளும் காட்டுமீருகின்களும் சன்சரிக்கும் அப்பாகத்தில், ஒரு சிறந்த வேட்டையும் நடைபெறுவதாயிருந்தமையால் ஒவ்வொருவரும் அதிகீக்கிரமாய்ப் போய்க்கொண்டிருந்தார்கள். மூர்ஷிகத்தில் அநேக யாகங்களையும் கெடுத்து ஆரியர் (அறிவுடையவர்) களைக்கொண்டு துக்கிக்கொண்டுபோன வர்களும், இப்பொழுது வில்வேட்டை வரலிபர்களுக்குச் சிறந்த கேடகங்களைத் தவிசிறவர்களுமானிய, குன்றுகளில் அமைத்து திரிசிற குறவர்களின் குடிசைகளும் அங்கே இருந்தன. கடத்திகழுச்சிக்காலத்திலும் கட அநேக இடங்களிலுள்ள ஆரிய விடுதன் இந்த அாகரிக்களின் கொள்ளொக்கு உப்படிருந்தன. ஆனால், பெரிய கூரம் ஒன்று பக்கமிருந்ததும், அதிலும் ஜனாலீ அதிகப்பலமுண்ட அங்கே எஞ்சு மெய்ரும், அந்தக்குறும்

பங்களைக் கலக்கினிட்டதோடு, ஆரியர் உயிரொயும் பொருளொயும் அனுபவிக்கலாமென்ற எண்ணைத்தொத்தும் அறவே ஒழிந்தன. அவர்கள் அங்ஙனம் அடங்கி ஒடுங்கியமைக்காக, ஜார்க்கமகாராஜன் தன் சாட்டிலுள்ள எல்லாக்குறவர்களும், மலைகளில் சூயாதீன்மாய்த் தங்கிக்கொண்டு, மீண் பிடித்தல், வேட்டையாடுதல் முதலிய தொக்கரவற்ற பலமுய தொழில்களை அனுஷ்டத்துவராட்டுங் கொடுத்திருந்தான். ஆகையால் யக்ஞத்தத்தர் மாளின்கயில் வந்துள்ள வேட்டை விரும்பும் வரவிபர்கள்; சுயம்பூநாளைக்கு முதல் நார் மாலையில் நடை பெறும் வேட்டையில் குறக் குறும் பாக்களை மிருகங்கள் இனத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆக் குறவர்களும்;

“மீண் எனும் பிடிக்கோடும் விளங்கும் உவண். மதிரண்ணேயும் கனல் வரன்கோடு நிட்டிக்குத்திடக் குழுவிப்பாயும்.

தேதுகு மண்டபை மாற்றிச் செந்தினைக்குறவர் முந்தி வாணரீர் ஆறுபாங்களி சீலனம் வளர்ப்பர் மாதோ.

உதியுமதுருத்தி அனும் உலையுறுதியும் வாயின் அதிசிட நிறும் நெய்யும் உண்கலாதாவி யுண்ணும் கொதிநுனை வேற்கண்மாதர் குறுத்தியர் நுதலினேடு மதியினை வகுக்கி ஒழுங்கி அன்றுவர் ஆறவர் மன்றதோ.

பேறுதற்கரிய சீபக்குருளீபம் பிடிகள் கன்ற காலைத்தனியை வேழக் கண்ணிருடு களிக்குழுவிற்கில் கோதுகழ்க்குரிய இங்கட்குழுவியுங் குறவர் தங்கள் அங்குத்தந்தியத்துக்கீழ் மதுர் மகலைவடு மகாமுனிஸ்து.

என்ற செய்யுளில் வர்ணிக்கப்பட்ட வண்ணம்; வியவசையும் புரிந்தும் மனைவியர் எழில் நலம் பாராட்டியும், மக்களோடுவளர்வியும் மகிழ்ந்து வருவாரானார்.

ஆனால் நாம் பின்னால் அறியப்போகிறபடி, விதியானது வேறுவிதமாய்க் கற்பித்து விட்டது. புதிதாய் வந்துள்ள நகர வாசிகள், சுயம்வரவிசேஷத்திற்காகச் செய்யப்பட்டுள்ள ஒழுங்குகளை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டும், முகாம் நகரத்தின் பக்கத்திலுள்ள அழகான காட்சிகளைக்கண்டு மகிழ்ந்து கொண்டும், சுயம்வர மண்டபத்தைச் சுற்றிக் கூட்டங்கூட்ட மாப் அலைந்துகொண்டிருந்தனர். மேலும்,

தாளினை கழுல்கள் ஆர்ப்பத், தாரிடை அளிகள் ஆர்ப்பத், வாள்புடை இலங்கச் செங்கேழ் மணிஅணி வலயபின்னித் தோள் என் உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி வாள் அரிதிரிவதென்னத் திரிந்தனர் மெந்தர் எல்லாம்.

அழகுமிக்க கங்காபாலை விரும்பிவந்துள்ள வாலிபர்களும் அடங்கிய வாலிப விற்போரர்கள் ஒரு குன்றின் சாரலில் பறவைகளை எப்துகொண்டிருந்தார்கள். இதனால், மறுநாட் காலையில் செய்யவேண்டிய கஷ்டமான வேலைக்குத் தங்கள் கைகளைப் பழக்கிக்கொண்டிருப்பவர்கள் போற் கணப்பட்டர்கள். ஆறி ப்பிட்டுள்ள சுயம்வரத்தில் விருப்பமற்ற மெத்தியோவும் அந்தக்கூட்டத்திலிருந்தான். அவனும், தன்விடத்திலுள்ள வில்லால் இரண்டொரு பறவைகளை எப்து வீழ்த்தியுள்ளான். ஆனால் அவனது மனம் அந்த வேட்வையிற் பற்றிவிருக்கவில்லை.

அன்ன நாளை நாட்டிடையுப்பொறு சுயமவரத்தைக் கருதாமல் பின்னர் ஏதாவது ஆர்ஜானில் வருவதாகத் தோற்றுகிற சுபம் வரத்தைப் பற்றிச் சுந்திரத்துக்கொண்டிருந்தான். அது, விழ்ஞாமித்திரின் புக்கிரியை, அழிலை பெருமையிலும் விசேஷமானவருடான் சர்வவதி பாய்க்கு ஏற்படும் சுயமவரே. அது, ஒரு நாள் நான் பெற்றிருப்பதென்ற சுயமவரேமே பாயினும், அவனுக்கு அதை ஆதங்கப் பின்துக்கிவந்த முகத்தின் இரத்தத்தைப் பூட்டிவிட்டது, (முகத்தை வெருப்படையைச்செய்தது)

இந்தப்பொலி என்ன (தங்காபார்) சுயமவரத்தை விரும்பு வோர்க்காலில் ஒருவனுக்கு, நான் கிழக் குத்தியாலெதன்று மைத்தி சேயாவுக்குத்திரியை. இவன், சந்தேகமின்றித் தேர்ந்த விறபோரன் எனினும், தானாலேவாசாரியரால் நன்கு கவனி த்துப்படிமற்றப்பட்ட வீரர்களுக்கு எட்டுணையும் தான் நான் எம் உள்ளவன் அல்லவே எனக்கருதினான். மேலும், ஓர் திவித்தியாசம் யாதொன்றும் இல்லாதது. சுயமவரம் பொது வாக வைக்கப்பட்டிருப்பதேஹும், ஒரு கஷ்தத்திரியை பெண் எனிற்காக, வில்வீரர்களுடன் போட்டியாகத் தான் கிழ்க்கந் தாலையாகிய வேதனே தான் அபிப்ரையாப்படக்கூடியபவர்கள். தமது நண்பராகிய விழ்ஞாமித்திரர், சாதாரணமாக, தம்முடைய புத்திரியைக் கவியானாக சொய்து சொடுத்தாலாவது ஒரு வேளை கஷ்தத்திரிப்பும் நடக்களை ஆட்டிசெய்யின்றி எடுத்துக் கொள்ள இசைந்த பொதுத்துரை, முப்பேர்ப்பட்ட போட்டிக்குச் சம்மதிக்கமாட்டாரென்று இவனுக்குத் தெரியும். இவ்வித எண்ணங்கள் மைத்திரோபாவை வருத்தவே, தான் இத்துளை மகாமகோபாத்தியாய்

டாக்டர். உ. வெ. சாமிநாதராய்

நால் நிலையம்,

உத்தி - ८०००१०

வருடங்களாகத்தன் இருதய கமலத்தில் பூசித்து வந்த தே
வியைச் சிந்தித்தான். இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்
கும்பொழுது;

“பூவும் பழுத்த செழுந்தீங் கனியும் பொழியமுதம்
மேவும் குடங்கள் இரண்டுடனே இருமீனும் கொண்டு,
சேந்து அழகர் திருவெங்கை வாரைர் சிலம்பின்மலர்
ஊவும் பொழில்ளதிர்ப்பட்ட தாலோரு துமஸியே.”

என்று சொல்லும்படி, கான் தெடுநாளாகப் பூசித்து
வந்த தேவதையே இந்திரஜாலமாகத் தான் விரும்பிய பெடன்
போல முன்னால் வந்திருப்பதைப் பார்த்தான். பார்த்துத்
திகைத்து;

மண்ணே விரைச்சங் தலைகர யோமலர் மாளிகையோ
விண்ணே அலைத்தன் புன்னோ பழுமலை வெங்கை அன்ன
பெண்ணேடிருக்கும் பொழுதினாஞ் சேவிற் பிறழுநெடும்
கண்ணேடிருக்கும் முகம்போல்வ தாங்கது கண்டிலமே.

என்று மொழிவானுயினன்.

அவனும், ‘பழுமையும் பயிற்சியும், பண்டும் நண்டும்,
விழுப்பழும் ஒழுக்கழும், மாட்சியுமடையார் பற்பல நூறு
பிரவர் கண்ணும் மனமும் கவரும் ஒண்ணுதல் மகளிர் சூழ
த்தாரகை நடுவண் தண்டாதிபோல், பலவளக மலர்களும் செ
றிந்த பொழிவிடம் சென்றிருந்தனாள். தனது ஆயத்தார்
விளையாட்டு விரும்பினால், தலைமுனினோதக்கன கொடுத்துப்
னன்றும், போதுமேதக்கன கெய்தும் என்றும், மயிலௌடு

மாறு இதலுதும் என்றும், குயிலைடு மாறு கூவதும் என்றும், மருவியாடிதும் சுனிகுடைதும் என்றும், வாசமலர்க் கொடிபின் ஊசலைடும் என்றும், பரந்து அப்பாலுள்ளார் இப்பாலுள்ளார் கொல்லாவிமணவும், இப்பாலுள்ளார் அப்பாலுள்ளார் கொல்லாவிமணவும் நினைத்துப் பிரிந்து விடவே, நான் பயின்ற இடமும் நன் ஆபத்தோடு ஒக்குமாதவின், தனித்து திற்குர் கங்காபாய்; சந்தனமும் சண்பகமும் தேமாவும் நின்பலாவும், ஆச்சியியும் ஏசோகமும், மல்லிகையும் மெளவலைடு மஹங்கமழங்க பாதிரியும் பராரைஞாழலும், பைங்கொன்றுப்பாடு பினிப்பிழந்து பெரிய புஞ்கு புன்னை மும், முருகொடி முகை சிறந்து வண்டடைந்து தேனாந்து, வரிக்குரில்கள் விபாட்டத தங்கெதன்றல் இடைவிராய்த் தனியரை முனிவரிசம்பும் ஜப்பொழிலது நடவண், மாணிக்கச் செய்குன்றின் மேல், விசம்புகடைத்துப் பசம்பொன் கூத்து வண்டு துவைப்பத் தங்கீதன் துளிப்பதோர் வெறியுறு நறு மலர் வேங்கை கண்டாவ். அவள் மைத்திரோயாவைக் கண் டோ காணும்லோ, தில்லெணக் காட்டிப்புஷ்பங்கள் மலர்ந்து ஓள் செழிகளைக்கண் ஊற்றுதும், புஷ்பங்களைக் கொய்வதனு லாய இன்பம் அவளைத் தோழிகளினின்றும் வெகு தொ கீலக்கும் கொண்டு பொய்விட்டது.

பற்பல நாறுயிரம் கார்வீல் இளைஞருடன் நளிமாமலை ச்சாரல் வேட்டைபோய் நினைபாடுகின்ற மைத்திரோயாவும், ஆண்டெடுமுந்து ஓர் கடமான்பின் ஒடிக்காவல் இளைஞரிற்கையகண்று, வரிசிக்கியொடு கைண்யேந்தி வடிவுகொண்ட காமன் போல அவள் நின்ற சோலையிற் புகுந்தான், புகுந்ததும்;

‘வளைபயில் கிழுகடல் சின்றட்டமேல்கடல் வான் நுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத்தில்லைத் தொல்லோன்
காயிளக்
கிளைவாரின் கீக்கியிக் கெங்ஜை பிரக் கண்ணியைக் கொ
ண்டு தந்த
விளைவையல்லால் விபலேவன் அபவேண் தெப்வம் மிக்க
நாவே’

ஏன் து பாராட்டு, அம்மங்கூரிடத்தில் அன்பாய்,
பெசுதீவென்டுரோன்ற ஆசையில்ஸ்ரதவனுயினும், தன்மனதி
அறையும் மங்கையின் சமீபத்தின் கெருங்களானுன். திடு
ரெவ அந்தப்பெண் துனபம் மிருக்கு சத்தமிடதை மூத்தி
சீரபா (அவளை நீலோ பார்க்க வெட்கி) சுற்றுச்சார்க்கு மே
லைபார்க்கையில், அப்பெண் ஒர் தீர்முள்ள மூர்க்கக் குறும்
பனுல் பிழக்கப்பட்டுத் தூரத்திலிருந்த சாராலுக்குத் தூக்கிப்
போகப்படுவதைப்பார்த்தான். பார்த்ததுரு, அவளை எப்ப
ாலமென்று நினைத்தும் வய்யாமல், கோபத்தோடும் சத்துமி
ட்டுக்கொண்டு அவளைத்தொடர்ந்து ஒடினுன். அவளை வீழு
த்து கிறுத்தும் தனது அம்பு, ஒருவெளை தன் கலியையே
காய்ட்டுத்திக்கொண்று விடுமோ என்றும் கினைத்தான்.
ஆகையால் தன்னுற் கூடிய விறைவாக ஒழிமறித்துக் கொள்
வாதை தகுதியென்று நினைத்து அங்ஙனமே செய்தான்.
அப்பொழுது குறும்பன் அந்த எளிய பெண் தன்னை விட்டு
த்தப்பிக்கமுயலாதபடி, அவளைத்தன் தோன்மீது இருக்கச்
செய்து, தனது கழுத்தைச்சுற்றி அவள் கையையும் காலை
யும் பிடித்துக்கொண்டிருந்தான்.

மைத்திரோயா, இதுதான் தனக்குச்சரியான சமயம் என்று தெரியங்கொண்டு அவனுடைய சரீரத்தின் கீழ்ப்பாகத்தில் அம்பை எய்தனன். அந்த அம்பாளது, அவளைப் பழுத்த பாக்குக்குலையைத் தலையிடே ஸ்யடைய பாக்குமரம் வீழ்ந்ததுபோல வீழ்ந்தினது. அவளிடமிருந்த அழகிய பெண் நொகிழ்ந்த பிடியினின்றும் தப்பித்தனன்னாயிரக் காத் தவனுகிய மைத்திரோயாவை நோக்கி ஒழினான். மைத்திரோயாவும் தன்னை நோக்கி விரைந்து வரும் பெண்ணைக் காப்பாற்றத்தன்கைகளை நீட்டின வண்ணமாய் கின்றனன். இங்கானம் நீட்டியப் ராங்களில் விழுந்த பெண், வேடாங்கு எய்யப்பட்ட புருவைப்போல உடல் நடிக்கினவளாயினும், ஒருவரையியாருவர்கள்கூடாள் விரும்பியிருந்தவர்களாதாள் அன்பனுண்ட மிருதுவும் இனிமையுமான பரிசும் இவனுக்கு ஒரு மருந்தைப்போன்றுதாக குணப்படுத்துக் கூக்கிரத்துல் தெளிவற்றனன். இதற்குள் பறவை எப்பவர்களாகிய மைத்திரோயின் தீநாமர்கள் பெண்ணின் கூச்சலைப்பிரிவாவனின் சப்ரத்தையும் கேட்டு முன்னர் ஒடிவரைப் பின்னர் பாளையத்திலுள்ள ஜனங்கள் எல்லாரும் சரஸ்வதிபாயின் பாங்கிரார்கள் கொடுத்த கூக்குலைக்கேட்டுத் திடுக்கிட்டு வரிவரந்து ஒடிவங்கார்கள்.

கூடியகூட்டத்தின் நொஞ்சதூரத்தில் இரத்த வெள்ளத் திற்புரண்டுகிடந்த குறவுனுடன் நான் போராட்டய விபரத்தைப் பைத்திரோயா எடுத்துரைக்கு முன்னுக்கீவு கூடியதிரளான ஜனங்கள் பிரத்தியட்சத்தில் விளங்கிய காட்சியினுலேயோ நடைபெற்றதை உணர்ந்துகொண்டார்கள். ஆடுதசங்கந்தரான வானிபர்களில் முன்னேழியவன், குறங்கைக்கள்ட. கணமே

தன்வாளால் வீசி எறிந்தான். அந்த மாலைப்பொழுதில் அவன் ஒருவன் மட்டுமிறந்தானென்றிருக்கவேண்டாம். சினேகமற்ற வர்கள்என்ற தன்மையைத்தத்தும் செய்கைகளாற் காட்டிக் கொண்டு பக்ஸ்ததிலிருந்த குன்றினுச்சியில் காணப்பட்ட அத்துரைள்ளது வகுப்பினருள் அனேகர், அந்தக்களத்தில் கூடியிருந்தாராவேசமுற்ற சூத்திரியர்களால் எய்யப்பட்ட அம்புக்கூட்டங்களுக்கு இறையாயினர். “அவ்வாலிப வீரர்கள் அங்குதங்கிய குறும்பாக்கட்டத்தவரின் சூலமில்லாத படி வேரோடுமிக்கக்கருதி;

‘மிதித்தனர் கொதுத்தனர் விடுத்திலர் படுத்தனர்,
சுதைத்தனர் புதைத்தனர் தகர்த்தனர் துகைத்தனர்,
உதைத்தனர் குதுத்தனர் உருட்டனர் புரட்டனர்
சுலைத்தனர் செகுத்தனர் செருக்கினர் தருக்கினர்,

செருத்தினை வெளித்தனர் திறறபுயம் இறுத்தனர்
ஏரந்தினை முளித்தனர் களத்தினைத் திரித்தனர்
மாத்தினைப் பிரித்தனர் உருக்தனர் சிரித்தனர்
மாந்தினை உரித்தனர் பொடித்தனர் படைத்திறம்.

எடுத்தனர் சுழற்றினர் எறிந்தனர் சிலோர்தமைப் புடைத்தனர் இடித்தனர் புயத்தினுற்சிலோர்தமைப் பிடி த்தனர் பிசைந்தனர் பிழிந்தனர் சிலோர்தமை’. அடித்தலங் கொடித்தலத்தரைத்தனர் சிலோர்தமை’.

காணப்பட்ட இருண்ட உருவங்களின் நிண்ட வரிசை பில் இரங்கெடான் ரைத்தவீர மற்றவைகள் காணப்படாமையால், முதல் தாக்கலிலேயே அம்புகள் சரியான வேலை செய்.

திருக்கிண்றனவென்று தெரிகிறது. இவ்வளவும் அந்த வாஸிப் துஷ்டர்களின் கோபத்திற்குச் சமாதானம் ஆகவில்லை. அவர் களுக்கு முன்னால் தூரத்திலுள்ள மலைச்சாரல்களின் வெள் ணை ஒட்டுகள் போற் காணப்பட்ட சிறுபட்டிகள் கெடுத்திக்கும் சதியோசனைக்கும் காரணமானதான்று, அவைகளைக்கொள் ணையடிக்கப் புறப்பட்டார்கள். ஆனால் அப்படிக்கொள்ளம் அடியெடுத்து வைப்பதற்கு முன், ‘நின்னுங்கள், நின்னுங்கள்’ என்று சத்தம் அவர்கள் முற்போக்கைத் தடைசெய்தது. யக்ஞத்ததவர்த்தரே பலமான பலட்டவீரர்களுடன் வந்து விட்டார். அவர் இளம் கூத்துவிரப்ரகளைப்பார்த்து, “என் வாஸிப் நேசர்களே! எனக்காக, அந்தோபங்களை வோள்ளோ யடிக்காது விலகுங்கள், கூத்துவிரயர்களாகிய நாம், அவசிய மான இடத்திலும் காலத்திலும் தான் இரத்தம் சிர்தாமல் விட்டுவிடக்கூடாது. ஆனால் ஜூரத்திலுள்ள கிராப் கள், நமக்கு யாதொரு கெடுதியையும் செய்யவில்லையே. ஒரு கெட்ட துஷ்டன் தனது முட்டாள்தங்காரணமாகத் தன்னு யிரையே தண்டனையாகக் கொடுத்துவிட்டான். அவன் விழ யத்தில் இரக்கங்காட்டிய வேறு சிலரும் அதே மரணத்தை அடைந்துள்ளார்கள். ஒரு பயபக்தியான விசேஷகாலத்தில் மேலும் அதிக இரத்தப் பெருக்கு வேண்டாம். இதோ என்னுடன் வந்திருக்கும் பலமான வீரர்களைக் காவலாக நிய மிக்கிறேன். இவர்கள் இன்று இராத்துரி முழுமைக்கும் நா ணைக்கும், கெடுதி ணிளைகளென்றவர் சுபம்வர பூமியை அனாடாத படி பார்த்துக்கொள்வார்கள். இந்த எச்சரிக்கை போதுமா னதென்றே நினைக்கிறேன். இநந்தற்கு (நடந்ததற்கு) இர க்கல் வேண்டாம். ஒரு சுயம்வரம் மற்றொரு சுயம்வரத்து

ற்கு முந்திட்டதானது எனக்கு ஒரு நல்ல சகுணபாகத் தோன்றுகிறது.”

இந்த வார்த்தைகளைச்சொல்லும்பொழுது, தளகர்த்தர் மைத்திரோயாவையும், அவளைச்சுழுந்துள்ள வாலிபர்களையும் பார்த்துச்சிரித்தார். அயர்களும் அவரைப்பார்ந்துத் தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள். தளகர்த்தர் வயது சென்றவராயிருந்தாலும், அவர் மனம் தங்களைப்போன்ற வாலிபர்களின் எண்ணாங்களைக்கொண்டிருக்கிறதென்றுணர்ந்தார்கள். ஒவ்வொருவருடைய டன்றும் அந்தரங்கமாய்க் கருதியிருந்துதையே அவர் சரியாய்ச்சொன்னார். சர்ஸ்வதிபாயே தன் சுயம்வர நாளை எதிர்பார்த்திருந்தவள். முன்னால் உடைபெற்ற சம்பவங்களைப்பார்க்கிறோம், அவளுக்கு வேறு ஓர் சுயம்வரமும் தனியே வைக்கவேண்டுமென்று ஒருவரும் நினைக்கவில்லை.

முன்றுவது அத்தியாயம்.

கங்காபாய் சுயம்வரக் கோண்டாட்டம்.

கங்காபாயின் சுயம்வரத்தைக் காணவந்த வாலிபக்கட்டத்தார் வனவேட்டைபாடப் போயகாலத்தில், சர்ஸ்வதிபாயை ஓர் குறும்பன் தூக்கிப்போக, அவளைக்காதலித்திருந்துமைத்திரோயா, குறும்பனை வீழ்த்தி, மங்கையைக்கைப்பற்றிக் காப்பாற்றிய விசேஷம் முன்னத்தியாயத்தில் சொல்லப்பட்டது. இதில் கங்காபாயின் சுயம்வரம் சம்பந்தமான விகட்சிச்சிகளை விரித்துவைப்பாம். சுயம்வர நாளான வெள்ளிக்கிழமை, கொட்டுமேனங்கள் கோவிக்க, கொம்புகள் ஊத, இசைக்கருவிகள் இயப்ப, விழந்தது.

ஒவ்வொரு கூத்துரியன் இருதயமும் மனவெழுச்சியும் பரியமும்கொண்ட காட்சியைக்காணலாமென்ற சந்தோஷத் தாற் குதிகொண்டிருந்தது. முதலாளிரவில் பாளையத்தில் அமைச்சியும் தூக்கமும் கிடையா. முதலாள் வராமலிருந்த

பண்ணமை கவினப் பாய்மா பசியபொற் கொடிஞ்சீத் தின்தே

கண்ணமூற் சிற்றத்துப்பின் கடாம்பெருமி களின்லயாளின் மன்னாமை முழுவத்தின்டோள்வாகைவேலும்மல்லீட்டம். எண்ணிட இடமொன்றின்றி எங்கனும் பரந்தவனமே

எண்ணத்தொலையாத ஜனங்கள் நகரத்தினின்றும் வந்து குணிந்து கொண்டேயிருந்தார்கள். விடிந்து ஒருமணியாவ தற்குள் அந்தப்பெரிய கொட்டகை முழுவதும் கூட்டம் நிரம் பியது. அந்தக்காட்சி, இதுவரை பார்த்திராத அதிக அலகு காரமும் சந்தோஷமுழுற்றகாட்சியாயிருந்தது. உத்தளம் நிரம்பிய அந்தப்பரந்த தரையின் ஒருத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சிம்மர்சன்த்தில் விதேக்கதேசமன்றவினாகிய ஜனகர் வீற்றிருக்க, அவரைச்சூழ்ந்து மந்திரி பிரதாளிகள் தத்தம் தகுதிக்கேற்றவாறு வளிசையாகத்தங்கிபிரிருந்தார்கள். அவருக்கு எதிரே பரந்த வெளியின் மற்றேர் அதித்தக்கில் சுயம்வரப்போட்டிக்காரர்கள் நின்றுகொள்ளப் பட்டமும், அதன்பக்கத்தில், பந்தயமாக, ஒருசிறுவிசையால்மெதுவாகச் சமூன்று கொண்டிருக்கும் மரமலிலும் ஒரு கம்பத்தின் உச்சி யில்வைக்கப்பட்டிருந்தன. எப்பயப்படவேண்டியது, இந்தச் செயற்கை மரமயிழ பறவையின் கண்களில் ஒன்று. கேள்வியின் (ஏணிப்பெருந்ஸின்) அதியுண்ணத்பாதிப்பாக முழுமையும்,

தளசுந்தரின் அழைப்பின்பேரில், வேடிக்கைபார்ப்பவர்களாகவும், போட்டிக்காரர்களாகவும் வந்துள்ள அங்கிய நாட்டார்கள் முக்கியஸ்தர்தளால் நிரப்பப்பெற்றிருந்தது, ஸ்திரீகள் தங்கியிருந்த மற்றொரு பாதியில் தாரகாகணமத்தியிலுள்ள சந்திரனைப்போல், இன்று பலபுருடர்களாலும் காத விக்கப்படுவளர்கிய கங்காபாப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள். சீமான் சீமாட்டிகள் அணிந்திருந்த விசித்திரமான பலவர்னா உடைகளும், முக்கியஸ்தர்களின் மின்னுகின்ற புயங்களும் ஜோவித்துக்கொண்டிருப்பவை; சூரியோதயப்பிரகாசத்தை எதிர்ப்பது போவிருந்தன. கொட்டகையின் மற்ற ஏற்றுபாகம் விதேகதேசத்திலும் அதற்கப்பாலும் நாடு களிலிருந்தும் வந்துள்ள பலஜாதி ஜனசமூகத்தாரால் ஆகிய திரளான கூட்டத்தாற் பூர்த்தியாயிருந்தது. மண்டபம் இருபாலராலும் நிரம்பியதும், சுயம்வரச்சடங்கு ஆரம்பமாகிறது என்பதற்கறிஞரியக;

பேரி கொக்கரை சல்லிகை காடிகை பிலி
சாரி கைத்துடி தண்ணுமை குழுழாத் தடாரி
போரியற்படு காகளம் வயிர் முதற்புகளும்
சிரியத்தொகை இயம்பினர், பாரிடத்திற்லோர்.

இராணுவ வாத்தியகோவுத்தின்பின் இனிமையும் மிருதுவுமான ஹோத்ர, உஞ்சாடிரில், அத்ராஜாஸ் முதலியவாத்தியங்கள் இசைத்தபின், குருக்கள், இருங்கு, யசர் சாமவேத கலோகங்களை உச்சரித்தார்கள். உடனே, ஜனகமகாராஜாவின் கட்டளைக்கணக்கை, கட்டியக்காரன் பெண்ணின் தங்கையிய யக்ஞரத்தருக்காக எழுந்து, மனக்கடுக் காதல்

விம்ம, மாலைதாழ்புயங்கள்வாட, எனக்கெனக் கென்றென்
ஹோந்திருந்தகாவலரை நோக்கி,

‘கிலையிது சிலீ முகங்கள் இவைகடுந் திரிகை வேகத்
திலைமுகத் துழலுகின்ற எந்திரத் திகிரிநாப்பண்
கிலையிலால் இலக்கும் அஃதே நெஞ்சுற யாவன்னய்தான்,
கலைவலீர்! அவற்கே இந்தத்தகங்கையும் உரியள்ளன்றுன்.
மேலும் கங்காபாயை வினித்து, அரும்பொனே! மணியே!!’

இவரில் தனது தோள்வசியால் அரியேறென்ன எழுந்
திருநது அத்
தவரில் புரிநாண் உறங்றறித்தழல் கால்முனை வெம்சாய
கத்தால்
பவரில் செறியநிறைத் துருநூம் பல்வாய்த் திகிரிப்பயில்
இலக்கைக்
கவரிற் செழுந்தார் புணாந்தவளைக் கைக்கொண்டிடுக கழி
தென்றுன்.

அதாவது; கங்காபாய்க்கன்னி, இதோ சமுன்றுகொண்
திருக்கிற செயற்கை பைவின் ஒருகண்ணைக்குறிவைத்து எய்
துவிடுபவன், பிரம, சூத்திரிய, வைசிய சூத்திர வகுப்புகளில்
எவ்வகுப்பினாயினும், அவளையே கணவனுக்க கொள்வாள்;
என்று கட்டியக்காரன் கட்டுரைத்ததும், கொட்டகை சிசப்த
மாயிருந்தது. பந்தயத்தைக்கெலிப்பது அதிகக்கடினமான
தாகத்தெரிந்தபடியால், மிக்கதோங்கியுள்ள விற்கெழுழிலாள
ரும் திகைத்தனர். இவ்வமயத்தில், அதியுண்ணத மேற்றள
த்தினின்றும் எழுந்து, மெதுவான கண்ணிய அடிகளால்
கீழே இறங்கிய ஓர் அசனின் புயங்களிலிருந்தும் பிறந்த
கணீர் கணீர் என்ற ஒசையானது, ஏற்பட்டிருந்த அழைதி
யை அதாவது சிசப்தத்தைக்கெடுப்பதாயிற்று. யாவர் கண்

களும் அவளியே னோக்கினா. சூட்டத்தார்களுள், இவன் யாவன்? ஜெயித்துவிடுவானு? என்ற பேச்சுக்கள் அடக்கமாய் நடந்து கொண்டிருந்தன.

போட்டிக்காரனின் பெயரும் பெருமையும் சொல்லப் படாததாயிலும், அவனுடைய தலைக்கிரீட்த்தினால் அவளை ஒரு ஆளும் அரசன் என்றறியலாம். சுயம்வார பந்தயம் வைக் கட்டப்பட்டிருக்குமிடத்தில் பெண்ணிற்காவது பார்த்திருப்பவர் களுக்காவது போட்டிக்காரரைப்பற்றி முன்னுரை சொல்வது வழிக்கமில்லை, ஆகையினால், கடைசிபாக வெற்றியிருக்கின்ற வனு இன்னுணென்று தெரிகிறமட்டமே, கட்டியக்காரனும் வெளிப்படுத்தப்படாத போட்டிக்காரர் பெயர் தெரியாததாக வேயிருக்கட்டும். முதலில் அம்பெப்த முக்கியவுக்கள் குறி யெய்யத்தவறிவிட்டான், அவனுக்குப்பின்னாலும் எம்யத் தொங்கிய அநேக இராஜாக்கள் இனவரசர்கள், இராணுவ உத்தியோகஸ்தர்கள், சுப்பாய்கள், விர்மெறுமில்லபயிற்றும் பிராமண கூத்துரிய ஆசிரியர்கள், சூத்திரர்களில் சிலமுக்கியல்தர்; யுத்தவீரர்கள் ஆசிப 19 பேர்களும் முதல்வளைப்போலவே வெற்றியடையக் கூடாதவீரர்களாயினுர்கள். முதலில் முன்வந்த 20 போட்டியாட்களும் தவறிவிடவே, திரும் பவும் கொஞ்சனீரம் சப்தமில்லாமலிருந்தது. அப்பொழுது ஜனகப்பூர் தனுஷ்வூதாசிரியான பூரி விஷ்ணுபித்துரை; பந்தயப் போட்டிக்கு எழாமல், தம்பாதத்தருகில் ஈட்டார்ந்து ஜொன்டி தழுவுமைப்பக்கத்தில் சிற்கும்படி வேங்கும்பதி தழுவும்கூலர்களை, எப்பொழுது எழுந்து குறி எய்யவேண்டுமென்றும்தந்த போதித்துத்தேற்றி ஈத்துவதந்தார் எழுந்

தார். ஆவதும் கடமையும் அவரை அங்ஙனம் கம்மதிக்கத் தூண்டின. அவருடைய மாணவர் ஜெயிப்பதாலுண்டாம் கீர்த்தி அவருக்கும் சேருமாதலால் அவர், அம்பெய்வதற்கு முன்னர் ஒவ்வொரு மாணவரும் எழுந்து நின்று ஆசிரியர் சிசால்தும் முறையைக்கவரித்தார்கள். அவர் கூறிய முறை பாவது:—“கடைசியாக, மற்றெதான்றும் தெரியாதபடி பறவையிலேயே உனது கண்களை நாட்டி, பறவை சுழலும் போழுது அதன் கண்களை உனக்கு கேரில் வருவதற்கான காலத்துடன், அவ்விடத்திற்கு உனது அம்பு செல்வதற்காகும் நேரத்தையும் நிதானித்துக்கொள். கண் உன் முன்னி கீல்யில் வருவதற்கு ஏற்படும் காலத்தையும், எய்யப்படவே எந்திய கண்முன் அம்பு செல்லவேண்டிய போக்கையும் மனதில் யோசித்துச் சமப்படுத்துக்கொள். எந்த நேரத்தில் எப்பவேண்டுமென்று குறிப்பிடுவது நன்றாயிராது; சீபே சரியான காலத்தை நிதானித்துக்கொள்ளவேண்டும்.” ।

ஆசிரியர் எடுத்துரைத்த முறைகளைக்கைக்கொண்டு எய்ய முற்பட்ட ஓர் பிராமணன், ஏழு கூத்திரியன், ஒரு வைசியன் ஆசிய ஒன்பதின்மரும் குறியீயப்பதவறிவிட்டார்கள். அவர்களில் சிலர் அம்புகள் பறவையின் கண்களில் ஒன்றைத்தொட்டுவிட்டு கடுவியும் விட்டன. பின்னர், கடைசியாக எய்ய விரும்பிய புருடன் எழுந்தனன். அங்ஙனம் எழுந்து சின்றவன், வாசிப்போரே யூகித்தறியக்கூடியபடி பிரமதுப்பன் என்பதும், கங்காபாப் சுயம்வர அறிவிப்பே காசியினின்றும் அவளைப்புறப்பட்டுவரத் தூண்டியதென்பதும், கூழ்ச் சொல்லவேண்டியதின்கீ. ।

விடேக நாட்டின் பிரதானபட்னத்தில் அவனது சிற் பயிற்சியையும் அறியாதவரில்லை. பிரமகுப்தன், தனது பள்ளிப்பரூவத்திலும், அநேகவித விளையாட்டுகளில் வெற்றியுற்று வெகுமதிகளும் பெற்றிருக்கின்றன. அவன் தனது தகப்பரனுர் வர்த்தகத்தொழிலைக் கைக்கொண்டது முதல், அவனுடைய செல்வப்பொருக்கமும், செல்வத்துக்கேற்ற கொடைச் சிறப்பும், யாவருக்கும் தெரிந்தவையாதலால், ஜனகாபுரியிலுள்ளவர்கள் பாவராலுமே நன்குமதிக்கப்பட்டனன். அவன் வில்லையேங்கி இங்குமுன் நின்றபொழுது, அநேகர், சிச்சயமாக இவ்வாலிப்போனே ஜெயிப்பான் என்ற திடசித்தமுடையவராயினர். யாவருடைய கண்களும் அவனையே பார்த்தவண்ணமாயிருந்தன.

தஹர்வேதாசிரியர்:—“மாணவ; உனது முழுமனதையும் இலக்கின் பேரிலே கிலைப்படுத்தும்வரை, அய்யாதே”

இங்கனஞ்சு சொல்லிக் கொஞ்ச நேரமானதும் மீண்டும், “குப்த! இப்பொழுது எதைக்கவனிக்கக் கூடியதாகிறது?”

துப்தன்:—**குரவ!** இப்பொழுது, கொட்டகையில் இருப்பவர்கள் ஒருவரும் என்கண்களுக்குத் தெரியவில்லை. பறவைபத்தான் முற்றிலும் பார்த்தவண்ணமாயிருக்கிறேன்.

ஆசிரியர்:—அளவறிந்து சரியான காலத்தில் கவனமாய்எப்பதுவிட்டான்.

கொஞ்ச நேரம் கழிந்ததும், குப்தன் தன் அந்தையைப்பதுவிட்டான். அது, மயிலின் இடது கண் வழியாய்க்

சென்று, வலதுகள் வழியாய்த் திரும்பும் வரையும், கூடுன்று கொண்டிருக்கிற பறவையின் கண்களில் அங்குள்ளவர்கள் கண்டார்கள். அப்பொழுது அந்தப்பெரிய சதசெனின்றும் உண்டான சந்தோஷக் கூக்குரூரும், கோஷிக்கப்பட்ட பேரி கை கொம்பாதி மேளவாத்தியங்களின் கோஷமும், ஆகாய மெல்லாம் நிரம்பினா. சப்தங்கள் சிற்பதற்குள்ளாகவே அழு கிய கங்காபாய்;

மன்னவனாருளால் கண்ணியர்துகீர் மணிக்குடைதா எகிமுன் செல்லத் தன் இருமருங்கும் சாமகரயிரட்டத்தவளவைக்கபணி ஸமுன் ஆர்ப்ப அண்ணமும் மயிலும் கிளிக்குஞம் பந்தும் அப்பான் கழல் முதல் எவையும், மின்னனுர் மருங்கிற் சுமந்துடன் வரதேவர் விதான நீழுவிடை ரடந்தாள்.

விதான நீழுவில் வெற்றியற்று விளங்கும் ஜெயபாலன் கழுத்தில் உயர்ந்த மூலை யொன்றைத்தரித்து, அப்பிரம குப்தரைத்தான் தான் கணவராக வரித்துக்கொண்டனன் என்று புகழ்ந்துரைத்தாள். அப்பொழுது,

‘வஞ்சி வழங்கிய மாலை அணிந்தோன்
செஞ்சுடரின் முகம் நின்றெழுளி செய்ய
வெஞ்சுடர் முன் சுசியாம் என மிக்கேன்
கஞ்ச முகங்கள் கரிந்தன அன்றே.

கூட்டத்தினர் மகிழ்ச்சிக்குக் கங்குகரையில்லை. வாழ்த் துறையிலிருந்து தியாவதற்கும், ஜனங்கள் தத்தம் ஜாகை

ஞாபுறப்பட்டுப் போகவும் இதந்துள் மதியத்திற்கு மேன் ஆய்விட்டது.

உடனே, யக்ஞத்தர் தமது குமாரத்தியின் மணவினை ச்சடங்குக்கான காரியங்களைச் செய்யத்தொடங்கினவராய் வள்ளுவதே அழைப்பித்து மணமூரசு அறைதி என, அவனும்;

‘ஒட்டக் மீதினில் மணமூர சினைடுத் துயாத்தி விட்டவென்கதி ருமிழ்மணி மறுகிடை மேலி வட்ட வாருதிச் செல்வமொத் தின்க்கி மாக்கள் இட்டமாய் இனிதூழி வாழ்கென எடுத்திசைக்கேத

கறையகோள் வாயிலில் மகரதோரணங்களை நடுமின் நிறையுமாடங்கள் புதுக்குமின், கொடி கிராத்துசு மின், உறையும் வெண்சுதை மதிள்தொறும் கரைத்தொழுக் கிடுமின் குறைவிலாத பொற்சூரண சூங்கள் வைத்திடுமின்.

சூனு நல்லிழை பூஞ்சுமின் குழற்கஞ்சிற் புகைமின் காலெனுனு இடைக்கம்பொன்டேம் கீலைக்கலன்புளையின் பாணியிற் சரிதோளனி பலயரித்திடுமின் வானுதற் கணி கடுவரிவிழிக்குணம் வாய்மின்.

இரவலர்க் கினிதருளொடும் இன்னமு திடுமின் வரைவிலா தெடுக்கேற்றவர்க் கணிவழங்கிடுமின் இருக்கமுடும் பலன்பெதுமின் என்றினையன விளப்பி அருங்கிக் கொள்க்குணில் எடுத் தனி மூர சுறைந்தான்.

யாக்ஞ வங்கியம்

22

நகர ஜனக்கள் யாவரும் தத்தம் வீடுவாசல்களை யலங்க கரித்து, தாங்களும் குளித்து நாட்பணிகளால் அலங்கூர்யம் பண்ணிக்கொள்டு மன்றங்களைக்கிச் சென்றனர். தானியர்கள்,

‘களிமகிழ் வெய்தியாங்கட களைத்துவண் தமிரும் பைந் தாந்’

துளிமதுக் கோதை நால்கோத் யுவரினும் விரைவினாலும் ஒளிபணி கழீஇயதொப்ப நவப்பெரும் திமிர்ந்து பொங்கும் தெளித்துர சுருட்டுக்கங்கைத் தீம்புனால் ஆட்டினாரே!

‘கோட்டி ஆட்டிபொற் சுவ்வாக திமிர்ந்தன்றி நெற்றி பிற் பொட்டிட்டு வெண், கீற்றினெடு புண்டரக் கீற்றுக்கும் ஏற்றிடவோர் நித்தி லச் சட்டி சாத்திந், தாராட்டு சூழியக் கொண்டையும் முடித்துத் தலைப் பணி திருத்தி முத்தின் தல்லெணி ததும்பும் குதம்பையொடு காதுக்கோர தமனியக் கொப்பு மிட்டு,

‘வரிவளைக்குலமும் வள்வார் மங்கல முரசங்கன்னாற் பொருசிலை மதன்ன் வின்னெண் புனைப்பொடும் பொங்கி யார்ப்ப விரிதிரைப் பரவையீன்ற விளங்கினையினைய நங்கை திருமணி இழைக்கும் கெம்பிபான் மண்டபம் சென்று சேர்ந்தாள்.

டனே கங்காபாயின் விவாகச்சடங்குகள் முறைப்படி இனிது நிறைவேறின. யக்ஞத்தர் பிரமகுப்தரைப் பார்த்து, மருக!

'இன்றையதன்று கேண்மை எமர்தும் எழுவர்காறும் நின்றது சிழமை நீங்கா வச்சிரயாப்பின் ஆழால், அன்றியும் அறஞுமொன்றே அரசன்யான் வணிகன் சீயே, என்றிரண்டில்லை கண்டாய், இது நினதில்லம் என்றார்.

இன்னர் யக்ஞத்தர், தமது நண்பராகிய விஷ்ணுமித் திருக்கு அந்த நாட்டு மாளிகையையும் அதில் தற்கால சார்தியாக சிருமிக்கப்பட்டுள்ள சகல கொட்டகைகளையும் கொடுத்து, அதில் அவர் புத்திரி சரஸ்வதிபாயின் விவாகச்சடங்கை நிறைவேற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.

விஷ்ணுமித்திரும் தமது குமாரத்தியைச் சேடியனைக்கொண்டு மஞ்சன நீராட்டி மணப்பெண் அலங்காரம் செய்யும்படி சொல்ல, சரஸ்வதி பாயை அடித்து,

'நான்குமூல் கலைத்துத் தூயநெய்வீசி நானமூம் ஏனைய பொருளும், குறுந்தொடிக்கரத்தார், பெய்து நீராட்டிக் குளிர்ப்புன் துக்கால் மாற்றிச் சிறந்த பாவாடை தரித்தொரே யிழைக்குத் தினைபிப லாம் விளை பெறுதாசி சிறங்கள் தெய்வப்பூந்துகில் தரித்தே நிலைமனித் தவிசின்மீ தமைத்தார்.

அங்கு மணமகனுகிய மைத்திரேயாவும், மிக்க அலங்கரத்துடன், சுத்தாதரியாகிய மைத்திரேயி, அவள் கணவராகியாக்ஞவல்கிய முனிவராகியோர் பக்கம் சூழச்சிறந்தான். அப்பொழுது;

பேரிகை திமில் குட்பறை தடாரி பினியார் இன்டிம
முரசோர்
பாரிசப்பதலே இடைக்கை கட்டிய சீல்பணவும் வாரணி
தடமொங்கை,
மூரிளக சுவுரி காகளாம் சின்னாம்போர் வயிர் கொம்புக்கைத்
தாளாம்
வாரியும் மலைப்பப் பேரிடிமயங்க மண்ணாளிர் தரமுழுங்
கினவால்.
விவரக்க சடங்கியற்றுவோர்;

‘பன்மங்கலமும் உடன்னவகிய பன்னினுளை
நன்மங்கலப்பூண் துகிலோடு நயந்து சாத்தித்
தன்மங்கலந்த மனத்தோனை அத்தையலோடும்
தொன்மங்கலச் செனு சடர்த்திவலம் சூழுவித்தார்.

கங்குறபவளவனம்து கடற்றரங்கம்
பொங்கித்தரளத்திரள் சிந்திப்பொழியுமாபோல்
அங்கிப்புறத்துத் திருக்காப்பணி அங்கை ஏந்திச்
செங்கட்கரிய சூழலாள் பொரி சிந்தினுளே!

மாதர்கள் ஆர்த்தனர் வானவர் ஆர்த்தார்
கீதர்கள் ஆர்த்தனர் கேளிரும் ஆர்த்தார்
ஆதர்கள் ஆர்த்தனர் துறவரும் ஆர்த்தார்
வேதர்கள் ஆர்த்தனர் வேலீ அடங்க.

இந்த இரண்டு மண்ணிசோஷங்களிலும் ஏற்பட்ட ஆர்த்தனத்யும், புதுவாழக்கையிற் சென்றுள்ளவர்களின் வாழ்க்கை முறைகளைமயையும் விஸ்தரிக்கவேண்டியதில்லை. ஆனால் நால்திவுடன் உலகாநுவா அறிவு தக்கவாறு பெற்றிருக்காத சிறுவர்களுக்கு உதவியாக, கூத்துகிரியப்பெண்ணுகிய சரஸ் வத்பாயைப் பிராமணங்கிய ஸ்ரூத்திரீயா மணந்ததினால், பிராமணனிற் கீழாகவில்லை யென்பதையும், பிரமகுப்தன் மக்ஞத்தத்தின் மகனாகிய கங்கா ராணைப் பொய்ப்பிரிந்ததால், கூத்துகிரியஞ்சுகாது முன்ன போல் வைசியப்பெண்கவே விளங்கி னுன் என்பதையும், இவர்களுக்குப்பிரிக்கும் குழந்தைகள் முறையே பிராமண வைசியக்குழந்தைகளிலான்றே அழைக்கப்படு மென்பதையும் சொல்லிக்காட்டி விரும்புகிறோம். மது இராஜப்பிரதிசிதி சபையில் ஈனம் பிஸ்டர் ஸ்டோ:டன் கொன் டிவந்துள்ள கலப்பு விவாக மசோநா நாட்டில் பல உயர்குல வகுப்பாரால் கிந்திக்கப்படுகின்ற இருபதாம் நாற்றுண்டில், ஜாதி வேற்றுமைகள் பாராட்டப்படுவன்போல் அக்காலத் தில இல்லையாம்.

நான்காலது அத்தியாயம்.

யாக்ஞ வெங்கியர் தூஷவு.

கண்டியாக நடைபெற்ற சரஸ்வதி மைக்கிரீயா விவாகம் சிறைவேறிய காலத்தில், மைத்துகிரீயாவின் சௌகாதரி யான மைத்துகிரீயியும், அவளது கணவனும் பரமார்த்த குரு வுமான ஸ்ரீயாங்குவல்கியரும், இவள்து மூத்தமனையியரும் இல்வாழ்க்கை ஆத்தைக்கு ஏற்றவாருமான காத்தியாயனியும், இவ்வம்மையாரின் மூன்று புதுவர்களும் மற்றும்மூன்ள ரிசி

கூட்டத்தினரும் வந்து மனமக்களோ ஆசீர்வதித்துக் கொர வப்படுத்தினர். மைத்திரேபாவின் தமக்கையும், மைத்துன ரும் மனமுவந்த சிரத்தையெடுத்து மனத்தை நடத்திவைத் தார்களென்று சொல்லுதல் மிகையாம். ~

இக்காலத் முழுமையும், ஜனங்களுக்கிய ஸ்ரீஜனகமகாராஜனின் வேதாந்தத்தோழரும், வித்வங்கந்யாசி யும், யஜார் வேதாசீரியரும், பொதுஜன குருவும், இருமனைக்கிய பரைக்கொள்ளு இம்மைக்கும் மறுமைக்குமுற்ற காரியங்கள் த்தி நக்தமுற முடித்தவரும் இன்னாடி ஸில் புக்களீடும் தாம ரைக்கை முநூறுஞ்செய்யலாப் மக்களைப்பெற்று, ‘மக்கள் மீம ப்தீ ஸ்டல், உடறகின்றம், மற்றவர்; எ ஈற்கேட்டல் இன்பம் செவிக்கு என்ற பொய்யில் புலவன் பொன்மொழி யதுபவ முறைவர்நும், ஆசிய ஸ்ரீயாக்ஞவல்கியர் சம்பந்தமுடையதாக வீர காணப்படுதலின் இந்நாற்கு ‘யாக்ஞவல்கியம்’ என்ற பெயர் கொடுக்கப்படுவதாயிற்று. ~

முதற்பாகத்தில் கூறப்பட்டுள்ள விபரப்படி, கல்வி கேள்வியிலும் வேதாந்த விசாரத்திலும் பயிற்சியுற்ற மைத்திரேயி ஜனகமகாராஜன் நடத்திய வித்வத் சம்பாளைன் உபந்யாசக்கூட்டத்தில், யாக்ஞவல்கியர் பல அறிஞர்களின் உயவினாக்களைக்கேட்டு அவரவர்களுக்குத்தகச் சாதுர்யாய்ப் பதிலளித்த முறையைக்கவனித்தது முதல் ‘கற்றுரைக் கற்றுரை காமுறுவர்’ என்ற வாக்குக்கியைய; ‘மனந்தால் யாக்யவல்கியரை மனக்கலேவன்திம், என்று தன் மனத்தில் தீர்மானித்து; காத்தியாயனி, யக்ஞத்தத்தார் விஷாமித்தார் ஆசிய இரு கூத்திரியர்கள்-இவர்கள் முயற்சியால், யாக்ஞவல்கிய நீட்டியே மனந்ததும், மனந்த நாள்முதலே, வித்வமகாச்சைப்

யில் நடைபெற்ற பங்யாஸ் விளக்கத்தில் தனக்கேற்பட்ட கட்டீதகங்களைக் கணவுரும் ஆசிரியருமான யாக்ஞவல்கியரி டம் தெளிந்து வந்த காலத்திலேபே, உலகவாழுக்கை நலமொ ஸ்ரே அருதிக்காலங்கழிப்பவளான காத்தியாயனிக்கு ஆன்ம போதத்தை விளக்கிவந்த முஜாயும் நன்குணரப்படும்.

மைத்திரேயி, விதவசந்யாசியகிய யாக்ஞவல்கியரான தன்கணவர், இல்லறநதுறந்து துறவுறம்பூண வனத்திற்குப் போகும் வரையிலுங்கூடத் தத்துவோபதீதகங்களைக் கேட்ப திலேயே பொழுது போக்குவராயினள். புருடரும், மைத்திரேயிக்கு ஞானேபதேசம் செய்யுங்கால் ।

“முடிபொருளுளர்க்கோர் முதலீருகில்
கடியப்பட்டன யீர்த்துள; அவற்றில்
கள்ளும் பொய்யும் களவும் கொலீயும்
தள்ளாதாகும் காமம் தம்பால்,
ஆங்கது கடிக்கோர் அல்லவை கடிக்கோரென
நிங்கினான்றே நிறைதவ மாக்கள்

நிங்கா ரன்றே நினில் வேந்தே
தாங்கா நாகம் தண்ணிடை யுழப்போர்!
‘பிறப்பிற் ருண்பழும் பிறவா இனபழும்’
அந்தகை முதல்வன் அருளிய வாப்பம்’ என்றும்
தோன்றுவனவெல்லாம் நிகையற்றன, அவை பிறப்பிற
ப்பிறகு உட்பட்டவை, எக்காலத்து இந்தச்சனன மரண நிய
மம் நிங்குமோ, அக்காலத்தோன் ஆநந்தம் காணப்படும் என்
றும், பெண்ணே! கவலையால் வாடிகள்ற மனிதர்மேல், இரக

கம்வை, உலகத்தார் தமது பயின்யே கருதி உழைக்கின்றனர், பிறவுயிர் ஒம்புதலைப்போன்னிலர், எல்லாருக்கும் தரும உபதேசம் செய்து அந்தீய வழியைக்கொடுத்து 'நலவழிப்படி த்து' என்றும் கிளக்கிப்போரதனர்.

யாக்ஞவல்கியர் வனத்திற்குப்போகுமுன், அப்பொழுது வயது வந்தவறைம, ஜீவியப்பிரகரித்தியுடையவறைமான விலே காநந்தன் என்னும் மூத்த புத்திரனிடத்தில், குமிங்பத்தை ஒப்புவித்தார். மைத்திரேயி சந்தோஷமாகவும், தனது சக்களத்து அவள் மக்கள்களால் நேசீக்கப்பட்டும் வாழ்ந்ததோடு, அவர்கள் பக்குவத்திற்கு ஏற்றவாறு, ஞானுசிரியரிடம் தான் டைந்த ஞானத்தைப் போதித்தும் வர்காள். கணவர் வனத்திற்குப்போன்பொழுது, அவா செயத பங்கிட்டில் தனக்கு யாத்தொரு சொத்தும் கைமும் ஓவண்டாமென்று மறுத்து விட்டாள். கனியாண்மையினும் கண்ணியாகவே காலங்கழித்துவந்தனள். குழந்தைப் பேறின்மையால், எவ்விதக்கவலை யுமற்றவளாய், பரமாத்த கைங்கரியங்களிலும், ஞானுப்பியாசத்திலும் வாழ்ந்தாளைப் பயன்படுத்துவாளானாள். தனது சிறியதாயார் முதிமதிகள்னி கார்க்கியைப்போலவே ஞானவிளக்காய் என்றும் பிரகாசிப்பவளாயினாள்.

ஞான குவன் நற்குள் வாழ்க.

